



**TAMIL NADU  
GOVERNMENT GAZETTE**  
PUBLISHED BY AUTHORITY

No. 5A]

CHENNAI, WEDNESDAY, JANUARY 31, 2024  
Thai 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

**Part VI-Section 1**  
(Supplement)

**NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.**

GENERAL NOTIFICATIONS

**Acquisition of Lands in Karur District**

**FORM VI**

*[See Rule 16]*

**Declaration**

*(Rc.No.C2/8127/1998-1)*

No.VI(1)/123/2024.

Whereas, it appears to the Government that a total of 21.86.95 hectares of land is required in **Senthamangalam East** Village in Aravakurichi Taluk in Karur District for a public purpose, namely, in Nanganjiyar Reservoir Project, Karur.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 17.98.19 hectares is under acquisition for the above said project in the **Senthamangalam East** Village in Aravakurichi Taluk in Karur District whose detailed description is as follows:

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
1.	558/A2	Dry	0.1200	Kumarasamy Son of Palanisamy -1, Rathinam Son of Palanisamy-2, Manivannan Son of Palanisamy -3	560/4	603	558/A2 Part	558/A2 Part	-	-	-	-
2.	570/1	Dry	0.2100	Ramsany Gounder Son of Palanisamy Gounder	570/2	603	570/1 Part	569	-	-	-	-
3.	570/2	Dry	0.2700	Kumarasamy Son of Kuppusamy Gounder-1, Ramasamy Gounder Son of Palanisamy Gounder	558/A2	570/1	570/2 Part	570/2 569 568	-	-	-	-
4.	604/1	Dry	0.4250	Vijaya Wife of Natarajan	603	606	604/3 604/4	604/1 Part	-	-	-	-
5.	606	Dry	0.2000	Vijaya Wife of Natarajan	604/1	608/1	606 Part 607/1	606 Part	-	-	-	-
6.	608/1	Dry	0.1600	Vijaya Wife of Natarajan	606	608/2	608/1 Part	608/1 Part	-	-	-	-
7.	608/2	Dry	0.0100	Arumugam Son of Natchiyappa Gounder-1, Periyasamy Son of Natchimuthu-2, Chinnappa Gounder Son of Nathimuthu Gounder-3, Thangavel-4, Ayyasamy-5, Periyannan Son of Periyannan-6, Nallappa Gounder Son of Periyannan-7, Vadivel Son of Karuppanna Gounder-8, Perantham Son of Karuppana Gounder-9, Natarajan Son of Nallappa Gounder10, Devasenathipathi Son of Nadarajan-11, Arumugam Son of Nadarajan-12, Sittybabu Son of Ayyasamy-13, Saravanan Son of Velusamy-14	608/1	609/ A3 608/3 Part	609/A2	608/2 Part	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
8.	609/A2	Dry	0.0050	Arumugam Son of Natchiyappa Gounder-1, Chinnappa Gounder Son of natchimuthu Gounder-2, Periyasamy Son of Natchi Muthu Gounder-3, Nadarajan Son of Nallappa Gounder-4, Thangavel Son of Nallappa Gounder-5, Ayyasamy Son of Nallappa Gounder-6, Periyana Gounder Son of Periyanan Gounder-7, Vadivel Son of Karuppanna Gounder-8,Peranantham Son of Karuppana Gounder-9, Periyanna Gounder Son of Periyanna Gounder-10, Periyanan Son of Periyanna Gounder-11, Devasenathipathi Son of Nadarajan-12, Arumugam Son of Nadarajan-13, Sittybabu Son of Ayyasamy-14, Saravanan Son of Velusamy-15, Malayammal Wife of Rangasamy-16, Vanitha Daughter of Rangasmy-17, Vasanthi Daughter of Rangasamy-18, Vasuki Daughter of Rangasamy-19	609/A1 608/3 608/2	609/ A3	609/A1 609/A2	609/A3 608/3	-	-	-	-
9.	609/A3	Dry	0.1400	Jegathesan Son of Gurusamy	608/3	610/1	609/A3 Part	609/A3 Part	-	-	-	-
10.	610/1	Dry	0.1600	Saravanan Son of Velusamy	609/A3	610/2B	610/1 Part	610/1	-	-	-	-
11.	610/2B	Dry	0.3000	Pagalathanan Son of Veerappa Gounder	610/1	611	610/2B Part	610/2B Part	-	-	-	-
12.	611	Dry	0.4450	Palanisamy Son of Nallappa Gounder-1, Valliyathal Wife of Gurusamy-2	610/2B	636	273	612/3	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
13.	636	Dry	0.4100	Chellamuthu Son of Veerappa Gounder-1, Manivel Son of Kumarasamy-2, Arukkathal Wife of Ponnusamy-3, Vijayakumar Son of Ponnusamy-4	611	638/3 637	636 Part	636 Part	-	-	-	-
14.	638/3	Dry	0.5750	Sivaselvi Wife of Periyasamy-1, Anbukarasi Wife of Vasudevan-2, Arungaraiselvi Daughter of Vasudevan-3	636	639/1C	637/1	638/3	-	-	-	-
15.	639/1C	Dry	0.0500	Vasudevan Son of Arumuga Gounder -1, Periyasamy Son of Palanisamy Gounder -2	638/3	639/2A3	639/1C Part	639/1C Part	-	-	-	-
16.	639/2 A3	Dry	0.0100	Markendayan Son of Gurusamy-1, Vimala Wife of Muthurathinam-2, Anbukarasi Wife of Vasudevan-3, Arungaraiselvi Daughter of Vasudevan-4	639/1C	639/2C3	639/2A3 Part	639/2A3 Part	-	-	-	-
17..	639/2C3	Dry	0.1900	Markendayan Son of Gurusamy-1, Vasudevan Son of Arumuga Gounder -2, Vimala Wife of Muthurathinam-3	639/2A3	650	639/2C3 Part	639/2C3 Part	-	-	-	-
18.	650	Dry	0.3000	Markendayan Son of Gurusamy-1, Shanmugam Son of Periyasamy Gounder-2, Arunagiri Son of Periyasamy Gounder-3, Vimala Wife of Muthurathinam-4	639/2C3	652	650 Part	651	-	-	-	-
19.	651	Dry	0.1850	Markendayan Son of Gurusamy-1, Shanmugam Son of Periyasamy Gounder-2, Arunagiri Son of Periyasamy Gounder-3, Sivakumar	639/2C3	652	650	651 Part	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Son of Shanmugam-4, Vimala Wife of Muthurathinam-5								
20.	653	Dry	0.6400	Ruthiramoorthi Son of Pagalaththa Gounder-1, Sundaram Son of Pagalaththa Gounder- 2	652	661	653 Part	653 Part	-	-	-	-
21.	662/1	Dry	0.2900	Nachammal Son of Karuppana Gounder-1, Kalayarasi Wife of Ananthan-2, Kavitha Wife of Guna Sekaran-3, Arulkumar Son of Kuppusamy-4, Pennarasi Wife of Palanisamy-5	661	662 Part	662/1 662/2 Part	662/1 Part 710	-	-	-	-
22.	662/2	Dry	0.0100	Kavitha Wife of Gunasekaran	661/1	661/2 Part	661/2 Part	662/1	-	-	-	-
23.	696/1	Dry	0.1450	Thilagavathi Wife of Krishnasamy-1, Kumaresan Son of Krishnasamy-2	698/2	694	696/1 Part	696 Part 695	-	-	-	-
24.	698/1	Dry	0.0700	Rajkumar Son of Rangasamy Gounder	698/1	698/1 Part	698/2	699	-	-	-	-
25.	698/2	Dry	0.2480	Thilagavathi Wife of Krishnasamy-1, Kumaresan Son of Krishnasamy-2	701	696/1	698/2 Part	698/2 Part	-	-	-	-
26.	703	Dry	0.4200	Subramani Son of Palaniyappa Gounder	705/6	701	703 Part	703 Part	-	-	-	-
27.	705/1	Dry	0.2900	Kaliyappan Son of Pongiyanna Gounder	705/2	705/6	705/1 Part	705/1 Part	-	-	-	-
28.	705/2	Dry	0.0100	Kaliyappan Son of Pongiyanna Gounder-1, Periyasamy Son of Kaliyappa Gounder-2	709/3 709/4	705/1	705/2 Part	705/2 Part	-	-	-	-
29.	705/6	Dry	0.2950	Periyasamy Son of Kaliyappa Gounder	705/1	703	705/6 Part	705/6 Part	-	-	-	-
30.	709/2	Dry	0.1250	Gunasekaran Son of Nallasamy	711	705/1	709/3	709/2 Part	-	-	-	-
31.	709/3	Dry	0.0400	Karupusamy Son of Nachappa Gounder	709/3 Part	705/1 705/2	709/4	709/2	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
32.	709/4	Dry	0.1650	Karupusamy Son of Nachappa Gounder	709/4	705/2	710	709/3	-	-	-	-
33.	608/3	Dry	0.0050	Jegadesan Son of Gurusamy	608/3 608/2	609/ A3	609/A1	608/3 Part	-	-	-	-
34.	545/2	Dry	0.1100	V.Thangammal Wife of Velusamy	545/2 Part	545/2 Part	546/3	803	-	-	-	-
35.	546/3	Dry	0.0900	Sellappagounder Son of Sellapa Gounder	546/3 Part	546/3 Part 550	546/3	545/2	-	-	-	-
36.	548/B1	Dry	0.0300	Velusamy Son of Karupana Gounder	548/B1 Part	549	548/C1	548/B1 Part	-	-	-	-
37.	548/C1	Dry	0.0700	Tamilselvan Son of Kumarsamy	548/C1 Part	549	548/C2	548/B1	-	-	-	-
38.	548/C2	Dry	0.0600	Tamilselvan Son of Kumarsamy	548/C2 Part	549	548/C2 Part	548/C1	-	-	-	-
39.	551/1	Dry	0.0300	Sakthivel Son of Palanisamy Mudhaliyar-1, Rudra Moorthi Son of Sellamuthu -2	550	551/2	551/1 Part	551/1 Part	-	-	-	-
40.	551/2	Dry	0.3000	Paranjothi Son of Palanisamy	551/1	551/2 563/ B1	551/2 Part 554	551/2 Part	-	-	-	-
41.	553/1	Dry	0.0750	Sellamuthu Son of Palaniyappa Gounder	549	555	553/1 Part	553/1 Part	-	-	-	-
42.	554	Dry	0.0300	Eswari Daughter of Vellaisamy	554 Part	562	554 Part	563/B1	-	-	-	-
43.	555	Dry	0.0650	Eswari Daughter of Vellaisamy	553	555 Part	555/1	555 Part	-	-	-	-
44.	556/1	Dry	0.0050	Palanisamy Son of Kuppana Gounder-1, Ramasamy Son of Sellapagounder-2, Kup- pusamy Son of Karumana Gounder -3, Ammani Ammal Wife of Rajarathinam -4, Banumathi Wife of Kanakaraj-5	575	556/1 Part	556/2	555	-	-	-	-
45.	556/2	Dry	0.1900	Gowri Wife of Ramasamy	574 575	556/2 Part	557/1A	556/1	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
46.	559/2	Dry	0.0200	Kumarasami Son of Palanisamy-1, Rathinam Son of Palanisamy-2, Manivannan Son of Palanisamy-3	556/2	560/4	558/A1 557/2	559/2	-	-	-	-
47.	560/4	Dry	0.0500	Kumarasami Son of Palanisamy-1, Rathinam Son of Palanisamy-2, Manivannan Son of Palanisamy-3	559/2	568/4	558/A2	560/4 Part	-	-	-	-
48.	562	Dry	0.0700	Eswari Daughter of Vellaisamy	554	567/1	562 Part	563/A2 563/B1	-	-	-	-
49.	567/1	Dry	0.1200	Manikandan Son of Velusamy	562	567/1 Part	567/1	567/1 Part 563A2	-	-	-	-
50.	567/2	Dry	0.1250	Selvaraj Son of Ramasamy Gounder -1, Tamil Kodi Daughter of Ramasamy Gounder-2,	567/2 Part	567/2 Part 622	569	567/1	-	-	-	-
51.	616	Dry	0.0350	Jegathesan Son of Gurusamy	616 Part 629/9	616 Part	617	629/9	-	-	-	-
52.	618/1	Dry	0.1500	Arumugam Son of Natarajan -1, Devasenathibathi Son of Natarajan -2,	618/1 Part 619/2	618/1 Part 616	618/1 618/2	618/1 Part 617	-	-	-	-
53.	619/1	Dry	0.0850	Poornam Daughter of Periyasamy-1, Saraswathi Daughter of Periyasamy-2	620	619/2	619/1 Part	619/1 Part	-	-	-	-
54..	619/2	Dry	0.0050	Vadivel Son of Karupana Gounder-1, Peranandham Son of Karupana Gounder-2, Arumugam Son of Natchimuthu-3, Chinnapa Gounder Son of Natchimuthu Gounder-4, Natarajan Son of Nallapa Gounder-5, Thangavel Son of Nallapa Gounder-6, Ayyasamy Son of Nallapa Gounder-7.	619/1	618/1 618/2	619/2 Part	619/2 Part	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Periyannan Son of Periyannan-8, Poornam Daughter of Periyasamy-9, Sarswathi Daughter of Periyasamy -10, Devasenthipathi Son Ofnatarajan-11, Arumugan Son of Natarajan-12, Chittibabu Son of Ayyasamy-13, Saravanan Son of Velusamy-14, Malaiyammal Wife of Rangasamy-15, Vanitha Daughter of Rangasamy-16, Vasanthi Daughter of Rangasamy-17, Vasuki Daughter of Rangasamy-18								
55.	620	Dry	0.0800	Arumugam Son of Natarajan-1, Devasenathipathi Son of Natarajan-2	621	619/1	620 Part	620 Part	-	-	-	-
56.	621	Dry	0.0950	Arumugam Son of Natarajan-1, Devasenathipathi Son of Natarajan-2	622	620	621 Part	621 Part	-	-	-	-
57.	629/2	Dry	0.0050	Vadivel Son of Karupana Gounder – 1, Peranandham Son of Karupana Gounder-2, Ramasamy Son of Natchiyappa Gounder-3, Sumathi Wife of Natarajan-4, Saravanan Son of Velusamy-5, Malaiyammal Wife of Ranga	629/3	629/7 629/9	629/2 Part	629/2 Part	-	-	-	-



Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Samy-6, Vanitha Daughter of Rangasamy-7, Vasanthi Daughter of Rangasamy-8 Vasuki Daughter of Rangasamy-9								
58	629/3	Dry	0.0250	Ramasamy Son of Natchiyappa Gounder	369, 629/3 Part	629/2	629/3 Part	629/3 Part 768	-	-	-	-
59	629/7	Dry	0.0100	Natarajan Son of Nallapa Gounder	629/2	629/3 Part 629/2 Part 629/7 Part	629/8 629/9	629/2 629/7 Part	-	-	-	-
60.	629/9	Dry	0.0600	Malaiyammal Wife of Rangasamy-1, Vanitha Daughter of Rangasamy-2, Vasanthi Daughter of Rangasamy-3 Vasuki Daughter of Rangasamy-4	629/9 Part 629/8	629/9	617	629/7	-	-	-	-
61.	630/4	Dry	0.0850	Malaiyammal Wife of Rangasamy-1, Vanitha Daughter of Rangasamy-2, Vasanthi Daughter of Rangasamy-3 Vasuki Daughter of Rangasamy-4	630/4 Part	630/4 Part	630/4 Part 631/A	761	-	-	-	-
62.	631/A2	Dry	0.0600	Gurusamy Son of Palaniyappa Gounder1 LA To Nanganियar Reservior Scheme-2	630/4	632	631/A3	631/A1	-	-	-	-
63.	633/2	Dry	0.0900	Nachammal Wife of Palaniyappa Gounder1, La to Nanganियar Reservior Scheme-2	632	634	633/3	633/1	-	-	-	-
64.	635/1	Dry	0.1600	Ramasamy Son of Silambanagounder-1, Periyasamy Son of Kaliyappa Gounder-2	634 635 Part	635/1 Part	635/2 634	635/1 Part	-	-	-	-
65.	635/3	Dry	0.0600	Ramasamy Son of Silambanagounder-1, Periyasamy Son of Kaliyappa Gounder-2	634 635 Part	635/3 Part	636	635/2	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
66.	766	Dry	0.0150	Ramathal Wife of Gurusamy-1, Gurusamy Son of Rangasamy-2	787	766 Part	787	764	-	-	-	-
67.	767/2A	Dry	0.3000	Manivelu Son of Palaniyapa Gounder-1, Subramani Son of Palaniyapa Gounder -2, Chidambaram Son of Palaniyapa Gounder -3	779/3	767 Part	768	767/2 Part 787	-	-	-	-
68	778/1	Dry	0.0650	Idumbana Gounder Son of Velapa Gounder	778/1 Part	778/1 Part 778/2	778/1 Part	786/3	-	-	-	-
69	778/2	Dry	0.0550	Boopathi Son of Palaniyappa Gounder	778/1	778/3	778/2 Part	778/2 Part	-	-	-	-
70.	778/3	Dry	0.0800	Karuppusamy Son of Ramasamy Gounder	778/2	767/2	778/3 Part	778/3 Part				
71.	786/2	Dry	0.0300	Lakshmiammal Wife of Palanisamy Nayacker-1, Thiruvengadam Son of Palanisamy Nayacker-2, Angulachumi Wife of Ramanathan-3, Gobinath Son of Ramanathan-4	786/2 Part	786/2 Part	786/2 Part	786/2 Part	-	-	-	-
72.	786/3	Dry	0.0800	Karupusamy Son of Ramasamy Gounder-1, Ramasamy Son of Palaniyappa Gounder-2, Veerarasu Son of Ramasmy-3	786/1	786/3 Part	778/1 778/2	786/2	-	-	-	-
73.	787	Dry	0.0800	Karupusamy Son of Ramasamy Gounder-1, Ramasamy Son of Palaniyappa Gounder-2, Veerarasu Son of Ramasmy-3	787 Part	764, 766	767/2	787 Part	-	-	-	-
74.	788	Dry	0.1400	Natarajan Son of Nallapa Gounder	787	788 Part	764	790/B	-	-	-	-
75	790/B	Dry	0.1400	Ramasamy Son of Palaniyappa Gounder-1, Veera Rasu Son of Ramasamy-2, Lachumiammal Wife of Palanisamy	790/B Part	790/B Part	788	1034	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Nayacker-3, Angulachumi Wife of Ramanazthan-4, Gopinath Son of Ramanath-5								
76	791	Dry	0.2100	Thiruvengadam Son of Palanisamy Nayacker	792/A	791 Part	791 Part 786/1	791 Part 1024/2	-	-	-	-
77.	799/1	Dry	0.1500	Kuppusamy Son of Karupana Gounder -1, Lalitha Wife of Thangarajan-2, Amutha Daughter of Thangarjan -3, Chitra Daughter of Thangarajan-4, Sangeetha Daughter of Thangarajan -5, Parvatham Wife of Manivel-6, Soundararajan Son of Muthukaliyappan-7	802/a 802/b1 802/b2	799/1 Part	798	800	-	-	-	-
78	800	Dry	0.1600	Selvaraj Son of Chandran-1, Karuppusamy Son of Arumuga Gounder-2	800 Part, 801	800 Part	799/1	800 Part , 1009/2	-	-	-	-
79	802/B2	Dry	0.0400	Palanisamy Son of Rasa Gounder	804/2	799/1	798 803	802/B2 Part	-	-	-	-
80.	1009/2	Dry	0.2000	Karuppusamy Son of Arumuga Gounder-1, Muthu Krishnanan Son of Arumuga Gounder-2	1009/1 1010/3 1008	1009/2 Part	800 801	1013/2 1013/3B	-	-	-	-
81.	1013/2	Dry	0.0600	Kuppusamy Son of Karupanan-1, Kanaki Wife of Ilangovan -2, Soundarajan Son of Muthukaliyappan-3	1012, 1011/B	1013/2 Part	1009/2	1013/2 Part	-	-	-	-
82.	1020/A	Dry	0.0100	Soundarajan Son of Muthukaliyappa Gounder -1, Kuppusamy Son of Karupana Gounder -2 , Kanaki Wife of Ilangovan, -3	1020/A Part	1020/A Part	1020B	1020/A Part	-	-	-	-
83.	1021/6	Dry	0.0400	Chellappa Gounder Son of Rangasamy Gounder-1, Muthusamy Son of Rangasamy Gounder-2 Ramathal Wife of Karuppana Gounder-3, Rajendran Son of Karuppana Gounder-4	1021/6 Part	1026/1	1021/7	1020/B	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
84.	1021/7	Dry	0.0300	Nachammal Wife of Karuppana Gounder-1, Karuppusamy Son of Karupana Gounder-2, Chellamuthu Son of Karupana Gounder-3	1021/7 Part	1026/2	1021/8, 1021/7 Part	1021/6 Part	-	-	-	-
85	1022/1	Dry	0.0100	Sathish Son of Ramasamy	1022/1 Part	1025	1022/1 Part	1026/3	-	-	-	-
86	1024/ 1A2	Dry	0.0050	Ayyappa Nayakkar Son of Palanisamy Nayacker-1, Thiruvengadam Son of Palanisamy Nayacker-2, Angulachumi Wife of Ramanathan-3, Gopinath Son of Ramanathan-4, Vasantha Wife of Munusamy-5, Narendhiran Son of Ayyapa Nayaker-6, La To Nanganiyar Reservior Scheme-7	1024/1A1	1024/1A3	1024/2	1033/2	-	-	-	-
87.	1024/2	Dry	0.0950	Vasantha Wife of Munusamy	1024/2 Part	1024/2 Part	791	1024/1	-	-	-	-
88	1025/1	Dry	0.1300	Narendhiran Son of Ayyapa Nayaker-1, LA to Nanganiyar Reservior Scheme-2	1022/1	1033	1025/2	1026/4	-	-	-	-
89	1026/1	Dry	0.0500	Sellappa Gounder Son of Karupana Gounder -1, Karupana Gounder Son of Karupana Gounder-2, Muthusamy Son of Karupana Gounder-3	1021/6	1026/1 Part	1026/2	1020/B	-	-	-	-
90.	1026/2	Dry	0.0500	Nachammal Wife of Karupana Gounder-1, Karupusamy Son of Karupana Gounder-2, Chellamuthu Son of Karupana Gounder-3	1021/7	1026/2 Part	1026/2 Part	1026/1	-	-	-	-
91.	1026/4	Dry	0.0100	Rengasamy Son of Chinakarupana Gounder-1, Chellamal Daughter of China Karupana Gounder-2, Vellaithai	1026/2	1026/4 Part	1025	1026/4 Part	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Daughter of China Karupana Gounder-3, Arumugam Son of China Karupana Gounder-4, Valarmathi Daughter of China Karupana Gounder-5, Chellamuthu Son of Karupuasamy-6, Ramasamy Son of Karupusamy-7, Thulasi Mani Daughter of Karupusamy-8					-	-	-	-
92.	1031/1	Dry	0.1550	Kaliyappagounder Son of Nallapa Gounder	1031/1 Part	1031/2	1032	1030	-	-	-	-
93.	1032/2	Dry	0.2300	Narendiran Son of Ayyapa Nayaker-1, LA to Nanganियar Reservoir Scheme-2	1032/1	1032/3	1034	1031/1	-	-	-	-
94.	1033/2	Dry	0.1350	Narendiran Son of Ayyapa Nayaker-1, LA to Nanganियar Reservoir Scheme-2	1033/1	1033/3	1024/1A2	1033/3	-	-	-	-
95.	1034	Dry	0.0900	Palanisamy Son of Rasa Gounder	1034 Part	1034 Part	790/B	1032	-	-	-	-
96.	699	Dry	0.0620	krishnaveni Wife of Raju	699 Part	694 695	699 Part 698/1	699 Part 723/7C	-	-	-	-
97.	706/A1	Dry	0.0600	Pappathi Wife of Palniappan-1, Manokaran Son of palaniyappan-2, Aruna Daughter of palaniyappan-3	706/A1 Part	706/A1 Part	706/A2	720/2	-	-	-	-
98.	781/1	Dry	0.3450	Nallasamy Son of Ramasamy Goundar-1, Arumugam Son of Arumuga Goundar-2, Duraisamy Son of Palaniyappa Goundar-3, Thirupathisamy Son of Palaniyappa Goundar-4, Manokaran Son of Palaniyappa Goundar-5, Aruna Daughter of Palaniyappa-6, Pappathi Wife of Palniappan-7	718/1 Part 720/2	718/1 Part	708/1 707	718/1 Part 718/2 Part	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
99.	720/2	Dry	0.0350	Manoharan Son of Palaniyappan-1, Aruna Daughter of palaniyappan-2, Pappathi Wife of Palniappan-3	718/1	720/2 Part	706/A1 707	720/1 Part	-	-	-	-
100.	723/4A	Dry	0.0410	Mahendiran Son Narayanasamy	723/4A Part	723/4A Part	723/4B	725	-	-	-	-
101.	723/4C	Dry	0.0330	Mahendiran Son of Narayanasamy	723/4C Part	724	723/5C	723/4B	-	-	-	-
102.	723/5C	Dry	0.0160	Karuppusamy son of Ramasamy Goundar	723/5C Part	724	723/7C	723/4C	-	-	-	-
103.	723/7C	Dry	0.0360	Rajkumar Son of Rangasamy Goundar	723/7C Part	724	699	723/5C	-	-	-	-
104.	726/2	Dry	0.1210	Saraswathi Wife of Karuppusamy-1, Indira Wife of Gurusamy-2, Suseela Wife of Chinnasamy-3	726/2 Part	726/2 Part	725	1085/2	-	-	-	-
105.	734	Dry	0.0900	Karupanna Gounder Son of Ramasamy Goundar	734 Part	734 Part	735	1053/A2 1053/B2	-	-	-	-
106.	735	Dry	0.3400	Karupanna Gounder Son of Ramasamy Goundar-1, Panneer Selvam Son of Palaniyappa Goundar-2, Thiruppathi Samy Son Palaniyappa Goundar (a) Palanisamy-3	735 Part	735	736/1 736/2 736/ 3	735 Part 734	-	-	-	-
107.	737/1	Dry	0.1700	Karuppusamy Son of Natchappa Goundar-1, Pappathi Wife of Palniappan-2, Manoharan Son of Palaniyappan-3, Aruna Daughter of Palaniyappan-4, Boobalan Son of Palaniyappa Goundar-5	737/1 Part	737/1 Part	737/1 Part 737	737/1 Part 735	-	-	-	-
108	737/3	Dry	0.0400	Karuppusamy Son of Natchappa Goundar-1, Pappathi Wife of Palniappan-2, Manoharan Son of Palaniyappan-3, Aruna Daughter of Palaniyappan-4, Boobalan Son of Palaniyappa	737/2	737/3 Part	737/3 Part	737/2	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Goundar-5, Palanisamy Son of Muthusamy Gounder-6								
109A.	738/ 3A1	Dry	0.10.58	Palanisamy Son of Muthusamy Goundar-1, Udhayanan Son of Palanisamy-2, La To Nanganiyar Reservior Scheme-2	738/ 3A2 Part , 737/ 2 737/3	712	738/3A2	738/2	-	-	-	-
109B.	738/3B2	Dry	0.00.42	Boobalan Son of Palaniyappa Goundar-1 La To Nanganiyar Reservior Scheme-2	738/ 3B1	711	738/3B1	738/ 3A1	-	-	-	-
110.	739/1	Dry	0.0320	Velusamy Son of Palaniyappa Goundar-1, Karuppusamy Son of Natchappa Goundar-2, Pappathi Wife of Palaniyappa-3, Manoharan Son of Palaniyappa-4, Aruna Daughter of Palaniyappa-5, Boobalan Son of Palaniyappa Goundar-4	742/2 742/1	737/2	739/2	739/1 751/1	-	-	-	-
111.	742/1	Dry	0.1400	Sundaram Son of Pagalatha Goundar	742/1 Part	737/1 739/2	742/1 Part 742/2	736/3	-	-	-	-
112.	743/1	Dry	0.0350	Manokaran Son of Vangiliyappa Goundar	746	743/2	742/1 743/1 Part	743/1 Part	-	-	-	-
113.	743/2	Dry	0.0175	Markendayan Son of Gurusamy-1, Vimala Wife of Muthurathinam-2	743/1	743/3	743/2 Part	736/1 743/2 Part	-	-	-	-
114.	743/3	Dry	0.0190	Shanmugam Son of Periyasamy Goundar	743/2	742/1	743/3 Part	736/2 743/2 Part	-	-	-	-
115.	746	Dry	0.0050	Ruthiramoorthi Son of Pagalatha Goundar	746 Part 749	743/1	746 Part	736 749	-	-	-	-
116.	749	Dry	0.3150	Ruthiramoorthi Son of Pagalatha Goundar	749 Part	749 Part	749 Part	752/4 750	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
117.	751/2	Dry	0.0340	Muthukaliyappa Gounder Son of Karuppanagounder	752/4	751/4	751/3	751/2	-	-	-	-
118.	751/4	Dry	0.0960	Rajalashmi Wife of Ramasamy-1, Ramya Daughter of Ramasamy-2	751/2	751/5	750 736/1	751/4 Part	-	-	-	-
119.	751/5	Dry	0.0002	Karuppanna Gounder Son of Ramasamy Gounder	751/4	735	736/1	751/5 Part	-	-	-	-
120.	752/3	Dry	0.1300	Chithamparam Son of Palaniyappa Gounder	753	751/2	752/4	752/3 Part	-	-	-	-
121.	752/4	Dry	0.0650	Ponnuthai Wife of Saminathan	752/4 Part	751/2	752/4 Part	752/3	-	-	-	-
122.	754/1	Dry	0.1000	Kumaresan Son of Periyasamy (A) Palanisamy -1, Karupusamy Son of Palanimalai Gounder-2	754/1 Part	754/1 Part	754/3	754/1 Part	-	-	-	-
123.	754/2	Dry	0.0270	Palanisamy Son of Arumugam-1, Papathi Daughter of Arumugam-2, Chinathai Daughter of Arumugam-3	755/2	754/3	754/2 Part	754/2 Part	-	-	-	-
124.	754/3	Dry	0.2740	Laxmi Wife of Kaliyappan-1, Thiyagarajan Son of Kaliyappan-2	754/3 Part 754/2	754/3 Part	754/3 Part 758	754/3 Part	-	-	-	-
125.	755/2	Dry	0.0300	Palanisamy Son of Arumugam-1, Papathi Daughter of Arumugam-2, Chinathai Daughter of Arumugam-3	755/2 Part	754/2	755/2 Part	755/2 Part	-	-	-	-
126.	1052/B1	Dry	0.1150	Rajendran Son of Kuppusamy	1052/A1	1052/B1 Part 1053/ A1	1052/B3	1052/B1 Part	-	-	-	-
127.	1052/B2	Dry	0.0002	Rajendran Son of Kuppusamy	1052/B1	1053/ A1	1052/B3 1052/B2	1052/B2 Part	-	-	-	-
128.	1052/B3	Dry	0.0400	Anbglagan Son of Karupana Gounder-1, Tamil Maran Son of Karupana Gounder-2	1052/A2	1053/A1	1052/B3 Part	1052/B1	-	-	-	-
129.	1053/A1	Dry	0.0660	Anbglagan Son of Karupana Gounder-1, Tamil Maran	1052/B2 1052/B3	1052/ B3 1052/B1	1053/A Part	1053/A1 Part	-	-	-	-



Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Son of Karupana Gounder-2, Kuppusamy Son of Kaliyappa Gounder-3, Rajendhiran Son of Kuppusamy-4								
130.	1053/A2	Dry	0.0350	Anbglagan Son of Karupana Gounder-1, Tamil Maran Son of Karupana Gounder-2	1053/A2 Part	1053/ B2	734	1053/A1	-	-	-	-
131.	1064/1	Dry	0.0075	Nallappagounder Son of Pongiyappa Gounder-1, Arumuga Gounder Son of Vellaiyappa Gounder-2	1064/1 Part	1064/1 Part	1064/4	1100	-	-	-	-
132.	1064/4	Dry	0.0500	Karuppana Gounder Son of Vellaiyappa Gounder -1, Aarappa Gounder Son of Vellaiyappa Gounder-2	1064/4 Part	1064/4 Part	1064/5	1064/1	-	-	-	-
133.	1064/5	Dry	0.1150	Tamilarasi Wife of Nataraj-1, Rukmanai Wife of Palanisamy-2	1064/5 Part	1064/5 Part	1055	1064/4	-	-	-	-
134.	1064/7	Dry	0.0490	Tamilarasi Wife of Nataraj-1, Rukmani Wife of Palanisamy-2	1064/5	1065/8	1064/7 Part	1064/7 Part	-	-	-	-
135.	1065/8	Dry	0.0075	Arumuga Gounder Son of Vellaiyappa Gounder	1064/7	1065/8 Part	1054	1065/8 Part	-	-	-	-
136.	1071/4	Dry	0.1150	Vellaisamy Son of Ponnappa Gounder	1071/4 Part	1071/5 1071/4 Part	1074/1	1072/3 1072/4	-	-	-	-
137.	1072/3	Dry	0.0080	Vellaisamy Son of Ponnappa Gounder	1072/3 Part	1072/4	1071/4	1095	-	-	-	-
138.	1074/1	Dry	0.0650	Selvarasu Son of Karupana Gounder	1070	1074/1 Part	1076/2	1071/4	-	-	-	-
139.	1076/2	Dry	0.0840	Palanisamy Son of Ramasamy Gounder	729 1070	1076/2 Part	729	1074/1	-	-	-	-
140.	1085/2	Dry	0.1950	Mahendran Son of Narayanasamy	1085/2 Part	1085/2 Part	726/1 726/2	1086/A	-	-	-	-
141.	1086/A	Dry	0.2575	Muthappa Gounder Son of Nallappa Gounder-1, Rengasamy Son of Thirumalai Samy Gounder-2, Nallappa Gounder	1086/A Part 1082/1	1086/A Part	1082/1 1085/2	1086/A Part 1087/A2	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Son of Thirumalai Samy Gounder-3, Palanisamy Son of Periyasamy Gounder-4, Periya Samay Son of Periya Samy Gounder-5, Thilagavathi Wife of Krishna Samy-6, Kumaresan Son of Krishna Samy-7								
142.	1086/B	Dry	0.0060	Muthappa Gounder Son of Nallapa Gounder-1, Rengasamy Son of Thirumalai Samy Gounder-2, Nallapa Gounder Son of Thirumalai Samy Gounder-3, Palanisamy Son of Periyasamy Gounder-4, Periyasamy Son of Periyasamy Gounder -5, Rangasamy Son of Maruthaiyappa Gounder-6	1086/A	1086/B Part	1086/A	1086/B Part	-	-	-	-
143.	1087/A2	Dry	0.0850	Selva Nayagi Wife of Karupusamy-1, Selva Ganesh Son of Karupusamy-2, Palaniyammal Wife of Kalliyappa Gounder-3	1087/A1	1087/A2 Part	1086/B	1094	-	-	-	-
144.	1092	Dry	0.1550	Rengasamy Gounder Son of Thirumalai Samy Gounder	1092 Part	1092 Part	1094	1114	-	-	-	-
145.	1100	Dry	0.0520	Nachiyappagounder Son of Karupana Gounder-1, Maha Raja Son of Balu Samy-2	1100 Part 1101	1100 Part	1100 Part	1101	-	-	-	-
146.	1102/A	Dry	0.0080	Mallika Daughter of Kuppana Gounder-1, Lachumi Daughter of Kuppana Gounder-2	1102/A Part	1102/C	1281/B	1105/A3	-	-	-	-
147.	1102/C	Dry	0.1050	Rethinammal Wife of Velusamy Gounder	1102/C Part 1102/A	1102/C Part 1101	1281 1102/C Part	1102/C Part 1105/A3	-	-	-	-
148.	1105/A1	Dry	0.1600	Periyasamy Son of Palaniyappagounder	1105/ A1 Part	1105/ B	1105/ A1 Part	1106	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
149.	1105/A2	Dry	0.0700	Periyasamy Son of Palaniyapa Gounder	1105/ A2 Part	1105/ B	1105/A3	1105/ A1	-	-	-	-
150.	1105/A3	Dry	0.0150	Mallika Daughter of Kuppana Gounder-1, Lachumi Daughter of Kuppana Gounder-2	1105/ A3 Part	1105/B	1102/A	1105/A2	-	-	-	-
151.	1121/2	Dry	0.1000	Kaliyappa Gounder Son of Palaniyappa Gounder	1121/ 1	1121/ 2 Part	1132/ 5	1261	-	-	-	-
152.	1123/1	Dry	0.0800	Velusamy Son of Selambana Gounder	1123/ 1 Part	1123/3	1123/2	1130	-	-	-	-
153.	1123/2	Dry	0.0850	Velusamy Son of Selambana Gounder -1, Thirunavukarasu Son of Ramasamy Gounder-2	1123/2 Part	1123/3	1114	1123/1	-	-	-	-
154.	1123/3	Dry	0.0750	Anandan Son of Muthusamy	1123/1, 1123/3 Part	1123/3 Part	1123/3 Part	1130 1121/2	-	-	-	-
155.	1126/A	Dry	0.1400	Samiyathal Wife of Rangasamy Gounder	1126/A Part, 1143	1126/A Part 1126/ B	1126/A Part 1113	1127/A 1127/ B	-	-	-	-
156.	1127/A	Dry	0.0095	Samiyathal Wife of Rangasamy Gounder	1127/A Part	1126/B	1126/A	1127/A Part	-	-	-	-
157.	1127/B	Dry	0.0710	Velusamy Son of Silambana Gounder- 1, Kandasamy Son of Silambana Gounder-2, Ramasamy Son of Silambana Gounder3	1127/ A	1127/ B Part	1126/A	1127/B Part	-	-	-	-
158.	1143	Dry	0.0250	Palanisamy Gounder-1, Rama Gounder -2, Ponnusamy -3, Palaniyappa Gounder -4, Kali- yappa Gounder-5, Palaniyappa Gounder -6, Natchimuthu Gounder -7, Ponna Gounder -8, Pongali Gounder -9, Karupana Gounder-10, Ramana Gounder-11, Muthu Gounder -12, Palaniyappa Gounder -13, Karupa	1144/2	1126/A	1143 Part	1143 Part	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Gounder-14, Palanisamy Son of Kaliyappa Gounder-15, MuthuSamy Gounder-16, Ponkali Gounder-17, Karupu Gounder-18, Palani Gounder-19, Kali Gounder -20,K. Karuppu Gounder-21, R.palani Gounder-22, Kandasamy -23, Ponkiyappa Gounder -24, Karupana Gounder-25, Ponka- liyappa Gounder Son of Kaliyappa Gounder-26, Kaliyappan Son of Ramasamy Gounder -27								
159.	1144/2	Dry	0.0850	Periyasamy Son of Palaniyappa Gounder- 1, Palanisamy Son of Kaliyappa Gounder- 2, Karupathal Wife of Senthil Kumar-3, Ponkaliyapan Son of Kaliyappa Gounder-4,	1150/3	1143	1111/1	1144/2 Part	-	-	-	-
160.	1150/1	Dry	0.1250	Karupana Gounder Son of Ramasamy Gounder-1, Natchiyappa Gounder Son of Ramasamy Gounder-2, Periyasamy Son of Palaniyappa Gounder-3, Thirunavukarasu Son of Ramasamy Gounder-4, Rajammal Wife of Periyasamy-5, Arun Son of Periyasamy-6	1151/1	1150/1 Part 1144/2	1107/1 1111/1	1150/1 Part	-	-	-	-
161.	1162/1	Dry	0.0320	Ramathal Son of C.palaniyappa Gounder-1, Uthirasamy Son of C.palaniyappa Gounder-2	1168/2	1162/2	1162/1 Part	1162/1 Part	-	-	-	-
162.	1162/2	Dry	0.0300	Pavalathanan Son of Natchiyappa Gounder	1162/1	1163/1	1162/2 Part	1162/2 Part	-	-	-	-
163.	1163/1	Dry	0.0880	Thrupathi Samy Son of Palaniyappa Gounder (A) Palanisamy	1162/2	1162/1 Part	1162/2 1162/3	1163/1 Part	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name and Address of Person Interested	Boundaries				Trees		Structure	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1.)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
164.	1163/3	Dry	0.0190	Tamilselvan Son of Kandasamy-1, Nandammal (A) Karupathal Wife ofKandasamy-2	1163/2	1163/3 Part	1166/3	1163/1	-	-	-	-
165.	1166/3	Dry	0.1250	Tamilselvan Son of Kandasamy-1, Nandammal (A) Karupathal Wife ofKandasamy-2	1166/2	1166/3	1044	1163/3	-	-	-	-

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013).

No family is eligible for Rehabilitation and Resettlement compensation in this Village.

Survey Numbers of Lands to be acquired 558/A2 and others in Village **Senthamangalam East**, Taluk Aravakurichi, District Karur, Area 17.98.19 (in hectares) Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

The Notification of this project can be viewed on any working day in the office of the Taluk Office, Aravakurichi, Collector office, Karur and Executive Engineer, Water Resources Department, Nanganjiyar Division, Palani.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended below :

**Rehabilitation and Resettlement Scheme:**

**(Particulars of affected area as per rule 15(2) of RFCTLARR Rules 2017)**

**(RFCTLARR Rules 2017 of 15 Sub Section (2))**

a)	List of families likely to be displaced	Survey Number	No. of families	Head of the family and address
Nil				
b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Particulars	Number
Nil				
		558/A2 (0.1200), 570/1 (0.2100), 570/2 (0.2700), 604/1(0.4250), 606(0.2000), 608/1 (0.1600), 608/2(0.0100), 609/A2(0.0050), 609/A3 (0.1400), 610/1(0.1600) 610/2B (0.3000), 611(0.4450), 636(0.4100), 638/3 (0.5750), 639/1C (0.0500), 639/2A3(0.0100), 639/2C3(0.1900), 650(0.3000), 651(0.1850), 653(0.6400), 662/1(0.2900), 662/2 (0.0100), 696/1(0.1450), 698/1(0.0700), 698/2(0.2480), 703(0.4200), 705/1(0.2900), 705/2(0.0100), 705/6 (0.2950), 709/2(0.1250), 709/3 (0.0400), 709/4 (0.1650), 608/3 (0.0050), 545/2(0.1100), 546/3(0.0900), 548/B1 (0.0300), 548/C1(0.0700), 548/C2(0.0600), 551/1(0.0300), 551/2 (0.3000), 553/1(0.0750), 554(0.0300), 555(0.0650), 556/1(0.0050),		

c)	List of Land Holdings in the affected area	556/2(0.1900), 559/2 (0.0200), 560/4(0.0500), 562(0.0700), 567/1(0.1200), 567/2(0.1250), 616(0.0350), 618/1(0.1500), 619/1(0.0850), 619/2(0.0050), 620(0.0800), 621(0.0950), 629/2 (0.0050), 629/3 (0.0250), 629/7 (0.0100), 629/9 (0.0600) 630/4(0.0850), 631/A2 (0.0600), 633/2(0.0900), 635/1 (0.1600), 635/3 (0.0600), 766(0.0150), 767/2A (0.3000), 778/1(0.0650), 778/2 (0.0550), 778/3(0.0800), 786/2(0.0300), 786/3(0.0800), 787(0.0800), 788(0.1400), 790/B(0.1400), 791(0.2100), 799/1(0.1500), 800(0.1600), 802/B2(0.0400), 1009/2(0.2000), 1013/2(0.0600), 1020/A(0.0100), 1021/6 (0.0400), 1021/7(0.0300), 1022/1(0.0100), 1024/1A2(0.0050), 1024/2(0.0950), 1025/1(0.1300), 1026/1(0.0500), 1026/2(0.0500), 1026/4(0.0100), 1031/1(0.1550), 1032/2(0.2300), 1033/2(0.1350), 1034(0.0900), 699(0.0620), 706/A1(0.0600), 718/1(0.3450), 720/2(0.0350), 723/4A(0.0410), 723/4C(0.0330), 723/5C(0.0160), 723/7C (0.0360), 726/2(0.1210), 734(0.0900), 735(0.3400), 737/1(0.1700), 737/3(0.0400), 738/3A1 (0.1058), 738/3B2 (0.0042), 739/1(0.0320), 742/1 (0.1400), 743/1 (0.0350), 743/2(0.0175), 743/3(0.0190) 746(0.0050), 749 (0.3150), 751/2 (0.0340), 751/4(0.0960), 751/5 (0.0002), 752/3 (0.1300), 752/4(0.0650), 754/1 (0.1000), 754/2(0.0270), 754/3(0.2740), 755/2(0.0300), 1052/B1 (0.1150), 1052/B2 (0.0002), 1052/ B3(0.0400), 1053/A1(0.0660), 1053/A2 (0.0350), 1064/1 (0.0075), 1064/4(0.0500), 1064/5 (0.1150), 1064/7(0.0490), 1065/8(0.0075), 1071/4(0.1150), 1072/3 (0.0080), 1074/1(0.0650), 1076/2 (0.0840), 1085/2 (0.1950), 1086/A (0.2575), 1086/B (0.0060), 1087/A2 (0.0850), 1092 (0.1550), 1100 (0.0520), 1102/A(0.0080), 1102/C(0.1050), 1105/A1(0.1600), 1105/ A2(0.0700), 1105/A3 (0.0150), 1121/2(0.1000), 1123/1 (0.0800), 1123/2(0.0850), 1123/3 (0.0750), 1126/A(0.1400), 1127/A (0.0095), 1127/B (0.0710), 1143 (0.0250), 1144/2 (0.0850), 1150/1 (0.1250), 1162/1(0.0320), 1162/2 (0.0300), 1163/1 (0.0880), 1163/3 (0.0190), 1166/3 (0.1250).			
d)	List of trades/ business in the affected area	<b>SI.No.</b>	<b>Survey Number</b>	<b>Particulars</b>	<b>Land Owner Name</b>
		Nil			
e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members there of and handicapped persons who belongs to the affected families				Nil
f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land				Nil

### Rehabilitation and Resettlement Entitlements:

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira Awas Yojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	No family is affected and displaced due to this Land acquisition. Hence, this entitlement is not provided to anyone.	Nil
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes	Nil
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
4.	Choice of Annuity or Employment	Providing jobs where to the affected families where jobs are created through the project / one time payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone	Nil
5.	Subsistence grant for displaced families for a period of one year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	Since no family displaced from the land acquired. So shall not be given a monthly subsistence allowance not applicable.	Nil
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	No family shifted in this Land Acquisition. So shall not be given a transportation cost.	Nil
7.	Cattle shed/ petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	Cattle Shed/Petty Shop not affected in this Land Acquisition. so Financial assistance shall not be Applicable.	Nil
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned non agricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	No family not affected and displaced due to this Land Acquisition. So One-time Resettlement Allowance shall not be Applicable.	Nil
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	No family affected and displaced in this Land Acquisition. So, Stamp duty & Registration for does not arise.	Nil

**Persons eligible for Rehabilitation and Resettlement Compensation:**

<i>Survey No.</i>	<i>Land Acquisition extent (In Ha)</i>	<i>Land Owner Name</i>	<i>Rehabilitation and Resettlement Elements</i>	<i>Rehabilitation and Resettlement Entitlement (per family)</i>
Nil				

**Cattle shed / Petty shop affected due to Land Acquisition:**

Nil
-----

**Infrastructure facilities will be affected due to Land acquisition:**

Survey No.	Details
S.F.Nos: 603, 652, 694, 549, 550, 622, 632, 634, 764, 1020/B, 1030, 753, 1054, 1101, 1106, 1113	The Bridge has been provided by the Water Resources Department in the car track/footpath where the canal crosses during execution of project work.

**Rehabilitation and Resettlement Compensation details:**

Sl. No	Land Owner Name	For House Construction Rs.	Transport Expenses Rs.	Subsistence grant Rs.3000 x 12 month	Resettlement Allowance Rs.	Compensation for Cattle shed affected due to Land Acquisition Rs.	Compensation for Petty Shop affected due to Land Acquisition Rs.	Total Rs.
Nil								

No family is eligible for Rehabilitation and Resettlement compensation in this Village.

**படிவம் -VI**  
**(16 ஆம் விதியைக் காண்க)**  
**விளம்புகை**  
(ந.க.எண். சி2/ 8127/1998-1.)

பொதுத் தேவைக்காக, அதாவது நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத் திட்டத்தின்கீழ் வாய்க்கால்கள் அமைக்கும் திட்டத்திற்காக, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள **சேந்தமங்கலம் கீழ்பாகம்** கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 21.86.95 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்தில் சேந்தமங்கலம் கீழ்பாகம் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 17.98.19 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

அரவக்குறிச்சி வட்டம், சேந்தமங்கலம் கீழ்பாகம் கிராமம் கிராமம்.

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு ஹெக்டேரில்	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
1	558/A2	ரயத்து புன்செய்	0.1200	பழனிச்சாமிமகன் குமாரசாமி-1 பழனிச்சாமிமகன் ரத்தினம்-2, பழனிச்சாமி மகன் மணிவண்ணன் -3	560/4	603	558/A2 பகுதி	558/A2 பகுதி	-	-	-	-
2	570/1	ரயத்து புன்செய்	0.2100	பழனிச்சாமி கவுண்டர் மகன் ராமசாமி கவுண்டர்	570/2	603	570/1 பகுதி	569	-	-	-	-
3	570/2	ரயத்து புன்செய்	0.2700	குப்புச்சாமி கவுண்டர் மகன் குமாரசாமி -1, பழனிச்சாமி கவுண்டர் மகன் ராமசாமி -2	558/A2	570/1	570/2 பகுதி	570/2 569 568	-	-	-	-
4	604/1	ரயத்து புன்செய்	0.4250	நடராஜன் மனைவி விஜயா	603	606	604/3 604/4	604/1 பகுதி	-	-	-	-
5	606	ரயத்து புன்செய்	0.2000	நடராஜன் மனைவி விஜயா	604/1	608/1	606 பகுதி 607/1	606 பகுதி	-	-	-	-
6	608/1	ரயத்து புன்செய்	0.1600	நடராஜன் மனைவி விஜயா	606	608/2	608/1 பகுதி	608/1 பகுதி	-	-	-	-



தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
7	608/2	ரயத்து புன்செய்	0.0100	நாச்சியப்ப கவுண்டர் மகன் ஆறுமுகம் -1, நாச்சிமுத்து மகன் பெரியசாமி -2, நாச்சிமுத்து கவுண்டர் மகன் சின்னப்ப கவுண்டர் -3, தங்கவேல் -4, அய்யாச்சாமி -5, பெரியண்ணன் மகன் பெரியண்ணன் -6, பெரியண்ணன் மகன் நல்லப்ப கவுண்டர் -7, கருப்பண்ண கவுண்டர் மகன் வடிவேல் -8, கருப்பண்ண கவுண்டர் மகன் பேரானந்தம்-9, நல்லப்ப கவுண்டர் மகன் நடராஜன் -10, நடராஜன் மகன் தேவசேனாதிபதி -11, நடராஜன் மகன் ஆறுமுகம் -12, அய்யாசாமி மகன் சிட்டிபாபு -13, வேலுச்சாமி மகன் சரவணன் -14	608/1	609/A3 608/3 பகுதி	609/A2	608/2 பகுதி	-	-	-	-
8	609/A2	ரயத்து புன்செய்	0.0050	நாச்சியப்ப கவுண்டர் மகன் ஆறுமுகம் -1, நாச்சிமுத்து கவுண்டர் மகன் சின்னப்ப கவுண்டர்-2, நாச்சிமுத்து கவுண்டர் மகன் பெரியசாமி-3, நல்லப்ப கவுண்டர் மகன் நடராஜன்-4, நல்லப்பகவுண்டர் மகன் தங்கவேல்-5, நல்லப்பகவுண்டர் மகன் அய்யாசாமி-6, பெரியண்ண கவுண்டர் மகன் பெரியண்ண கவுண்டர்-7, கருப்பண்ண கவுண்டர் மகன் வடிவேல் -8, கருப்பண்ண கவுண்டர் மகன் பேரானந்தம்-9, பெரியண்ண கவுண்டர் மகன் பெரியண்ண கவுண்டர்-10,	609/A1 608/3 608/2	609/A3	609/A1 609/A2	609/A3 608/3	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				பெரியண்ண கவுண்டர் மகன் பெரியண்ணன்-11, நடராஜன் மகன் தேவசேனாதிபதி-12, நடராஜன் மகன் ஆறுமுகம்-13, அய்யாசாமி மகன் சிட்டிபாபு-14, வேலுச்சாமி மகன் சரவணன்-15, ரங்கசாமி மனைவி மலையம்மாள்-16, ரங்கசாமி மகன் வனிதா-17, ரங்கசாமி மகன் வசந்தி-18, ரங்கசாமி மகன் வாசுகி-19								
9	609/A3	ரயத்து புன்செய்	0.1400	குருசாமி மகன் ஜெகதீசன்	608/3	610/1	609/A3 பகுதி	609/A3 பகுதி	-	-	-	-
10	610/1	ரயத்து புன்செய்	0.1600	வேலுச்சாமி மகன் சரவணன்	609/A3	610/2B	610/1 பகுதி	610/1	-	-	-	-
11	610/2B	ரயத்து புன்செய்	0.3000	வீரப்பகவுண்டர் மகன் பகழத்தணன்	610/1	611	610/2B பகுதி	610/2B பகுதி	-	-	-	-
12	611	ரயத்து புன்செய்	0.4450	நல்லப்பக் கவுண்டர் மகன் பழனிச்சாமி 1, குருசாமி மனைவி வள்ளியாத்தாள்-2	610/2B	636	273	612/3	-	-	-	-
13	636	ரயத்து புன்செய்	0.4100	வீரப்பகவுண்டர் மகன் செல்லமுத்து-1, குமாரசாமி மகன் மணிவேல்-2, பொன்னுசாமி மனைவி அருக்காத்தாள்-3, பொன்னுசாமி மகன் விஜயகுமார்-4	611	638/3, 637	636 பகுதி	636 பகுதி	-	-	-	-
14	638/3	ரயத்து புன்செய்	0.5750	பெரியசாமி மனைவி சிவசெல்வி-1, வாசுதேவன் மனைவி அன்புக்கரசி-2, வாசுதேவன் மகன் அருங்கரைச் செல்வி-3	636	639/1C	637/1	638/3	-	-	-	-
15	639/1C	ரயத்து புன்செய்	0.0500	ஆறுமுகக் கவுண்டர் மகன் வாசுதேவன் -1, பழனிச்சாமி கவுண்டர் மகன் பெரியசாமி-2	638/3	639/2A3	639/1C பகுதி	639/1C பகுதி	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
16	639/2A3	ரயத்து புன்செய்	0.0100	குருசாமி மகன் மார்க்கண்டேயன்-1, முத்துரத்தினம் மனைவி விமலா-2, வாசுதேவன் மனைவி அன்புக்கரசி-3, வாசுதேவன் மகள் அருங்கரைச்செல்வி-4	639/1C	639/2C3	639/2A3 பகுதி	639/2A3 பகுதி	-	-	-	-
17	639/2C3	ரயத்து புன்செய்	0.1900	குருசாமி மகன் மார்க்கண்டேயன்-1, ஆறுமுகக் கவுண்டர் மகன் வாசுதேவன்-2, முத்துரத்தினம் மனைவி விமலா-3	639/2A3	650	639/2C3 பகுதி	639/2C3 பகுதி	-	-	-	-
18	650	ரயத்து புன்செய்	0.3000	குருசாமி மகன் மார்க்கண்டேயன்-1, பெரியசாமி கவுண்டர் மகன் சண்முகம்-2, பெரியசாமி கவுண்டர்மகன் அருணகிரி-3, முத்துரத்தினம் மனைவி விமலா-4	639/2C3	652	650 பகுதி	651	-	-	-	-
19	651	ரயத்து புன்செய்	0.1850	குருசாமி மகன் மார்க்கண்டேயன்-1, பெரியசாமி கவுண்டர் மகன் சண்முகம்-2, பெரியசாமி கவுண்டர்மகன் அருணகிரி-3, சண்முகம் மகன் சிவக்குமார் முத்துரத்தினம் மனைவி விமலா-5	639/2C3	652	650	651 பகுதி	-	-	-	-
20	653	ரயத்து புன்செய்	0.6400	பழகத்தாக் கவுண்டர் ருத்திரமூர்த்தி -1, பழகத்தாக் கவுண்டர் மகன் சுந்தரம்-2	652	661	653 பகுதி	653 பகுதி	-	-	-	-
21	662/1	ரயத்து புன்செய்	0.2900	கருப்பண்ண கவுண்டர் மகன் நாச்சம்மாள் -1, ஆனந்தன் மனைவி கலையரசி-2, குணசேகரன் மனைவி கவிதா-3, குப்புசாமி மகன் அருள்குமார் -4, பழனிசாமி மனைவி பெண்ணரசி-5	661	662 பகுதி	662/1 பகுதி 662/2 பகுதி	662/1 பகுதி 710	-	-	-	-
22	662/2	ரயத்து புன்செய்	0.0100	குணசேகரன் மனைவி கவிதா	661/1	661/2 பகுதி	661/2 பகுதி	662/1	-	-	-	-
23	696/1	ரயத்து புன்செய்	0.1450	கிருஷ்ணசாமி மனைவி திலகவதி-1, கிருஷ்ணசாமி மகன் குமரேசன்-2	698/2	694	696/1 பகுதி	696 பகுதி 695	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
24	698/1	ரயத்து புன்செய்	0.0700	ரங்கசாமிக் கவுண்டர் மகன் ராஜ்குமார்	698/1	698/1 பகுதி	698/2	699	-	-	-	-
25	698/2	ரயத்து புன்செய்	0.2480	கிருஷ்ணசாமி மனைவி திலகவதி-1, கிருஷ்ணசாமி மகன் குமரேசன்-2	701	696/1	698/2 பகுதி	698/2 பகுதி	-	-	-	-
26	703	ரயத்து புன்செய்	0.4200	பழனியப்ப கவுண்டர் மகன் சுப்பிரமணி	705/6	701	703 பகுதி	703 பகுதி	-	-	-	-
27	705/1	ரயத்து புன்செய்	0.2900	பொங்கியண கவுண்டர் மகன் காளியப்பன்	705/2	705/6	705/1 பகுதி	705/1 பகுதி	-	-	-	-
28	705/2	ரயத்து புன்செய்	0.0100	பொங்கியண கவுண்டர் மகன் காளியப்பன்-1, காளியப்பகவுண்டர் மகன் பெரியசாமி -2	709/3 709/4	705/1	705/2 பகுதி	705/2 பகுதி	-	-	-	-
29	705/6	ரயத்து புன்செய்	0.2950	காளியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி	705/1	703	705/6 பகுதி	705/6 பகுதி	-	-	-	-
30	709/2	ரயத்து புன்செய்	0.1250	நல்லசாமி மகன் குணசேகரன்	711	705/1	709/3	709/2 பகுதி	-	-	-	-
31	709/3	ரயத்து புன்செய்	0.0400	நாச்சப்பகவுண்டர் மகன் கருப்புசாமி	709/3 பகுதி	705/1 705/2	709/4	709/2	-	-	-	-
32	709/4	ரயத்து புன்செய்	0.1650	நாச்சப்ப கவுண்டர் மகன் கருப்புச்சாமி	709/4	705/2	710	709/3	-	-	-	-
33	608/3	ரயத்து புன்செய்	0.0050	குருசாமி மகன் ஜெகதீசன்	608/3 608/2	609/A3	609/A1	608/3 பகுதி	-	-	-	-
34	545/2	ரயத்து புன்செய்	0.1100	வேலுச்சாமி மனைவி தங்கம்மாள்	545/2 பகுதி	545/2 பகுதி	546/3	803	-	-	-	-
35	546/3	ரயத்து புன்செய்	0.0900	செல்லப்ப கவுண்டர் மகன் செல்லப்ப கவுண்டர்	546/3 பகுதி	546/3 பகுதி	546/3	545/2	-	-	-	-
36	548/B1	ரயத்து புன்செய்	0.0300	கருப்பண்ண கவுண்டர் மகன் வேலுச்சாமி	548/B1 பகுதி	549	548/C1	548/B1 பகுதி	-	-	-	-
37	548/C1	ரயத்து புன்செய்	0.0700	குமார்சாமி மகன் தமிழ்செல்வன்	548/C1 பகுதி	549	548/C2	548/B1	-	-	-	-
38	548/C2	ரயத்து புன்செய்	0.0600	குமார்சாமி மகன் தமிழ்செல்வன்	548/C2 பகுதி	549	548/C2 பகுதி	548/C1	-	-	-	-
39	551/1	ரயத்து புன்செய்	0.0300	பழனிச்சாமி முதலியார் மகன் சக்திவேல் -1, செல்லமுத்து மகன் ருத்ரமூர்த்தி-2	550	551/2	551/1 பகுதி	551/1 பகுதி	-	-	-	-
40	551/2	ரயத்து புன்செய்	0.3000	பழனிச்சாமி மகன்பரஞ்சோதி	551/1	551/2, 563/B1	551/2 பகுதி, 554	551/2 பகுதி	-	-	-	-
41	553/1	ரயத்து புன்செய்	0.0750	பழனியப்ப கவுண்டர் மகன் செல்லமுத்து	549	555	553/1 பகுதி	553/1 பகுதி	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
42	554	ரயத்து புன்செய்	0.0300	வெள்ளைச்சாமி மகள் ஈஸ்வரி	554 பகுதி	562	554 பகுதி	563/B1	-	-	-	-
43	555	ரயத்து புன்செய்	0.0650	வெள்ளைச்சாமி மகள் ஈஸ்வரி	553	555 பகுதி	555/1	555 பகுதி	-	-	-	-
44	556/1	ரயத்து புன்செய்	0.0050	குப்பண்ணைகவுண்டர் மகன் பழனிசாமி -1, செல்லப்பகவுண்டர் மகன் ராமசாமி -2, கருமணை கவுண்டர் மகன் குப்புசாமி -3, ராஜரத்தினம் மனைவி அம்மணி அம்மாள் -4, கனகராஜ் மனைவி பானுமதி -5.	575	556/1 பகுதி	556/2	555	-	-	-	-
45	556/2	ரயத்து புன்செய்	0.1900	ராமசாமி மனைவி கௌரி	574 575	556/2 பகுதி	557/1A	556/1	-	-	-	-
46	559/2	ரயத்து புன்செய்	0.0200	பழனிச்சாமி மகன் குமாரசாமி-1, பழனிச்சாமி மகன் ரத்தினம்-2, பழனிச்சாமி மகன் மணிவண்ணன்-3	556/2	560/4	558/A1, 557/2	559/2	-	-	-	-
47	560/4	ரயத்து புன்செய்	0.0500	பழனிச்சாமி மகன் குமாரசாமி-1, பழனிச்சாமி மகன் ரத்தினம்-2, பழனிச்சாமி மகன் மணிவண்ணன்-3	559/2	568/4	558/A2	560/4 பகுதி	-	-	-	-
48	562	ரயத்து புன்செய்	0.0700	வெள்ளைச்சாமி மகள் ஈஸ்வரி	554	567/1	562 பகுதி	563/A2 563/B1	-	-	-	-
49	567/1	ரயத்து புன்செய்	0.1200	வேலுச்சாமி மகன் மணிகண்டன்	562	567/1 பகுதி	567/1	567/1 பகுதி 563/A2	-	-	-	-
50	567/2	ரயத்து புன்செய்	0.1250	ராமசாமி கவுண்டர் மகன் செல்வராஜ்-1, ராமசாமி கவுண்டர் மகன் தமிழ்கொடி	567/2 பகுதி	567/2 பகுதி 622	569	567/1	-	-	-	-
51	616	ரயத்து புன்செய்	0.0350	குருசாமி மகன் ஜெகதீசன்	616 பகுதி 629/9	616 பகுதி	617	629/9	-	-	-	-
52	618/1	ரயத்து புன்செய்	0.1500	நடராஜன் மகன் ஆறுமுகம் -1, நடராஜன் மகன் தேவ சேனாதிபதி-2	618/1 பகுதி 619/2	618/1 பகுதி, 616	618/1 618/2	618/1 பகுதி, 617	-	-	-	-
53	619/1	ரயத்து புன்செய்	0.0850	பெரியசாமி மகன் பூர்ணம்-1, பெரியசாமி மகன் சரஸ்வதி-2	620	619/2	619/1 பகுதி	619/1 பகுதி	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
54	619/2	ரயத்து புன்செய்	0.0050	கருப்பண கவுண்டர் மகன் வடிவேல் -1, கருப்பண கவுண்டர் மகன் பேராணந்தம்-2, நாச்சிமுத்து மகன் ஆறுமுகம்-3, நாச்சிமுத்து கவுண்டர் மகன் சின்னப்ப கவுண்டர்-4, நல்லப்ப கவுண்டர் மகன் நடராஜன்-5, நல்லப்ப கவுண்டர் மகன் தங்கவேல்-6, நல்லப்ப கவுண்டர் மகன் அய்யாசாமி -7, பெரியண்ணன் மகன் பெரியண்ணன் -8, பெரியசாமி மகன் பூர்ணம் -9, பெரியசாமி மகன் சரஸ்வதி -10, நடராஜன் மகன் தேவசேனாதிபதி-11, நடராஜன் மகன் ஆறுமுகம்-12, அய்யாசாமி மகன் சிட்டிபாபு-13, வேலுசாமி மகன் சரவணன்-14, ரங்கசாமி மனைவி மலையம்மாள்-15, ரங்கசாமி மகன் வனிதா-16, ரங்கசாமி மகன் வசந்தி-17, ரங்கசாமி மகன் வாகுகி-18	619/1	618/1, 618/2	619/2, பகுதி	619/2 பகுதி	-	-	-	-
55	620	ரயத்து புன்செய்	0.0800	நடராஜன் மகன் ஆறுமுகம் -1, நடராஜன் மகன் தேவ சேனாதிபதி-2	621	619/1	620 பகுதி	620 பகுதி	-	-	-	-
56	621	ரயத்து புன்செய்	0.0950	நடராஜன் மகன் ஆறுமுகம் -1, நடராஜன் மகன் தேவ சேனாதிபதி-2	622	620	621 பகுதி	621 பகுதி	-	-	-	-
57	629/2	ரயத்து புன்செய்	0.0050	கருப்பண கவுண்டர் மகன் வடிவேல்-1, கருப்பண கவுண்டர் மகன் பேராணந்தம்-2, நாச்சியப்ப கவுண்டர் மகன் ராமசாமி-3, நடராஜன்	629/3	629/7, 629/9	629/2 பகுதி	629/2 பகுதி	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				மனைவி சுமதி4, வேலுச்சாமி மகன் சரவணன்-5, ரங்கசாமி மனைவி மலையம்மாள்-6, ரங்கசாமி மகன் வனிதா -7, ரங்கசாமி மகன் வசந்தி-8, ரங்கசாமி மகன் வாசுகி-9								
58	629/3	ரயத்து புன்செய்	0.0250	நாச்சியப்ப கவுண்டர் மகன் ராமசாமி	369 பகுதி 629/3 பகுதி	629/2	629/3 பகுதி	629/3 பகுதி 768	-	-	-	-
59	629/7	ரயத்து புன்செய்	0.0100	நல்லப்ப கவுண்டர் மகன் நடராஜன்	629/2	629/3 பகுதி 629/2 பகுதி 629/7 பகுதி	629/8 629/9	629/2 629/7 பகுதி	-	-	-	-
60	629/9	ரயத்து புன்செய்	0.0600	ரங்கசாமி மனைவி மமலையம்மாள் -1, ரங்கசாமி மகன் வனிதா -2, ரங்கசாமி மகன் வசந்தி-3, ரங்கசாமி மகன் வாசுகி-4	629/9 பகுதி 629/8	629/9	617	629/7	-	-	-	-
61	630/4	ரயத்து புன்செய்	0.0850	ரங்கசாமி மனைவி மமலையம்மாள் -1, ரங்கசாமி மகன் வனிதா -2, ரங்கசாமி மகன் வசந்தி-3, ரங்கசாமி மகன் வாசுகி-4	630/4 பகுதி	630/4 பகுதி	630/4 பகுதி, 631/A	761	-	-	-	-
62	631/A2	ரயத்து புன்செய்	0.0600	பழனியப்ப கவுண்டர் மகன் குருசாமி-1, நங்காஞ்சி வாப்க்காலுக்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ள நிலம்-2	630/4	632	631/A3	631/A1	-	-	-	-
63	633/2	ரயத்து புன்செய்	0.0900	பழனியப்ப கவுண்டர் மனைவி நாச்சம்மாள்-1 நங்காஞ்சி வாப்க்காலுக்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ள நிலம்-2	632	634	633/3	633/1	-	-	-	-
64	635/1	ரயத்து புன்செய்	0.1600	சிலம்பண கவுண்டர் மகன் ராமசாமி -1, காளியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி-2	634 635 பகுதி	635/1 பகுதி	635/2 634	635/1 பகுதி	-	-	-	-
65	635/3	ரயத்து புன்செய்	0.0600	சிலம்பண கவுண்டர் மகன் ராமசாமி -1, காளியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி-2	634 635 பகுதி	635/3 பகுதி	636	635/2	-	-	-	-
66	766	ரயத்து புன்செய்	0.0150	குருசாமி மனைவி ராமரத்தாள் -1, ரங்கசாமி மகன் குருசாமி-2	787	766 பகுதி	787	764	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
67	767/2A	ரயத்து புன்செய்	0.3000	பழனியப்ப கவுண்டர் மகன் மணிவேலு -1, பழனியப்ப கவுண்டர் மகன் சுப்பிரமணி-2, பழனியப்ப கவுண்டர் மகன் சிதம்பரம்-3	779/3	767 பகுதி	768	767/2 பகுதி 787	-	-	-	-
68	778/1	ரயத்து புன்செய்	0.0650	வேலப்ப கவுண்டர் மகன் இடும்பண கவுண்டர்	778/1 பகுதி	778/1 பகுதி 778/2	778/1 பகுதி	786/3	-	-	-	-
69	778/2	ரயத்து புன்செய்	0.0550	பழனியப்ப கவுண்டர் மகன் பூபதி	778/1	778/3	778/2 பகுதி	778/2 பகுதி	-	-	-	-
70	778/3	ரயத்து புன்செய்	0.0800	ராமசாமி கவுண்டர் மகன் கருப்புசாமி	778/2	767/2	778/3 பகுதி	778/3 பகுதி	-	-	-	-
71	786/2	ரயத்து புன்செய்	0.0300	பழனிசாமி நாயக்கர் மனைவி லட்சுமி அம்மாள் -1, பழனிசாமி நாயக்கர் மகன் திருவேங்கடம்-2, ராமநாதன் மனைவி அங்கு லட்சுமி -3, ராமநாதன் மகன் கோபிநாத் -4	786/2 பகுதி	786/2 பகுதி	786/2 பகுதி	786/2 பகுதி	-	-	-	-
72	786/3	ரயத்து புன்செய்	0.0800	ராமசாமி கவுண்டர் மகன் கருப்புசாமி -1, பழனியப்ப கவுண்டர் மகன் ராமசாமி -2, ராமசாமி மகன் வீரராசு-3	786/1	786/3 பகுதி	778/1, 778/2	786/2	-	-	-	-
73	787	ரயத்து புன்செய்	0.0800	ராமசாமி கவுண்டர் மகன் கருப்புசாமி -1, பழனியப்ப கவுண்டர் மகன் ராமசாமி -2, ராமசாமி மகன் வீரராசு-3	787 பகுதி	764, 766	767/2	787 பகுதி	-	-	-	-
74	788	ரயத்து புன்செய்	0.1400	நல்லப்ப கவுண்டர் மகன் நடராஜன்	787	788 பகுதி	764	790/B	-	-	-	-
75	790/B	ரயத்து புன்செய்	0.1400	பழனியப்ப கவுண்டர் மகன் ராமசாமி -1, ராமசாமி மகன் வீரராசு2, பழனிசாமி நாயக்கர் மனைவி லட்சுமி அம்மாள்-3, ராமநாதன் மனைவி அங்குலட்சுமி-4, ராமநாதன் மகன் கோபிநாத்-5	790/B பகுதி	790/B பகுதி	788	1034	-	-	-	-
76	791	ரயத்து புன்செய்	0.2100	பழனிசாமி நாயக்கர் மகன் திருவேங்கடம்	792/A	791 பகுதி	791 பகுதி, 786/1	791 பகுதி, 1024/2	-	-	-	-



தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
77	799/1	ரயத்து புன்செய்	0.1500	கருப்பண்ணை கவுண்டர் மகன் குப்புசாமி -1, தங்கராஜன் மனைவி லலிதா-2, தங்கராஜன் மகன் அமுதா-3, தங்கராஜன் மகன் சித்ரா-4, தங்கராஜன் மகன் சங்கீதா-5, மணியேல் மனைவி பர்வதம்-6, முத்து காளியப்பன் மகன் செளந்திரராஜன்-7	802/a 802/b1 802/b2	799/1 பகுதி	798	800	-	-	-	-
78	800	ரயத்து புன்செய்	0.1600	சந்திரன் மகன் செல்வராஜ் -1, ஆறுமுகக் கவுண்டர் மகன் கருப்புசாமி-2	800 பகுதி, 801	800 பகுதி	799/1	800 பகுதி, 1009/2	-	-	-	-
79	802/B2	ரயத்து புன்செய்	0.0400	ராசாக்கவுண்டர் மகன் பழனிச்சாமி	804/2	799/1	798 803	802/B2 பகுதி	-	-	-	-
80	1009/2	ரயத்து புன்செய்	0.2000	ஆறுமுகக் கவுண்டர் மகன் கருப்புசாமி -1, ஆறுமுகக்கவுண்டர் மகன் முத்து கிருஷ்ணன்-2	1009/1, 1010/3, 1008	1009/2 பகுதி	800 801	1013/2 1013/3 B	-	-	-	-
81	1013/2	ரயத்து புன்செய்	0.0600	கருப்பண்ணை மகன் குப்புசாமி -1, இளங்கோவன் மனைவி கண்ணகி-2, முத்து காளியப்பன் மகன் செளந்திரராஜன்-3	1012, 1011/B	1013/2 பகுதி	1009/2	1013/2 பகுதி	-	-	-	-
82	1020/A	ரயத்து புன்செய்	0.0100	முத்து காளியப்ப கவுண்டர் மகன் சவுந்திரராஜன்-1, கருப்பண்ணைக் கவுண்டர் மகன் குப்புசாமி-2, இளங்கோவன் மனைவி கண்ணகி-3	1020/A பகுதி	1020/A பகுதி	1020B	1020/A பகுதி	-	-	-	-
83	1021/6	ரயத்து புன்செய்	0.0400	ரங்கசாமிகவுண்டர் மகன் செல்லப்ப கவுண்டர்-1, ரங்கசாமி கவுண்டர் மகன் முத்துச்சாமி-2, கருப்பண்ணை கவுண்டர் மனைவி ராமாத்தாள்-3, கருப்பண்ணை கவுண்டர் மகன் ராஜேந்திரன்-4,	1021/6 பகுதி	1026/1	1021/7	1020/B	-	-	-	-
84	1021/7	ரயத்து புன்செய்	0.0300	கருப்பண்ணை கவுண்டர் மனைவி நாச்சம்மாள் -1, கருப்பண்ணை கவுண்டர் மகன் கருப்புச்சாமி-2, கருப்பண்ணை கவுண்டர் மகன் செல்லமுத்து-3	1021/7 பகுதி	1026/ 2	1021/8 1021/7 பகுதி	1021/6 பகுதி	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
85	1022/1	ரயத்து புன்செய்	0.0100	ராமசாமி மகன் சதீஷ்	1022/1 பகுதி	1025	1022/1 பகுதி	1026/3	-	-	-	-
86	1024/1A2	ரயத்து புன்செய்	0.0050	பழனிசாமி நாயக்கர் மகன் அய்யப்பநாயக்கர்-1, பழனிசாமி நாயக்கர் மகன் திருவேங்கடம் -2, ராமநாதன் மனைவி அங்கு லட்சுமி-3, ராமநாதன் மகன் கோபிநாத்-4, முனுசாமி மனைவி வசந்தா-5, அய்யப்பநாயக்கர் மகன் நரேந்திரன்-6, நங்காஞ்சி வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யப் படவுள்ள இடம் -7	1024/1A1	1024/1A3	1024/2	1033/2	-	-	-	-
87	1024/2	ரயத்து புன்செய்	0.0950	முனுசாமி மனைவி வசந்தா	1024/2 பகுதி	1024/2 பகுதி	791	1024/1	-	-	-	-
88	1025/1	ரயத்து புன்செய்	0.1300	அய்யப்ப நாயக்கர் மகன் நரேந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்கால் எடுக்கப்பட உள்ள நிலம்-2	1022/1	1033	1025/2	1026/4	-	-	-	-
89	1026/1	ரயத்து புன்செய்	0.0500	கருப்பண்ண கவுண்டர் மகன் செல்லப்பகவுண்டர் - 1, கருப்பண்ண கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர் -2, கருப்பண்ண கவுண்டர் மகன் முத்துசாமி-3,	1021/6	1026/1 பகுதி	1026/2	1020/B	-	-	-	-
90	1026/2	ரயத்து புன்செய்	0.0500	கருப்பண்ண கவுண்டர் மனைவி நாச்சம்மாள் -1, கருப்பண்ண கவுண்டர் மகன் கருப்புசாமி-2, கருப்பண்ணகவுண்டர் மகன் செல்லமுத்து-3	1021/7	1026/2 பகுதி	1026/2 பகுதி	1026/1	-	-	-	-
91	1026/4	ரயத்து புன்செய்	0.0100	சின்ன கருப்பண கவுண்டர் மகன் ரொங்கசாமி -1, சின்ன கருப்பண கவுண்டர் மகன் செல்லம்மாள் -2, சின்ன கருப்பண கவுண்டர் மகன் வெள்ளைதாய் -3, சின்ன கருப்பண கவுண்டர் மகன் ஆறுமுகம் -4, சின்ன கருப்பண கவுண்டர் மகன் வளர்மதி-5, கருப்புசாமி மகன் செல்லமுத்து-6, கருப்புசாமி மகன் ராமசாமி-7, கருப்புசாமி மகன் துளசிமணி-8	1026/2	1026/4 பகுதி	1025	1026/4 பகுதி	-	-	-	-
92	1031/1	ரயத்து புன்செய்	0.1550	நல்லப்ப கவுண்டர் மகன் காளிப்ப கவுண்டர்	1031/1 பகுதி	1031/2	1032	1030	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
93	1032/2	ரயத்து புன்செய்	0.2300	அய்யப்ப நாயக்கர் மகன் நேரந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்கால் எடுக்கப்பட உள்ள நிலம்-2	1032/1	1032/3	1034	1031/1	-	-	-	-
94	1033/2	ரயத்து புன்செய்	0.1350	அய்யப்ப நாயக்கர் மகன் நேரந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்கால் எடுக்கப்பட உள்ள நிலம்-2	1033/1	1033/3	1024/1A2	1033/3	-	-	-	-
95	1034	ரயத்து புன்செய்	0.0900	ராசா கவுண்டர் மகன் பழனிச்சாமி	1034 பகுதி	1034 பகுதி	790/B	1032	-	-	-	-
96	699	ரயத்து புன்செய்	0.0620	ராஜா மனைவி கிருஷ்ணவேணி	699 பகுதி	694 695	699 பகுதி 698/1	699 பகுதி 723/7C	-	-	-	-
97	706/A1	ரயத்து புன்செய்	0.0600	பழனியப்பன் மனைவி பாப்பாத்தி -1, பழனியப்பன் மகன் மனோகரன் -2, பழனியப்பன் மகன் அருணா-3	706/A1 பகுதி	706/A1 பகுதி	706/A2	720/2	-	-	-	-
98	718/1	ரயத்து புன்செய்	0.3450	ராமசாமிக் கவுண்டர் மகன் நல்லசாமி-1, ஆறுமுகக் கவுண்டர் மகன் ஆறுமுகம்-2, பழனியப்ப கவுண்டர் மகன் துரைசாமி-3, பழனியப்ப கவுண்டர் மகன் திருப்பதிசாமி -4, பழனியப்பன் மனைவி பாப்பாத்தி - 5, பழனியப்பன் மகன் மனோகரன்-6, பழனியப்பன் மகன் அருணா-7	718/1 பகுதி 720/2	718/1 பகுதி	708/1 707	718/1 பகுதி, 718/2 பகுதி	-	-	-	-
99	720/2	ரயத்து புன்செய்	0.0350	பழனியப்பன் மகன் மனோகரன்-1, பழனியப்பன் மகன் அருணா-2, பழனியப்பன் மனைவி பாப்பாத்தி -3	718/1	720/2 பகுதி	706/A1, 707	720/1 பகுதி	-	-	-	-
100	723/4A	ரயத்து புன்செய்	0.0410	நாராயணசாமி மகன் மகேந்திரன்	723/4A பகுதி	723/4A பகுதி	723/4B	725	-	-	-	-
101	723/4C	ரயத்து புன்செய்	0.0330	நாராயணசாமி மகன் மகேந்திரன்	723/4C பகுதி	724	723/5C	723/4B	-	-	-	-
102	723/5C	ரயத்து புன்செய்	0.0160	ராமசாமி கவுண்டர் மகன் கருப்புசாமி	723/5C பகுதி	724	723/7C	723/4C	-	-	-	-
103	723/7C	ரயத்து புன்செய்	0.0360	ரங்கசாமி கவுண்டர் மகன் ராஜ்குமார்	723/7C பகுதி	724	699	723/5C	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
104	726/2	ரயத்து புன்செய்	0.1210	கருப்புசாமி மனைவி சரஸ்வதி -1, குருசாமி மனைவி இந்திரா-2, சின்னசாமி மனைவி சுசீலா-3	726/2 பகுதி	726/2 பகுதி	725	1085/2	-	-	-	-
105	734	ரயத்து புன்செய்	0.0900	ராமசாமி கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்	734 பகுதி	734 பகுதி	735	1053/A2 1053/B2	-	-	-	-
106	735	ரயத்து புன்செய்	0.3400	ராமசாமி கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர் -1, பழனியப்ப கவுண்டர் மகன் பன்னீர்செல்வம்-2, பழனியப்ப கவுண்டர் (எ) பழனிச்சாமி மகன் திருப்பதிசாமி-3	735 பகுதி	735	736/1 736/2 736/ 3	735 பகுதி 734	-	-	-	-
107	737/1	ரயத்து புன்செய்	0.1700	நாச்சப்ப கவுண்டர் மகன் கருப்புச்சாமி -1, பழனியப்பன் மனைவி பாப்பாத்தி-2, பழனியப்பன் மகன் மனோகரன்-3, பழனியப்பன் மகன் அருணா-4, பழனியப்பகவுண்டர் மகன் பூபாலன்-5	737/ 1பகுதி	737/1 பகுதி	737/1 பகுதி 737	737/1 பகுதி 735	-	-	-	-
108	737/3	ரயத்து புன்செய்	0.0400	நாச்சப்ப கவுண்டர் மகன் கருப்புச்சாமி -1, பழனியப்பன் மனைவி பாப்பாத்தி-2, பழனியப்பன் மகன் மனோகரன்-3, பழனியப்பன் மகன் அருணா-4, பழனியப்பகவுண்டர் மகன் பூபாலன்-5, முத்துச்சாமி கவுண்டர் மகன் பழனிச்சாமி-6	737/ 2	737/3 பகுதி	737/3 பகுதி	737/2	-	-	-	-
109A	738/ 3A1	ரயத்து புன்செய்	0.10.58	முத்துசாமி கவுண்டர் மகன் பழனிச்சாமி -1, பழனிச்சாமி மகன் உதயணன்-2 நங்காஞ்சி வாப்க்காலுக்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ள நிலம்-3	738/ 3A2 பகுதி 737/ 2 737/3	712	738/ 3A2	738/2	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
109B	738/3B2	ரயத்து புன்செய்	0.00.42	பழனியப்ப கவுண்டர் மகன் பூபாலன்-1, நங்காஞ்சி வாய்க்காலுக்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ள நிலம்-2	738/3B1	711	738/3B1	738/3A1	-	-	-	-
110	739/1	ரயத்து புன்செய்	0.0320	பழனியப்ப கவுண்டர் மகன் வேலுசாமி -1, நாச்சப்ப கவுண்டர் மகன் கருப்புசாம-2, பழனியப்பன் மனைவி பாப்பாத்தி-3, பழனியப்பன் மகன் மனோகரன்-4, பழனியப்பன் மகன் அருணா-5, பழனியப்ப கவுண்டர் மகன் பூபாலன்-6	742/2, 742/1	737/2	739/2	739/1 751/1	-	-	-	-
111	742/1	ரயத்து புன்செய்	0.1400	பகழத்த கவுண்டர் மகன் சுந்தரம்	742/1 பகுதி	737/1, 739/2	742/1 பகுதி 742/2	736/3	-	-	-	-
112	743/1	ரயத்து புன்செய்	0.0350	வாங்கிலியப்ப கவுண்டர் மகன் மனோகரன்	746	743/2	742/1 743/1 பகுதி	743/1 பகுதி	-	-	-	-
113	743/2	ரயத்து புன்செய்	0.0175	குருசாமி மகன் மார்க்கண்டேயன்-1, முத்துரத்தினம் மனைவி விமலா-2	743/1	743/3	743/2 பகுதி	736/1 743/2 பகுதி	-	-	-	-
114	743/3	ரயத்து புன்செய்	0.0190	பெரியசாமிக்க கவுண்டர் மகன் சண்முகம்	743/2	742/1	743/3 பகுதி	736/2 743/2 பகுதி	-	-	-	-
115	746	ரயத்து புன்செய்	0.0050	பகழத்தா கவுண்டர் மகன் ருத்திரமூர்த்தி	746 பகுதி 749	743/1	746 பகுதி	736 749	-	-	-	-
116	749	ரயத்து புன்செய்	0.3150	பகழத்தா கவுண்டர் மகன் ருத்திரமூர்த்தி	749 பகுதி	749 பகுதி	749 பகுதி	752/4 750	-	-	-	-
117	751/2	ரயத்து புன்செய்	0.0340	கருப்பண்ண கவுண்டர் மகன் முத்துக்காளியப்பக் கவுண்டர்	752/4	751/4	751/3	751/2	-	-	-	-
118	751/4	ரயத்து புன்செய்	0.0960	ராமசாமி மனைவி ராஜலட்சுமி -1, ராமசாமி மகன் ரம்யா-2	751/2	751/5	750 736/1	751/4 பகுதி	-	-	-	-
119	751/5	ரயத்து புன்செய்	0.0002	ராமசாமிகவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்	751/4	735	736/1	751/5 பகுதி	-	-	-	-
120	752/3	ரயத்து புன்செய்	0.1300	பழனியப்பகவுண்டர் மகன் சிதம்பரம்	753	751/2	752/4	752/3 பகுதி	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
121	752/4	ரயத்து புன்செய்	0.0650	சாமிநாதன் மனைவி பொன்னுத்தாய்	752/4 பகுதி	751/2	752/4 பகுதி	752/3	-	-	-	-
122	754/1	ரயத்து புன்செய்	0.1000	பெரியசாமி (எ) பழனிச்சாமி மகன் குமரேசன் -1, பழனிமலைக் கவுண்டர் மகன் கருப்புசாமி-2	754/1 பகுதி	754/1 பகுதி	754/3	754/1 பகுதி	-	-	-	-
123	754/2	ரயத்து புன்செய்	0.0270	ஆறுமுகம் மகன் பழனிச்சாமி -1, ஆறுமுகம் மகன் பாப்பாத்தி-2, ஆறுமுகம் மகன் சின்னத்தாய்-3	755/2	754/3	754/2 பகுதி	754/2 பகுதி	-	-	-	-
124	754/3	ரயத்து புன்செய்	0.2740	காளியப்பன் மனைவி லட்சுமி -1, காளியப்பன் மகன் தியாகராஜன்-2	754/3 பகுதி 754/2	754/3 பகுதி	754/3 பகுதி 758	754/3 பகுதி	-	-	-	-
125	755/2	ரயத்து புன்செய்	0.0300	ஆறுமுகம் மகன் பழனிச்சாமி-1, ஆறுமுகம் மகன் பாப்பாத்தி-2, ஆறுமுகம் மகன் சின்னத்தாய்-3	755/2 பகுதி	754/2	755/2 பகுதி	755/2 பகுதி	-	-	-	-
126	1052/B1	ரயத்து புன்செய்	0.1150	குப்புச்சாமி மகன் ராஜேந்திரன்	1052/A1	1052/B1 பகுதி, 1053/A1	1052/B3	1052/B1 பகுதி	-	-	-	-
127	1052/B2	ரயத்து புன்செய்	0.0002	குப்புச்சாமி மகன் ராஜேந்திரன்	1052/B1	1053/A1	1052/B3 1052/B2 பகுதி	1052/B2 பகுதி	-	-	-	-
128	1052/B3	ரயத்து புன்செய்	0.0400	கருப்பண்ண கவுண்டர் மகன் அன்பழகன் -1, கருப்பண்ண கவுண்டர் மகன் தமிழ்மாறன்-2	1052/A2	1053/A1	1052/B3 பகுதி	1052/B1	-	-	-	-
129	1053/A1	ரயத்து புன்செய்	0.0660	கருப்பண்ண கவுண்டர் மகன் அன்பழகன் -1, கருப்பண்ண கவுண்டர் மகன் தமிழ்மாறன்-2, காளியப்ப கவுண்டர் மகன் குப்புசாமி-3, குப்புசாமி மகன் ராஜேந்திரன்-4	1052/B2 1052/B3	1052/B3, 1052/B1	1053/A பகுதி	1053/A1 பகுதி	-	-	-	-
130	1053/A2	ரயத்து புன்செய்	0.0350	கருப்பண்ண கவுண்டர் மகன் அன்பழகன் -1, கருப்பண்ண கவுண்டர் மகன் தமிழ்மாறன்-2	1053/A2 பகுதி	1053/B2	734	1053/A1	-	-	-	-
131	1064/1	ரயத்து புன்செய்	0.0075	பொங்கியப்ப கவுண்டர் மகன் நல்லப்பகவுண்டர் -1, வெள்ளையப்ப கவுண்டர் மகன் ஆறுமுககவுண்டர்-2	1064/1 பகுதி	1064/1 பகுதி	1064/4	1100	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)		
132	1064/4	ரயத்து புன்செய்	0.0500	வெள்ளையப்ப கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர் 1, வெள்ளையப்ப கவுண்டர் மகன் ஆரப்ப கவுண்டர்-2	1064/4 பகுதி	1064/4 பகுதி	1064/5	1064/1	-	-	-	-	
133	1064/5	ரயத்து புன்செய்	0.1150	நடராஜ் மனைவி தமிழரசி-1, பழனிச்சாமி மனைவி ருக்குமணி-2	1064/5 பகுதி	1064/5 பகுதி	1055	1064/4	-	-	-	-	
134	1064/7	ரயத்து புன்செய்	0.0490	நடராஜ் மனைவி தமிழரசி-1, பழனிச்சாமி மனைவி ருக்குமணி-2	1064/5	1065/8	1064/7 பகுதி	1064/7 பகுதி	-	-	-	-	
135	1065/8	ரயத்து புன்செய்	0.0075	வெள்ளையப்ப கவுண்டர் மகன் ஆறுமுக கவுண்டர்	1064/7	1065/8 பகுதி	1054	1065/8 பகுதி	-	-	-	-	
136	1071/4	ரயத்து புன்செய்	0.1150	பொன்னப்ப கவுண்டர் மகன் வெள்ளைச்சாமி	1071/4 பகுதி	1071/5 1071/4 பகுதி	1074/1	1072/3 1072/4	-	-	-	-	
137	1072/3	ரயத்து புன்செய்	0.0080	பொன்னப்ப கவுண்டர் மகன் வெள்ளைச்சாமி	1072/3 பகுதி	1072/4	1071/4	1095	-	-	-	-	
138	1074/1	ரயத்து புன்செய்	0.0650	கருப்பண்ண கவுண்டர் மகன் செல்வராசு	1070	1074/1 பகுதி	1076/2	1071/4	-	-	-	-	
139	1076/2	ரயத்து புன்செய்	0.0840	ராமசாமி கவுண்டர் மகன் பழனிச்சாமி	729 1070	1076/2 பகுதி	729	1074/1	-	-	-	-	
140	1085/2	ரயத்து புன்செய்	0.1950	நாராயணசாமி மகன் மகேந்திரன்	1085/2 பகுதி	1085/2 பகுதி	726/1 726/2	1086/A	-	-	-	-	
141	1086/A	ரயத்து புன்செய்	0.2575	நல்லப்பகவுண்டர் மகன் முத்தப்ப கவுண்டர் -1, திருமலைசாமிக்க கவுண்டர் மகன் ரொங்கசாமி-2, திருமலைசாமிக்க கவுண்டர் மகன் நல்லப்பகவுண்டர்-3, பெரியசாமிக்க கவுண்டர் மகன் பழனிசாமி-4, பெரியசாமி கவுண்டர் மகன்பெரியசாமி-5, கிருஷ்ணசாமி மனைவி திலகவதி-6, கிருஷ்ணசாமி மகன் குமரேசன்-7	1086/A பகுதி 1082/1	1086/A பகுதி	1082/1 1085/2	1086/A பகுதி 1087/A2	-	-	-	-	

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
142	1086/B	ரயத்து புன்செய்	0.0060	நல்லப்பகவுண்டர் மகன் முத்தப்ப கவுண்டர் -1, திருமலைசாமிக்க கவுண்டர் மகன் ரெங்கசாமி-2, திருமலைசாமிக்க கவுண்டர் மகன் நல்லப்பகவுண்டர்-3, பெரியசாமிக்க கவுண்டர் மகன் பழனிசாமி-4, பெரியசாமி கவுண்டர் மகன் பெரியசாமி-5, மருதையப்ப கவுண்டர் மகன் ரங்கசாமி-6	1086/A	1086/B பகுதி	1086/A	1086/B பகுதி	-	-	-	-
143	1087/A2	ரயத்து புன்செய்	0.0850	கருப்புசாமி மனைவி செல்வநாயகி-1, கருப்புசாமி மகன் செல்வகணேஷ்-2, காளியப்ப கவுண்டர் மனைவி பழனிமமாள்-3	1087/A1	1087/A2 பகுதி	1086/B	1094	-	-	-	-
144	1092	ரயத்து புன்செய்	0.1550	திருமலைசாமி கவுண்டர் மகன் ரெங்கசாமி கவுண்டர்	1092 பகுதி	1092 பகுதி	1094	1114	-	-	-	-
145	1100	ரயத்து புன்செய்	0.0520	கருப்பண்ண கவுண்டர் மகன் நாச்சிப்பகவுண்டர்-1, பாலுச்சாமி மகன் மகாராஜன்-2	1100 பகுதி 1101	1100 பகுதி	1100 பகுதி	1101	-	-	-	-
146	1102/A	ரயத்து புன்செய்	0.0080	குப்பணகவுண்டர் மகன் மல்லிகா -1, குப்பண கவுண்டர் மகன் லட்சுமி-2	1102/A பகுதி	1102/C	1281/B	1105/A3	-	-	-	-
147	1102/C	ரயத்து புன்செய்	0.1050	வேலுசாமிக்க கவுண்டர் மனைவி ரெத்தினம்மாள்	1102/C பகுதி 1102/A	1102/C பகுதி 1101	1281 1102/C பகுதி	1102/C பகுதி 1105A3	-	-	-	-
148	1105/A1	ரயத்து புன்செய்	0.1600	பழனியப்பகவுண்டர் மகன் பெரியசாமி	1105/A1 பகுதி	1105/B	1105/A1 பகுதி	1106	-	-	-	-
149	1105/A2	ரயத்து புன்செய்	0.0700	பழனியப்பகவுண்டர் மகன் பெரியசாமி	1105/A2 பகுதி	1105/B	1105/A3	1105/A1	-	-	-	-
150	1105/A3	ரயத்து புன்செய்	0.0150	குப்பண கவுண்டர் மகன் மல்லிகா -1, குப்பண கவுண்டர் மகன் லட்சுமி-2	1105/A3 பகுதி	1105/B	1102/A	1105/A2	-	-	-	-
151	1121/2	ரயத்து புன்செய்	0.1000	பழனியப்ப கவுண்டர் மகன் காளிப்பகவுண்டர்	1121/ 1	1121/ 2 பகுதி	1132/ 5	1261	-	-	-	-
152	1123/1	ரயத்து புன்செய்	0.0800	செலம்பண கவுண்டர் மகன் வேலுச்சாமி	1123/ 1 பகுதி	1123/3	1123/2	1130	-	-	-	-
153	1123/2	ரயத்து புன்செய்	0.0850	செலம்பண கவுண்டர் மகன் வேலுச்சாமி-1, ராமசாமிகவுண்டர் மகன் திருநாவுக்கரசு-2	1123/2 பகுதி	1123/3	1114	1123/1	-	-	-	-



தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
154	1123/3	ரயத்து புன்செய்	0.0750	முத்துசாமி மகன் ஆனந்தன்	1123/1 1123/3 பகுதி	1123/3 பகுதி	1123/3 பகுதி	1130 1121/2	-	-	-	-
155	1126/A	ரயத்து புன்செய்	0.1400	ரங்கசாமி கவுண்டர் மனைவி சாமியாத்தாள்	1126/ A பகுதி 1143	1126/ A பகுதி 1126/ B	1126/ A பகுதி 1113	1127/ A 1127/ B	-	-	-	-
156	1127/A	ரயத்து புன்செய்	0.0095	ரங்கசாமி கவுண்டர் மனைவி சாமியாத்தாள்	1127/ A பகுதி	1126/ B	1126/A	1127/A பகுதி	-	-	-	-
157	1127/B	ரயத்து புன்செய்	0.0710	சிலம்பணக் கவுண்டர் மகன் வேலுச்சாமி-1, சிலம்பணக் கவுண்டர் மகன் கந்தசாமி-2, சிலம்பணக் கவுண்டர் மகன் ராமசாமி-3	1127/ A	1127/ B பகுதி	1126/A	1127/B பகுதி	-	-	-	-
158	1143	ரயத்து புன்செய்	0.0250	பழனிச்சாமி கவுண்டர்-1, ராமகவுண்டர்-2, பொண்ணுசாமி-3, பழனியப்ப கவுண்டர்-4, காளியப்ப கவுண்டர்-5, பழனியப்ப கவுண்டர்-6, நாச்சிமுத்து கவுண்டர்-7, பொன்னப்ப கவுண்டர்-8, பொங்காளிக் கவுண்டர்-9, கருபண்ண கவுண்டர்-10, ராமணக் கவுண்டர் -11, முத்துக் கவுண்டர்-12, பழனியப்ப கவுண்டர்-13, கருப்பக் கவுண்டர்-14, காளியப்பகவுண்டர் மகன் பழனிச்சாமி-15, முத்துசாமிக் கவுண்டர்-16, பொங்காளி கவுண்டர்-17, கருப்பு கவுண்டர்-18, பழனிக் கவுண்டர்-19, காளிகவுண்டர்-20, கா கருப்பு கவுண்டர்-21, ரா பழனிக் கவுண்டர்-22, கந்தசாமி -23, பொங்கியப்ப கவுண்டர்-24, கருப்பண்ண கவுண்டர்-25, காளியப்பகவுண்டர் மகன் பொங்காளியப்ப கவுண்டர்-26, ராமசாமி கவுண்டர் மகன் காளியப்பன்-27	1144/2	1126/A	1143 பகுதி	1143 பகுதி	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட்டவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப் பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
159	1144/2	ரயத்து புன்செய்	0.0850	பழனியப்பகவுண்டர் மகன் பெரியசாமி -1, காளியப்பகவுண்டர் மகன் பழனிசாமி-2, செந்தில்குமார் மனைவி கருப்பாத்தாள்-3 காளியப்ப கவுண்டர் மகன் பொங்காளியப்பன் -4	1150/3	1143	1111/1	1144/2 பகுதி	-	-	-	-
160	1150/1	ரயத்து புன்செய்	0.1250	ராமசாமிக்கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர்-1, ராசாமி கவுண்டர் மகன் நச்சியப்ப கவுண்டர்-2, பழனியப்பகவுண்டர் மகன் பெரியசாமி-3, ராமசாமிகவுண்டர் மகன் திருநாவுக்கரசு-4, பெரியசாமி மனைவி ராஜம்மாள்-5, பெரியசாமி மகன் அருண்-6	1151/1	1150/1 பகுதி 1144/2	1107/1 1111/1	1150/1 பகுதி	-	-	-	-
161	1162/1	ரயத்து புன்செய்	0.0320	சி பழனியப்ப கவுண்டர் மகன் ராமாத்தாள் -1, சி பழனியப்ப கவுண்டர் மகன் உத்திரசாமி-2	1168/2	1162/2	1162/1 பகுதி	1162/1 பகுதி	-	-	-	-
162	1162/2	ரயத்து புன்செய்	0.0300	நாச்சியப்ப கவுண்டர் மகன் பவளத்தணன்	1162/1	1163/1	1162/2 பகுதி	1162/2 பகுதி	-	-	-	-
163	1163/1	ரயத்து புன்செய்	0.0880	பழனியப்பகவுண்டர் (எ) பழனிச்சாமி மகன் திருப்பதிசாமி	1162/2	1162/1 பகுதி	1162/2 1162/3	1163/1 பகுதி	-	-	-	-
164	1163/3	ரயத்து புன்செய்	0.0190	கந்தசாமி மகன் தமிழ்செல்வன் -1, கந்தசாமி மனைவி நண்டம்மாள் (எ) கருப்பாத்தாள்-2	1163/2	1163/3 பகுதி	1166/3	1163/1	-	-	-	-
165	1166/3	ரயத்து புன்செய்	0.1250	கந்தசாமி மகன் தமிழ்செல்வன் -1, கந்தசாமி மனைவி நண்டம்மாள் (எ) கருப்பாத்தாள்-2	1166/2	1166/3	1044	1163/3	-	-	-	-

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்கள் எதுவுமில்லை.

கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி வட்டம் / வட்டாரத்திலுள்ள (பொருந்தக் கூடியவாறு) சேந்தமங்கலம் கீழ்பாகம் கிராமத்தில் 17.98.19 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய கரங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

இத்திட்டத்திற்கான நில திட்ட அறிக்கையை, யாதொரு வேலை நாட்களிலும், அரவக்குறிச்சி, வட்டாட்சியர் அலுவலகம், கரூர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, நங்காஞ்சியாறு வடிநிலக் கோட்டம், பழனி அலுவலகத்திலும் பார்வையிடலாம்.

**மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்க குறிப்பு கீழ்க்கண்டவாறு.**

**மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் செயல் திட்டம்;**

**(மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு விதிகள் 2017-ல் விதி 15(2)-ன் படியான பாதிப்பு விபரங்கள்)**

a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை	குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி	
	இவ்வினங்கள் எதுவுமில்லை				
b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	விபரம்	எண்ணிக்கை	
	எதுவுமில்லை				
c)	பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	558/A2 (0.1200), 570/1 (0.2100), 570/2 (0.2700), 604/1(0.4250), 606(0.2000), 608/1(0.1600), 608/2(0.0100), 609/A2(0.0050), 609/A3(0.1400), 610/1(0.1600) 610/2B(0.3000), 611(0.4450), 636(0.4100), 638/3(0.5750), 639/1C(0.0500), 639/2A3(0.0100), 639/2C3(0.1900), 650(0.3000), 651(0.1850), 653(0.6400), 662/1(0.2900), 662/2 (0.0100), 696/1(0.1450), 698/1(0.0700), 698/2(0.2480), 703(0.4200), 705/1(0.2900), 705/2(0.0100), 705/6(0.2950), 709/2(0.1250), 709/3(0.0400), 709/4(0.1650), 608/3(0.0050), 545/2(0.1100), 546/3(0.0900), 548/B1 (0.0300), 548/C1(0.0700), 548/C2(0.0600), 551/1(0.0300), 551/2 (0.3000), 553/1(0.0750), 554(0.0300), 555(0.0650), 556/1(0.0050), 556/2(0.1900), 559/2 (0.0200), 560/4(0.0500), 562(0.0700), 567/1(0.1200), 567/2(0.1250), 616(0.0350), 618/1(0.1500), 619/1(0.0850), 619/2(0.0050), 620(0.0800), 621(0.0950), 629/2 (0.0050), 629/3(0.0250), 629/7(0.0100), 629/9(0.0600) 630/4(0.0850), 631/A2 (0.0600), 633/2(0.0900), 635/1(0.1600), 635/3(0.0600), 766(0.0150), 767/2A(0.3000),778/1(0.0650), 778/2(0.0550), 778/3(0.0800), 786/2(0.0300), 786/3(0.0800), 787(0.0800), 788(0.1400), 790/B(0.1400), 791(0.2100), 799/1(0.1500), 800(0.1600), 802/B2(0.0400), 1009/2(0.2000), 1013/2(0.0600), 1020/A(0.0100), 1021/6 (0.0400), 1021/7(0.0300), 1022/1(0.0100), 1024/1A2(0.0050), 1024/2(0.0950), 1025/1(0.1300), 1026/1(0.0500), 1026/2(0.0500), 1026/4(0.0100), 1031/1(0.1550), 1032/2(0.2300),1033/2(0.1350), 1034(0.0900), 699(0.0620), 706/A1(0.0600), 718/1(0.3450), 720/2(0.0350), 723/4A(0.0410), 723/4C(0.0330), 723/5C(0.0160), 723/7C (0.0360), 726/2(0.1210), 734(0.0900), 735(0.3400), 737/1(0.1700), 737/3(0.0400), 738/3A1(0.1058), 738/3B2(0.0042), 739/1(0.0320), 742/1(0.1400), 743/1(0.0350), 743/2(0.0175), 743/3(0.0190) 746(0.0050), 749(0.3150), 751/2(0.0340), 751/4(0.0960), 751/5(0.0002), 752/3(0.1300), 752/4(0.0650), 754/1(0.1000), 754/2(0.0270), 754/3(0.2740), 755/2(0.0300), 1052/B1(0.1150), 1052/B2(0.0002), 1052/B3(0.0400), 1053/A1(0.0660), 1053/A2(0.0350), 1064/1(0.0075), 1064/4(0.0500), 1064/5(0.1150), 1064/7(0.0490), 1065/8(0.0075), 1071/4(0.1150), 1072/3(0.0080), 1074/1(0.0650), 1076/2(0.0840), 1085/2(0.1950), 1086/A(0.2575), 1086/B(0.0060), 1087/A2(0.0850), 1092(0.1550), 1100(0.0520), 1102/A(0.0080), 1102/C(0.1050), 1105/A1(0.1600), 1105/A2(0.0700), 1105/A3(0.0150), 1121/2(0.1000), 1123/1 (0.0800), 1123/2(0.0850), 1123/3(0.0750), 1126/A(0.1400), 1127/A(0.0095), 1127/B(0.0710), 1143(0.0250), 1144/2(0.0850), 1150/1 (0.1250), 1162/1(0.0320), 1162/2(0.0300), 1163/1(0.0880), 1163/3(0.0190), 1166/3(0.1250).			
d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல்	வ.எண்.	புல எண்.	விபரம்	நில உரிமைதாரர்
	எவருமில்லை				
e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்.				
	எவருமில்லை				
f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்.				
	எவருமில்லை				

மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள் ;

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
1)	வெளியேற்றப்படும் போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப் பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்ற போது IAY வீடு வழங்குதல். நகர் பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நிலமெடுப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடிய மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய குடும்பங்கள் எதுமில்லை.	இல்லை
2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	இந்நேரவில் நில உரிமைதாரர்கள் வேறு பல நிலங்களுக்கு உரிமைதாரர்களாக இருப்பதாலும், மேலும் நில உரிமைதாரர்கள் அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இல்லாததாலும், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப் பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20 நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில், நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப் படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது / ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தப்படுவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதால் ஆண்டுத் தொகை வழங்கத் தேவையில்லை.	இல்லை
5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	வெளியேற்றப்படும் குடும்பங்கள் எதுவுமில்லை என்பதால் வாழ்வாதார மான்யம் வழங்கத் தேவையில்லை.	இல்லை

6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப் படுதல் வேண்டும்.	வெளியேற்றப்படும் குடும்பங்கள் எதுவுமில்லை என்பதால் போக்குவரத்து செலவுகள் வழங்கத் தேவையில்லை.	இல்லை
7)	கால்நடை கொட்டில் / பெட்டிக் கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/ பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில் மாட்டுக் கொட்டகை மற்றும் பெட்டிக்கடை பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகையான நிவாரணம் வழங்கத் தேவையில்லை.	இல்லை
8)	கைவினைஞர் / சிறு வியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/சிறு வியாபாரி / சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில், நில உரிமையாளர்களில் கைவினைஞர் / சிறு வியாபாரி எவருமில்லை. இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
9)	மீன்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம் / நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீன் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தில் மீன் பிடிப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லாததால், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள்குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள்குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நேரவில் நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்கத் தேவையில்லை.	இல்லை
11)	முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும் பொழுது, அதற்கான முத்திரை தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நேரவில், நிலஎடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை

மறுவாழ்வுமற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

புல எண்	நிலமெடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள் (ஒவ்வொரு குடும்பத்திற்கும்)
இவ்வினங்கள் ஏதுமில்லை				

நில எடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக் கொட்டகை / பெட்டிக்கடை

புல எண்	நிலமெடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள் (ஒவ்வொரு குடும்பத்திற்கும்)
இவ்வினங்கள் ஏதுமில்லை				

## பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

புல எண்	விபரம்
புல எண். 603, 652, 694, 549, 550, 622, 632, 634, 764, 1020/B, 1030, 753, 1054, 1101, 1106, 1113	திட்டப்பணிகள் மேற்கொள்ளும்போது நெடுஞ்சாலை / வண்டிப்பாதைகளின் குறுக்கே கால்வாய் செல்லும் பகுதியில் நீர் ஆதாரத்துறை மூலமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

## மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீடு விபரம்.

வ எண்	பயனாளியின் பெயர்	போக்கு வரத்து செலவு ரூ.	வாழ்வாதார மான்யம் ரூ.3000 x 12 மாதம் =	மீள் குடியமர்வு தொகை ரூ.	நிலஎடுப்பால் மாட்டுக் கொட்டகை பாதிப்பு. ரூ	பெட்டிக் கடை பாதிப்பு ரூ.	மொத்தம்
இவ்வினங்கள் ஏதுமில்லை.							

இந் நிலஎடுப்பினால் பாதிக்கப்படும் நபர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு ஏதுமில்லை.

(Rc.No.C2/8127/1998-2)

No.VI(1)/124/2024.

Whereas, it appears to the Government that a total of 27.53.10 hectares of land is required in **Senthamangalam West** Village in Aravakurichi Taluk in Karur District for a public purpose, namely, in Nanganjiyar reservoir Project, Karur.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 26.75.98 hectares is under acquisition for the above said project in the **Senthamangalam West** Village in Aravakurichi Taluk in Karur District whose detailed description is as follows:

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
1	1607/6	Dry	0.0160	Selvaraj Son of Shanmuga Goundar	1607/6 Part	1607/6 Part	1607/8	1606	-	-	-	-
2	1607/8	Dry	0.0155	Selvaraj Son of Shanmuga Goundar	1607/8 Part	1607/8 Part	1638	1607/6 Part	-	-	-	-
3	1606/2	Dry	0.1300	Karuppanasamy Son of Kanthasamy Goundar-1, Muthusamy Son of Kanthasamy-2, Nadarajan Son of Ramasamy-3, LA to Nanganjiyar Reservoir Scheme-4	1606/1 Part	1823, 1606/3	1607/6 1606/3	1606/1	-	-	-	-
4	1821	Dry	0.0390	Muthappa Goundar Son of Karuppana Goundar-1, Karuppana Goundar Son of Karuppana Goundar-2, Kumarsamy Son of Veerappa Goundar-3	1821 Part	1821 Part	1823	1822	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
5	1822	Dry	0.1650	Muthappa Goundar Son of Karuppana Goundar -1, Karuppana Goundar Son of Karuppana Goundar-2, Periyasamy Son of Karuppana Goundar-3, Kumarsamy Son of Veerappa Goundar-4	1823 Part	1837	1821 1822 Part	1822 Part	-	-	-	-
6	1838/2B	Dry	0.2250	Samiyappa Goundar Son of Ramasamy Gounder-1, Vellayan Son of Karuppana Gounder-2, Veerasamy Son of Karuppana Gounder-3, Karuppana Gounder Son of Palaniyappa Gounder-4, Ramasamy Son of Muthappa Gounder-5, Karuppasamy Son of Kumar Gounder-6, Veerasamy Son of Kumar Gounder-7, Karupanna Gounder Son of Karuppana Gounder-8, Ramasamy Son of Samiyappa Gounder-9, Kumarsamy Son of Karuppana Gounder-10, Krishnasamy Son of Karuppana Gounder-11, Periyammal, Wife of Krishnasamy-12 LA to Nanganiyar Reservoir Scheme-13	1837	1839/2B	1819/A1 1819/B1B	1838/2B	-	-	-	-
7	1839/2	Dry	0.2850	Kumar Gounder Son of Karuppana Goundar-1, Karuppusamy Son of Kumar Goundar-2, Kuppusamy Son of Nallappa Goundar-3, Veerasamy Son of Kumar Goundar-4	1838/2B	1842	1819/B1	1839/2 Part	-	-	-	-
8	1842	Dry	0.1950	Kuppusamy Son of Nallappa Goundar-1, Vijaya Kannan Son of Kuppusamy-2	1839/2 1819/B1	1842 Part	1818	1842 Part	-	-	-	-
9	1819/B1A	Dry	0.03.30	Ramasamy Son Samiyappa Goundar	1838/2B	1819/B1B	1819/B1B	1839/2	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
10	1819/B2B	Dry	0.02.55	Visuvanathan Son of Palanisamy Goundar-1LA to Nanganiyar Reservior Scheme-2	1819/B2A	1818/2	1819/C2B	1819/B2A	-	-	-	-
11	1819/C2B	Dry	0.1300	Selvakumar Son of Muthusamy Goundar-1, Palanisamy Son of Muthusamy Goundar-2, Sadaiyappan Son of Muthusamy Goundar-3 LA to Nanganiyar Reservior Scheme-4	1819/C2A	1818/2	1815/3B 1817/1	1819/C2A	-	-	-	-
12	1815/3B	Dry	0.0572	Sellamuthu Son of Kandhasamy Goundar-1, Kumaravadivel Son of Karuppusamy-2, Karuppusamy Son of Veerasamy-3 LA to Nanganiyar Reservior Scheme-4	1815/3A	1817/1	1815/5B	1819/C2B	-	-	-	-
13	1815/5B	Dry	0.1600	Visuvanathan Son of Palanisamy Goundar-1, LA to Nanganiyar Reservior Scheme-2	1815/5A	1817/2, 1817/3	1816	1815/3B	-	-	-	-
14	1818/2	Dry	0.5275	Kuppusamy Son of Nallappa Goundar-1, Lakshmi Wife of Vishwanathan-2, Visuvanathan Son of Palanisamy Goundar-3, Vijayakannan Son of Kuppusamy-4, LA to Nanganiyar Reservior Scheme-5	1819/B2	1843,	1818 /3	1818/1	-	-	-	-
15	1857	Dry	0.3610	Selvi Wifeof Rengasamy-1, Balasubramani Son of Rangasamy-2, Krishnamoorthi Son of Rangasamy-3	1843	1845/2	1857 Part	1857 Part	-	-	-	-
16	1856/1	Dry	0.0550	Periyasamy Son of Kaliyappagoundar	1856/1 Part	1856/1 Part	1855	1845/2	-	-	-	-
17	1854/1	Dry	0.2200	Periyasamy Son of Kaliyappagoundar	1858	1854/1 Part	1860	1855	-	-	-	-
18	1860/2	Dry	0.1550	Rajendiran Son of Chinnasamy-1, LA to Nanganiyar Reservior Scheme-2	1860/1	1860 /3	1861	1854/1	-	-	-	-



Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
19	1861	Dry	0.0550	Marimuthu Son of Palaniyappa Pillai-1, Saravanan Son of Marimuthu-2	1861 Part	1861 Part	1868	1860	-	-	-	-
20	1859/2B	Dry	0.0100	Rajendiran Son of Chinnasamy-1, LA to Nanganiyar Reservoir Scheme-2	1859/2A	1860/2	1862/4	1859/2A	-	-	-	-
21	1862/1	Dry	0.2000	Krishnammal Wife of Vaiyapuri	1863	1862/2 1862/1 Part	1867 1862/1 Part	1859/1B	-	-	-	-
22	1862/2	Dry	0.0700	Navanithakrishnan Son of Sadhasivam-1, Rajendiran Son of Sadhasivam-2	1862/1	1862/3	1862/2 Part	1859/1B 1859/2	-	-	-	-
23	1862/3	Dry	0.1100	Marimuthu Son of Palaniyappa Pillai	1862/2	1862/4	1862/3 Part	1859/2	-	-	-	-
24	1862/4	Dry	0.0500	Marimuthu Son of Palaniyappa Pillai-1, Saravanan Son of Marimuthu-2	1862/3	1861	1862/4 Part	1859/2	-	-	-	-
25	1845/1	Dry	0.1675	Perumal Nayakkar Son of Rama Nayakkar	1844/21 1844/3	1845/3	1845/1 Part	1845/1 Part	-	-	-	-
26	1845/2	Dry	0.2125	Selvaraj Son of Perumal Nayakkar	1857, 1845/2	1845/2 Part	1856/1	1844/3	-	-	-	-
27	1845/3	Dry	0.0053	Perumal Nayakkar Son of Rama Nayakkar-1, Selvi Wife of Rengasamy-2, Rengasamy Son of Palaniyappa Goundar-3, Rajendran Son of Perumal Nayakkar-4	1845/1	1846/1	1845/3 Part	1845/3 Part	-	-	-	-
28	1844/2	Dry	0.0035	Perumal Nayakkar Son of Rama Nayakkar	1844/2 Part	1845/1	1844/3	1844/2 Part	-	-	-	-
29	1844/3	Dry	0.1560	Selvaraj Son of Perumal Nayakkar	1844/3 Part	1845/2 1844/3 Part	1845/2	1844/2	-	-	-	-
30	1846/1	Dry	0.0250	Perumal Nayakkar Son of Rama Nayakkar	1845/3	1846/2	1846/1 Part	1846/1 Part	-	-	-	-
31	1846/2	Dry	0.0200	Ragammal Wife of Perumal Nayakkar	1846/1	1846/3	1846/2 Part	2131/B3	-	-	-	-
32	1846/3	Dry	0.0050	Perumal Nayakkar Son of Rama Nayakkar	1846/2	1846/4	1846/3 Part	2131/B3	-	-	-	-
33	1846/4	Dry	0.0150	Ragammal Wife of Perumal Nayakkar	1846/3	1846/5	1846/4 Part	2131/B3	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
34	1846/5	Dry	0.0050	Perumal Nayakkar Son of Rama Nayakkar-1, Ragammal Wifeof Perumal Nayakkar-2	1846/4	1846/6	1846/5 Part	2131/B3	-	-	-	-
35	1846/6	Dry	0.0100	Perumal Nayakkar Son of Rama Nayakkar	1846/5	1847/1	1846/6 Part	2131/B3	-	-	-	-
36	2131/ B3	Dry	0.1120	Gurusamy Son of Veerappa Nayakkar-1, Vijayalakshmi Wifeof Gurusamy-2	1846/11 1846/2	1846/6	1846/1 1846/2 1846/3 1846/4 1846/5 1846/6	2131/B3 Part	-	-	-	-
37	1847/1	Dry	0.1600	Gurusamy Son of Veerappa Nayakkar-1, Vijayalakshmi Wifeof Guru- samy-2	1846/6	1849/1 1848/1	1847/1 Part	1847/1 Part	-	-	-	-
38	1848/1	Dry	0.0900	Mahesh Son of Arumugam	1847/1	1849/1 1849/2	1848/1 Part	1849/1 1848/1 Part	-	-	-	-
39	1849/1	Dry	0.2650	Mahesh Son of Arumugam	1847/1 1848/1 1848/2	1850	1849/2	1849/1 Part	-	-	-	-
40	1849/2B	Dry	0.0100	Ravindiran Son of Perumal Nayakkar-1, LA to Nanganiyar Reservior Scheme-2	1849/2A	1850/2	1850/3	1849/1D	-	-	-	-
41	1850/2	Dry	0.0280	Ravindiran Son of K.perumal Nayakkar-1, Mahesh Son Arumugam-2, LA to Nanganiyar Reservior Scheme-3	1849/1D 1849/2B	2127/2	1850/3	1850/1	-	-	-	-
42	2127/2	Dry	0.2400	Ravindiran Son of K.perumal Nayakkar-1, Mahesh Son Arumugam-2, LA to Nanganiyar Reservior Scheme-3	1850/2	2126	2127/3, 2120/ A	2127/1	-	-	-	-
43	2120/A2	Dry	0.0580	Ravindiran Son of K.perumal Nayakkar-1, LA to Nanganiyar Reservior Scheme-2	2120/A1	2126	2120/B2	2127/2	-	-	-	-
44	2120/B2	Dry	0.2350	Rajendiran Son of Chinnasamy-1, LA to Nanganiyar Reservior Scheme-2	2120/B1	2126	2119 2121	2120/ B1	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
45	2122/1B	Dry	0.0400	Rajendiran Son of Chinnasamy-1, LA to Nanganiyar Reservoir Scheme-2	2122/1A	2122/2	2122/1A	2126	-	-	-	-
46	2122/2	Dry	0.0975	Kumaresan Son of Veeramalai Nayakkar	2122/1	2123	2122/2 Part	2122/2 Part	-	-	-	-
47	2123	Dry	0.3550	Kumaresan Son of Veeramalai Nayakkar	2122/ 2	2125, 2124	2123 Part	2123 Part	-	-	-	-
48	2125/2	Dry	0.0240	Kumaresan Son of Veeramalai Nayakkar-1, Rajendiran Son of Chinnasamy-2, LA to Nanganiyar Reservoir Scheme-3	2123	2125/1	2124/2	2125/1	-	-	-	-
49	2124/2	Dry	0.1475	Kumaresan Son of Veeramalai Nayakkar-1, Rajendiran Son of Chinnasamy-2, LA to Nanganiyar Reservoir Scheme-3	2124/1	2124/3	2108/1	2125/2	-	-	-	-
50	2108/1	Dry	0.1110	Kumaresan Son of Veeramalai Nayakkar	2108/ 1 Part	2106	2108/2	2124	-	-	-	-
51	2108/2	Dry	0.0930	Rajendiran Son of Chinnasamy	2108/ 2 Part	2106	2107/1	2108/1	-	-	-	-
52	2107/1	Dry	0.2850	Rajendiran Son of Chinnasamy	2107/1 Part	2106	2107/1 Part, 2107/4	2107/1 Part, 2108/2	-	-	-	-
53	2107/3	Dry	0.2530	Rajendiran Son of Chinnasamy-1, Swelect Energy Systems Limited-2	2109/6, 1988/B2	2107/3 Part	1989	2109/6 Part 2108/4	-	-	-	-
54	2107/4	Dry	0.1950	M/S.swelect Energy Systems Limited	2107/4 Part	2107/4 Part	1989	2107/1	-	-	-	-
55	1795	Dry	0.0850	Rama Prabha Wife of Kameshwaran-1, Parameshwaran Son of Egambaram-2	1795 Part	1796, 1795 Part	1784/1, 1795 Part	1795 Part 1794	-	-	-	-
56	1796	Dry	0.0700	Rama Prabha Wife of Kameshwaran-1, Parameshwaran Son of Egambaram-2	1795	1796 Part	1796 Part	1796 Part	-	-	-	-
57	1794	Dry	0.2100	Nanjundeswaran Son of Egambaram	1794 Part	1794 Part , 1797	1795 1796	1794 Part	-	-	-	-
58	1797	Dry	0.0100	Ramaprabha Wife of Kameshwaran	1794	1797 Part	1797 Part	1798/B	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
59	1798/A	Dry	0.1500	Nanjundeswaran Son of Egambaram-1, Ramaprabha Wifeof Kameshwaran-2	1794	1798 Part, 1641	1798/B	1643	-	-	-	-
60	1798/B	Dry	0.0300	Ramaprabha Wifeof Kameshwaran	1794	1798/B Part	1797	1798/A	-	-	-	-
61	1643	Dry	0.0350	Nanjunduswaran Son of Egambaram	1643 Part	1641	1798/A	1643 Part	-	-	-	-
62	1641	Dry	0.0750	Nanjunduswaran Son of Egambaram	1643 1798/A	1640	1641 Part	1641 Part	-	-	-	-
63	1810	Dry	0.1750	Kamaraj Son of Muthu-1, Umabathi Son of Muthu Ondiya Gound- er-2	1640	1810 Part	1809, 1810 Part	1810 Part	-	-	-	-
64	1809	Dry	0.1500	Kamaraj Son of Muthu-1, Umabathi Son of Muthu Ondiya Gounder-2	1809 Part	1808	1809 Part	1810, 1812	-	-	-	-
65	1808	Dry	0.2700	Kamaraj Son of Muthu-1, Umabathi Son of Muthu Ondiya Gounder-2	1809	1807	1808 Part	1812	-	-	-	-
66A	1807/2	Dry	0.4000	Kanagambal Wife of Sathyamoorthy-1, Kirubananthan Son of Sathyamoorthy-2, LA to Nanganiyar Reservior Scheme-3	1808, 1805	1807/1	1806	1807/1	-	-	-	-
66B	1807/3	Dry	0.4300	Kanagambal Wife of Sathyamoorthy-1, Kirubananthan Son of Sathyamoorthy-2, LA to Nanganiyar Reservior Scheme-3	1807/1	1863	1806	1816	-	-	-	-
67	1806	Dry	0.6750	Muthuondiyappa Gounder Son of Kamana Kondiya Gounder	1806 Part	1864, 1872	1806 Part, 1778/2	1807	-	-	-	-
68	1865/1	Dry	0.3100	Subiramani Son of Thiruman	1864	1866/1	1865/2	1865/1 Part, 1867	-	-	-	-
69	1866/1	Dry	0.0100	Karuppanpillai Son of Maruthapillai-1, Ghandhi Son of Veerappan-2, Palanisamy Pillai Son of Vaiyapuri-3, Kumarasamy Son of Muthusamy Gounder-4	1865/1	1866/4	1866/ 1 Part	1866/ 1 Part	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
70	1866/4	Dry	0.1450	Krishnammal Wife of Murugesan-1, Saraswathi Daughter of Murugesan-2, Amsaveni Daughter of Murugesan-3	1866/1	1866/5	1866/4 Part	1866/2	-	-	-	-
71	1866/5	Dry	0.1000	Lakshmi Wife of Kumarasamy-1, Mahalakshmi Daughter of Kumarasamy-2, Arukkani Daughter of Kumarasamy-3, Vasuki Daughter of Kumarasamy-4	1866/4	1869/1A	1866/5 Part	1866/2	-	-	-	-
72	1869/ 1A	Dry	0.6700	Karuppanna Gounder Son of Poosari Karuppanna Gounder -1, Periyammal (A) Prema Wife of Kaliyappan (A) Chinnasamy-2, Nallathambi Son of Kaliyappan (A) Chinnasamy-3, Palanisamy Son of Ramasamy-4, Mahalakshmi Wife of Subramani-5	1866/5 1869/1B 1869/1A Part	1869/2	1869/1A Part 1870/1	1869/ 1A Part	-	-	-	-
73	1869/1B	Dry	0.0032	Mahalakshmi Wife of Subiramani	1866/5	1869/1B Part	1869/1B Part	1869/1A	-	-	-	-
74	1869/2	Dry	0.0140	Rajeswari Wife of Gopal Samy-1, Murali Krishnan Son of Gopalsamy-2	1869/1A	1968/1	1869/2 Part	1868	-	-	-	-
75	1968/1	Dry	0.0150	Arumugampillai Son of Mariyappa Pillai-1, Karupanapillai Son of Alagapillai-2, Krishnammal Wife of Arumugam Pillai-3, Mani Son of Kaliyappa Gounder -4, Mangammal Wife of Ramasampillai-5, Selvaraj Son of Ramasampillai-6, Krishnammal Daughter of Ramasampillai-7	1869/2	1968/2	1968/1 Part	1969	-	-	-	-
76	1968/2	Dry	0.2000	Muruges Son of Muthusamy -1, Selvaraj Son of Ramasamy-2	1968/1	1968/5, 1968/2 Part	1968/2 Part	1968/2 Part	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
77	1968/3	Dry	0.0400	Mangammal Wife of Ramasampillai-1, Selvaraj Son of Ramasampillai-2, Krishnammal Daughter of Ramasamy pillai-3	1968/1	1968/3 Part	1968/4	1968/2	-	-	-	-
78	1968/4	Dry	0.0800	Sivamurugan Son of Mani	1968/1	1968/4 Part	1968/10	1968/3	-	-	-	-
79	1968/5	Dry	0.0300	Arumugampillai Son of Mariyappa Pillai-1, Karupanapillai Son of Alagapillai-2, Krishnammal Wife of Arumugam Pillai-3, Mani Son of Kaliyappa Gounder -4, Mangammal Wifeof Ramasampillai-5, Selvaraj Son of Ramasampillai-6, Krishnammal Daughter of Ramasampillai-7	1968/2	1968/10	1968/5 Part	1968/5 Part	-	-	-	-
80	1968/7	Dry	0.0300	Tharunkumar Son of Balamurugan	1968/ 10 c	1968/8	1968/7 Part	1968/6	-	-	-	-
81	1968/8	Dry	0.0400	Tharunkumar Son of Balamurugan	1968/7	1968/10	1968/8 Part	1968/8 Part, 1968/6	-	-	-	-
82	1968/ 10A	Dry	0.0800	Krishnammal Wife of Arumugam Pillai	1968/1	1968/ 10B	1967/1 1967/2	1968/4	-	-	-	-
83	1968/ 10C	Dry	0.0400	Krishnammal Wife of Arumugam Pillai	1968/5	1968/7	1968/ 10C Part	1968/ 10C Part	-	-	-	-
84	1968/ 10D	Dry	0.0650	Krishnammal Wife of Arumugam Pillai	1968/8	1978/A5	1968/ 10D Part	1968/ 10D Part	-	-	-	-
85	1978/A1	Dry	0.0500	Suganthiram Wife of Palanisamy Pillai-1, R.Natarajan Son of Velpapillai-2, Prema Wife of Velu-3	1978/ A5	1977/4, 1977/5	1978/ A1 Part	1970, 1977/1, 1977/2	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
86	1978/A5	Dry	0.0100	Krishnammal Wife of Arumugam Pillai-1, Velu Son of Ramasamy Pillai -2, Velappapillai Son of Palaniyappa Pillai-3, Karupannapillai Son of Alagapillai-4, Thangavel Son of Arumugampillai-5, Savithiri Wife of Muthusamy Pillai-6, Suganthiram Son of Palanisamy Pillai -7 , Periyammal Wifeof Velu Pillai-8, Mani Son of Kaliyappa Gounder-9, Seethalachumi Wife of Samynathan-10, Kalaiyaran Son of Samynathan-11 Narendhiran Son of Samynathan-12	1968/ 10 D	1978/A1	1978/A5	1970	-	-	-	-
87	1977/2	Dry	0.1250	Savithiri Wifeof Muthusamy Pillai-1, Suganthiram Wife Palanisamy Pillai-2 Seethalachumi Wife of Samynathan-3, Kalaiyaran Son of Samynathan-4 Narendhiran Son of Samynathan-5 Prema Wife of Velu 6	1978/A1	1975/A6	1977/3, 1977/4	1977/2 Part	-	-	-	-
88	1977/3	Dry	0.0350	Krishnammal Wife of Arumugam Pillai	1977/4	1975/A6	1977/3 Part	1977/2	-	-	-	-
89	1977/4	Dry	0.0900	Muthusamy Son of Karupannapillai -1, Murugesan Son of Karupannapillai-2, Vijayalochumi Wife of Subramani -3, Tharunkumar Son of Balamurugan	1978/A1	1977/3	1977/4 Part	1977/2	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
90	1975/ A6	Dry	0.0200	Krishnammal Wife of Arumugam Pillai-1, Velu Son of Ramasamy Pillai -2, Velappapillai Son of Palaniyappa Pillai-3, Karupannapillai Son of Alagapillai-4, Thangavel Son of Arumugampillai-5, Savithiri Wife of Muthusamy Pillai-6, Suganthiram Son of Palanisamy Pillai -7 , Periyammal Wife of Velu Pillai-8, Mani Son of Kaliyappa Gounder-9, Seethalachumi Wife of Samynathan-10, Kalaiyaran Son of Samynathan-11 Narendhiran Son of Saminathan-12	1977/2	1973 1972	1975/B	1975/A6 Part	-	-	-	-
91	1973	Dry	0.0200	Krishnammal Wife of Arumugam Pillai-1, Velappapillai Son of Palaniyappa Pillai-2, Karupannapillai Son of Alagapillai-3, Thangavel Son of Arumugam-4, Savithri Wife of Muthusamy Pillai-5, Suganthiram Son of Palanisamy Pillai-6, Periyammal Wife of Velupillai,-7 Mani Son of Kaliyappa Gounder-8, Seethalachumi Wife of Samynathan-9, Kalaiyaran Son of Samynathan -10, Narendhiran Son of Samynathan-11, Palanisamy Son of Ramasamy-12	1975/A6	1972	1972	1973 Part	-	-	-	-
92	1971/ A3	Dry	0.0500	Sedhuraman Son of Perumal Nayakkar -1, Dhamotharan Son of Perumal Nayakkar-2, Thamayanthi Daughter of Perumal Nayakkar-3	1972	1971/ 5	1971/ B1 A	1971/A3 Part	-	-	-	-



Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
93	1971/A5B	Dry	0.0200	Indrani Wife of Subulachumipathi-1, Perumal Sami Son of Subbulachumipathi-2, LA to Nanganियar Reservior Scheme-3	1971/A3	2112/5B	1971/ B1 A	1971/ A5A	-	-	-	-
94	1971/B1A	Dry	0.0400	Kasthuri Son of Chinnama Nayacker-1, Geetha Wife of Elilarasan-2, Shanthy Wife of Sri Vengadesh-3	1972	2112/5	1971/ B1 B	1971/ A31971/ A5	-	-	-	-
95	2112/1B	Dry	0.2600	Rajendren Son of Chinasamy-1, LA to Nanganियar Reservior Scheme-2	2112/ 1 A	2111/1	2112/2B	2112/1 B	-	-	-	-
96	2112/2	Dry	0.1500	Thamilarasi Wife of Ranga Raj -1, Minor Nivetha Guardian of Mother Tamilarsi-2, Minor Madhumitha Guardian Mother Tamilarsi-3	2112/ 2 Part	2112/2 Part	2112/3	2112/1	-	-	-	-
97	2112/3B	Dry	0.0250	Thamilarasi Wife of Ranga Raj -1, Minor Nivetha Guardian of Mother Tamilarsi-2, Minor Madhumitha Guardian Mother Tamilarsi-3, Rajendhiran Son of Chinasamy-4, LA to Nanganियar Reservior Scheme-4	2112/3A	2112/3C	2112/4B 2112/6	2112/2B	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
98	2112/4B	Dry	0.0300	Kachama Nayakkar Son of Rangasamy Nayacker-1, Chinnamanayaker Son of Palanisamy Nayacker-2, Perumal Nayacker Son of Rangasamy Nayaker -3, Kaasthuri Son of Chinama Nayacker -4, Perumal Nayaker Son of Chinamanaacer-5, Tamilarasi Wife of P. Thangaraj-6, Minor Nivetha Guardian of Mother Tamilarasi -7, Minor Madhumitha Guardian of Mother Tamilarasi-8, Indhirani Wifeof Subbulachumipathi-9, PerumalsamySon of Suppula chumipathi-10, Rajendhiran Son of Chinasamy-11, LA to Nanganiyar Reservior Scheme-12	2112/4A	2112/6	2112/5B	2112/3	-	-	-	-
99	2112/5B	Dry	0.2600	Indrani Wife of Subula chumipathi-1, Perumal Samy Son of Subbulachumipathi-2, LA to Nanganiyar Reservior Scheme-3	2112/5A	2112/6	1986	2112/4B	-	-	-	-
100	2112/6	Dry	0.0900	Thamilarasi Wife of Ranga Raj -1, Minor Nivetha Guard- ian Mother Tamilarasi-2, Minor Madhumitha Guardian Mother Tamilarasi-3	2112/4 2112/5	2112/6 Part	1986	2112/3	-	-	-	-
101	2111/1B	Dry	0.1300	Rajendren Son of Chinasamy-1, LA to Nanganiyar Reservior Scheme-2	2112/ 1B	2109/1B	2111/2	2111/1A	-	-	-	-
102	2109/1B	Dry	0.0600	Rajendren Son of Chinasamy-1, LA to Nanganiyar Reservior Scheme-2	2111/1	2109/3B	2109/2	2109/1A	-	-	-	-
103	2109/3B	Dry	0.0100	Kumaresan Son of Veeramalai Nayacker-1, Rajendhiran Son of Chinasamy-2, LA to Nanganiyar Reservior Scheme-3	2109/1B	2109/5	2109/ 3C	2109/3A	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
104	2109/5	Dry	0.1200	Thamilarasi Wife of Ranga Raj -1, Minor Nivetha Guardian Mother Tamilarasi-2, Minor Madhumitha Guardian of Mother Tamilarasi-3	2109 / 3	2109/6	2109/ 5 Part	2109 / 5 Part	-	-	-	-
105	2109/6B	Dry	0.1750	Rajendren Son of Chinnasamy-1, LA to Nanganiyar Reservoir Scheme-2	2109/5B	2107/3	2109/ 6C	2109/ 6A	-	-	-	-
106	1989	Dry	1.3700	Ramasamy Pillai Son of Palaniyappa Pillai -1, Selvaraj Son of Palanisamy Gounder-2, M/S. Swelect Energy Systems Limited	1989 Part 1988 B3	1989 Part	1990/1, 1990/2	2107/3, 2107/4	-	-	-	-
107	2101/ A2	Dry	0.6000	Shanathi Wife of Venkatesh	2101/A2	2101/A2	2102/ 1 B	1989	-	-	-	-
108	2102/ 1B	Dry	0.4400	Karuppanna Gounder Son of Muthapa Gounder-1, Muthusamy Son of Karuppusamy Gounder -2, Prakash Son of Karuppusamy-3, Subakaran Son of Karupusamy-4, Lachumi Wife of Karupanan -5, Mani Daughter of Karupannan -6, Pasupathi Daughter of Karupannan-7, Periyasamy Son of Karupannan-8	2101/A2	2102/2C	2102/ 1 B Part, 2099/1	2102/ 1 B Part	-	-	-	-
109	2102/2C	Dry	0.1400	Perumal Nayakkar Son of Achamanayaker	2102/1B	2103/3	2102/2D, 2102/2E	2102/ 2 B	-	-	-	-
110	2103/3	Dry	0.2650	Perumal Nayakkar Son of Achamanayaker	2102/2C	2104	2103/4 A, 2103/8, 2103/9	2103/2	-	-	-	-
111	1778/2	Dry	0.0965	Shakthivel Son of Ramasamy Gounder	1978/2 Part	1872	1778/3	1806	-	-	-	-
112	1778/3	Dry	0.0270	Shanmugam Son of Vangiliyappa Gounder	1778/3 Part	1872	1778/4	1778/2	-	-	-	-
113	1778/4	Dry	0.0650	Velusamy Son of Vangiliyappa Gounder-1, Shanmugam Son of Vangiliyappa Gounder-2	1778/4 Part	1872	1777	1778/3	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
114	1777	Dry	0.1860	Suresh Kumaran Son of Periyasamy-1, Thangarasu Son of Muthusamy-2, Karuppusamy Son of Kaliyappan-3, Sathish Son of Karuppusamy-4, Kalaiyarasi Daughter of Karuppusamy-5	1777 Part	1873	1776	1778/4	-	-	-	-
115	1775/2	Dry	0.2300	Kottapatti Sri Rangaraya Perumal Kovil Tharkkala Archagar -1, Archunan Son of Kovinthisamy-2	1775 / 2 Part	1763/1B	1775/2 Part, 1773	1775/2 Part, 1776	-	-	-	-
116	1773	Dry	0.1670	Kottapatti Sri Rangaraya Perumal Kovil Tharkkala Archagar -1, Archunan Son of Kovinthisamy-2	1773 Part	1774	1765/1	1775/2	-	-	-	-
117	1765/1	Dry	0.0526	Periyammal (A) Prema Wife of Kaliyappan (A) Chinasamy-1, Nallathambi Son of Kaliyappan (A) Chinnasamy-2	1765/1 Part	1765/1 Part	1765/2	1773	-	-	-	-
118	1765/2A	Dry	0.0460	Selvakumar Son of Kanagaraj-1, Vasuki Wife of Kanagaraj-2, Vanitha Wife of Balakrishnan-3	1765/2 Part	1765/2 Part	1765/3	1765/1	-	-	-	-
119	1765/3B	Dry	0.0530	Karuppana Goundar Son of Karupana Goundar -1, Periyasamy Son of Kaliyappa Gounder -2, LA to Nanganaiyar Reservior Scheme-3	1765/3A	1765/3C	1769/1	1765/2 A	-	-	-	-
120	1769/1	Dry	0.0320	Selvi Wife of Selvaraj	1769/1 Part	1769/1 Part	1769/2	1765/3	-	-	-	-
121	1769/2	Dry	0.0780	Chinnappa Goundar Son of Karuppana Gounder	1769/2 Part	1769/2 Part	1769/3	1769/1	-	-	-	-
122	1769/3	Dry	0.0034	Kaliyappa Goundar Son of Chinnappa Gounder-1, Kaliyappagounder Son of Karuppana Gounder -2, Chinnappa Gounder Son of Karuppana Gounder-3, Karuppana- Gounder Son of Chinnappa Gounder-4	1769/3 Part	1769/3 Part	1769/4	1769/2	-	-	-	-
123	1769/4	Dry	0.0560	Kaliyammal Wife of Athappa Gounder-1, Karuppusamy Son of Athappa Gounder-2	1769/4 Part	1769/5	1769/6	1769/3	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
124	1769/6	Dry	0.0550	Karuppathal Wife of Sadaiyappa Gounder -1, Kaliyammal Wife of Chellamuthu Gounder-2	1769/6 Part	1769/6 Part, 1747/1	1696	1769/4	-	-	-	-
125	1747/1	Dry	0.0050	Periyasamy Son of Chinnappa Gounder -1, Karupathal Wife of Sadaiyappa Gounder -2, Kaliyammal Wife of Chellamuthu Gounder-3	1696	1747/1 Part	1747/2	1769/6	-	-	-	-
126	1747/2	Dry	0.1060	Thangavel Son of Kaliyappa Gounder	1745	1747/2 Part	1746	1747/1	-	-	-	-
127	1746	Dry	0.0030	Kalayarasan Son of Chidambarasamy	1745	1746 Part	1746 Part	1747/2	-	-	-	-
128	1697/2	Dry	0.0680	Kalayarasan Son of Chidambarasamy	1697/2 Part	1745	1697/2 Part, 1697/3	1697/2 Part	-	-	-	-
129	1697/3	Dry	0.0700	Karuppanagounder Son of Karuppana Gounder-1, Palanisamy Son of Karuppanagounder-2, Kaliyappan Son of Karuppana Gounder-3, Karuppana Gopunder Son of Chinnappa Gounder-4, Sivakarupaiah Son of Karuppanan-5, Kalaiyarasn Son of Sidham- barasamy-6,Chellammal Wife of Kaliyappan-7, Suseela Daughter of Kaliyappan-8, Poongodi Wife of Saminathan-9, Prasanth Son of Saminathan-10	1697/3 Part	1697/3 Part	1727	1697/2	-	-	-	-
130	1727	Dry	0.2850	Periyasamy Son of Madhiyazagan-1, Jayanthi Wife of Kalaiyarasn-2	1727 Part	1727 Part	1726	1697/2	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
131	1465	Dry	0.2320	Mathiyalagan Son of Kaliyappa Gounder-1, Periyasamy Gurdiun Kaliyammal-2 , Kumararaj Gurdiun Karupayammal-3, Vellaisamy Son of Kaliyappa Guardian -4, Kalimuthu Son of Chinnapagounder-5, Planisamy Son of Chinapa Gounder-6, Sivaprakash Son of Cheliyan-7 Sivakumar Son of Cheliyan -8	1466	1465 Part, 1729/A	1464	1726	-	-	-	-
132	1729/A	Dry	0.0180	Karuppana Goundar Son of Chinasamy Gounder-1, Chellammal Wife of Karupana Gounder-2, Karupana Gounder Son of Kumar Gounder -3, Karupana Gounder Son of Palanisamy -4, Palanisamy Son of Karupana Gounder-5, Periyasamy Son of Karupana Gounder-6, Palaniyappa Gounder Son of Kumar Gounder-7, Selvi Daughter of Palani samy-8, Vasanthi Daughter of Palanisamy-9, Vellaisamy Son of Kaliyappa Gounder -10	1465	1729/B	1729/ A Part	1726	-	-	-	-
133	1729/B	Dry	0.0450	Kaliyappa Goundar Son of Karupana Gounder-1, Karupana Gounder Son of Karupana Gounder-2, Periyasamy Son of Karupana Gounder-3, Chinnasamy Son of Kumar Gounder-4, Planiyappa Gounder Son of Kumar Gounder-5	1729/ A	1731/2	1729/ B Part	1726	-	-	-	-
134	1731/2	Dry	0.0450	Karuppusamy Son of Ramasamy Gounder	1728	1731/4	1731/2 Part	1731/1	-	-	-	-
135	1731/4	Dry	0.0950	Periyasamy Son of Karuppana Gounder	1731/2	1731/5	1731/4 Part	1743	-	-	-	-
136	1763/ 1B	Dry	0.1080	Ponnarasi Wife of Chellamuthu	1763/1B Part	1763/ 1B Part	1764/8	1763/1 A	-	-	-	-
137	1763/ 1A	Dry	0.0700	Chellappa Goundar Son of Muthapa Gounder	1763/1 A Part, 1775/2	1763/ 1 A Part	1763/ B	1776, 1885	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
138	1764/8	Dry	0.0060	Kaliyappa Goundar Son of Karupanan-1, Selvi Wife of Selvaraj-2	1764/8 Part	1762/1	1764/8 Part	1763/ 1 A	-	-	-	-
139	1762/1	Dry	0.0150	Selvi Wife of Selvaraj	1764/8	1762/1 Part	1762/1 Part	1763/ 1B	-	-	-	-
140	1762/3	Dry	0.0950	Karuppana Goundar Son of Karuppana Gounder-1, Vasuki Wife of Kanakaraj-2, Vanitha Wife of Balakrishnan-3, Selvakumar Son of Kanakaraj-4	1762/3 Part	1762/ 3 Part	1762/4	1762/1	-	-	-	-
141	1762/4	Dry	0.0012	Kaliyappa Goundar Son of Karupana Gounder-1, Karupana Gounder Son of Karupana Gounder2, Kaliyappa Gounder Son of Chinnapa Gounder-3, Karuppana Gounder Son of Karupana Gounder-4, Chellammal Wife of Chellappa Gounder, -5 Periyasamy Son of Chellappa Gounder-6, Periyammal (A) Prema Wife of Kaliyappan (A) Chinnasamy, -7, Nallathambi Son of Kaliyappan (A) Chinnasamy -8, Vasuki Wife of Kanakaraj -9, Vanitha Wife of Balakrishnan-10, Selvakumar Son of Kanakaraj-11	1762/4 Part	1762/4 Part	1760/1	1762/3	-	-	-	-
142	1760/1	Dry	0.0010	Suresh Son of Muthusamy-1, Chellammal Wife of Chellappa Gounder-2, Periyasamy Son of Chellappa Gounder-3, Periyammal (A) Prema Wife of Kaliyappan (A) Chinna Samy-4, Nallathambi Son of Kaliyappan (A) Chinnasamy-5 Vasuki Wife of Kanakaraj-6, Vanitha Wife of Balakrishnan-7, Selvakumar Son of Kanakaraj-8	1760/1 Part	1760/1 Part	1760/2 A	1762/4	-	-	-	-
143	1760/ 2 A	Dry	0.0550	Suresh Son of Muthusamy	1760/2A Part	1760/2A Part	1760/2B	1760/1	-	-	-	-
144	1760/ 2B	Dry	0.0180	Chellappa Goundar Son of Kaliyappa Gounder	1760/2B Part	1760/2B Part	1758/1	1760/2A	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
145	1758/1B	Dry	0.0240	Karuppana Goundar Son of Karuppana Gounder-1, Periyasamy Son of Kaliyappa Gounder-2, LA to Nanganayar Reservoir Scheme-3	1758/1A	1758/1B	1757/1 A	1760/2B	-	-	-	-
146	1757/ 1A	Dry	0.0400	Periyasamy Son of Chinnappa Gounder	1757/1A Part	1757/1A Part	1757/2	1758/1	-	-	-	-
147	1757/2	Dry	0.0360	Chinnappa Goundar Son of Karuppana Gounder	1757/2 Part	1757/2 Part	1757/3	1757/1	-	-	-	-
148	1757/ 3A1	Dry	0.0020	Chinnappa Goundar Son of Karuppana Gounder-1, Kaliyappa Gounder Son of Kaliyappa Gounder-2, Karuppana Gounder Son of Kaliyappa Gounder-3, Thangavel Son of Kaliyappa Gounder -4	1757/ 3A1 Part	1757/ 3A1 Part	1757/ 3A2	1757/ 2A1	-	-	-	-
149	1757/ 3A2	Dry	0.0350	Thangavel Son of Kaliyappa Gounder	1757/ 3A2 Part	1757/ 3A2 Part	1757/ 3B1	1757/ 3A1	-	-	-	-
150	1757/ 3B	Dry	0.0200	Saraswathi Daughter of Palanisamy-1, Dharmalingam Son of Palanisamy-2	1757/3B Part	1757/3B Part	1754	1757/3 A2	-	-	-	-
151	1750	Dry	0.0150	Saraswathi Daughter of Palanisamy-1, Dharmalingam Son of Palanisamy-2	1750 Part	1754	1751	1750 Part	-	-	-	-
152	1751	Dry	0.0750	Anbazhagan Son of Palanisamy	1751 Part	1751 Part	1752	1750	-	-	-	-
153	1752	Dry	0.0360	Sivakaruppayya Son of Karupannan-1, Mathiyalagan Son of Fathima Kaliyappa Gounder-2, Periyasamy Son of Kaliyappa Gounder-3, Palanisamy Son of Karupayammal-4, Kumararaju Son of Kaliyappa Gounder-5	1752 Part	1753, 1738/4	1752 Part	1751	-	-	-	-
154	1738/4	Dry	0.0120	Karuppusamy Son of Kaliyappa Gounder	1752	1738/5	1738/4 Part	1738/4 Part	-	-	-	-
155	1738/5	Dry	0.0500	Maniyan Son of Karuppana Gounder	1738/ 5 Part, 1738/4	1738/ 5 Part	1738/5 Part, 1738/9	1738/ 5 Part	-	-	-	-
156	1870/1	Dry	0.2100	Karuppana Goundar Son of Karuppana Gounder	1870/1 Part	1870/2	1874	1869/1	-	-	-	-
157	1877/1	Dry	0.0180	Athappa Goundar Son of Kaliyappa Gounder	1877/1 Part	1877/2	1877/1 Part	1877/1 Part	-	-	-	-



Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
158	1877/2	Dry	0.1270	Subramani Son of Karuppana Gounder	1877/1	1877/2 Part	1877/2 Part, 1877/4	1874	-	-	-	-
159	1877/4	Dry	0.0300	Karuppanan Son of Karupana Gounder-1, Selvaraj Son of Karpana Gounder-2, Kaliyappa Gounder Son of Kaliyappa Gounder-3, Karupusamy Son of Athappa Gounder -4, Subramani Son of Karuppana Gounder-5, Mani Son of Kaliyappa Gounder-6	1877/4 Part	1877/5	1877/5	1877/2	-	-	-	-
160	1877/5	Dry	0.0040	Subramani Son of Karuppana Gounder -1, Kaliyappa Gounder Son of Kaliyappa Gounder-2, Mani Son of Kaliyappa Gounder-3, Suresh Son of Muthusamy-4	1877/5 Part	1877/5 Part	1880	1877/4	-	-	-	-
161	1880	Dry	0.0150	Sivakaruppaiyah Son of Karuppanan-1, Karuppusamy Son of Kaliyappa Gounder-2	1880 Part	1880 Part	1880 Part	1877/5	-	-	-	-
162	1967/2	Dry	0.0175	Suganthiram Wife of Palanisamy Pillai-1, R. Natarajan Son of Velappa Pillai-2, Perma Wife of Velu -3,	1967/1	1967/2 Part	1967/3	1968/10 A	-	-	-	-
163	1967/3A	Dry	0.0250	Karuppannan Alias Mani Son of Kaliyappa Gounder-1, Seetha Lachumi Wife of Samynathan-2, Kaliyarasan Son of Samynathan-3, Narendhiran Son of Samynathan-4	1967/1	1967/3A Part	1967/3B	1967/2	-	-	-	-
164	1967/3B	Dry	0.0300	Dhinesh Son of Karuppanan (A) Mani	1967/1	1967/3B Part	1967/4	1967/3A	-	-	-	-
165	1967/4	Dry	0.0150	Karuppusamy Son of Athappa Gounder	1967/1	1967/4 Part	1967/5	1967/3B	-	-	-	-
166	1967/5	Dry	0.0150	Karuppusamy Son of Athappa Gounder	1967/1	1967/5 Part	1967/6	1967/4	-	-	-	-
167	1967/6	Dry	0.0350	Selvarani Wife of Karuppanan (A) Mani	1967/1	1967/6 Part	1966	1967/5	-	-	-	-
168	1964/1	Dry	0.1850	Karuppannan Alias Perisamy Son of Karupana Gounder-1, Karuppana Gounder Son of Karuppana Gounder-2, Karuppusamy	1965	1964/2 1964/3 1964/4 1964/5	1946/1	1966	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Son of Kaliyappa Gounder-3, Kaliyathal Daughter of Kaliyappa Gounder-4								
169	1964/2	Dry	0.0639	Saravana Kumar Son of Chinnasamy	1964/1	1964/2 Part	1964/1	1966	-	-	-	-
170	1946/1	Dry	0.0010	Karuppannan Alias Perisamy Son of karupana Gounder-1, Karuppana Gounder Son of Karuppana Gounder-2, Karuppusamy Son of Kaliyappa Gounder-3, Kaliyathal Daughter of Kaliyappa Gounder-4	1945	1946/1 Part	1946/2	1964/1, 1964/5	-	-	-	-
171	1946/2	Dry	0.0550	Muthusamy Son of Karupana Gounder-1, Karuppusamy Son of Kaliyappa Gounder-2, Kaliyathal Daughter Kaliyappa Gounder-3	1945	1946/2 Part	1946/3	1946/1	-	-	-	-
172	1946/3	Dry	0.0300	Periyasamy Son of Karuppusamy Gounder	1945	1946/3 Part	1944	1946/2	-	-	-	-
173	1942/1	Dry	0.0300	Kaliyappa Goundar Son of Karupana Gounder -1, Periyasamy Son of Kaliyappa Gounder-2	1943	1942/1 Part	1942/2	1944	-	-	-	-
174	1942/2	Dry	0.0300	Chinnappa Goundar Son of Karuppana Gounder -1, Kumara Gounder Son of Karupana Gounder-2	1943	1942/2 Part	1942/4	1942/1	-	-	-	-
175	1942/3	Dry	0.0010	Kaliyappa Goundar Son of Kumar Gounder	1943	1942/4	1893/1	1942/4	-	-	-	-
176	1942/4	Dry	0.0100	Periyasamy Son of Kaliyappa Gounder	1943	1942/4 Part	1942/3	1942/2	-	-	-	-
177	1893/1	Dry	0.2800	Ramasamy Son of Kaliyappa Gounder	1890, 1892/1, 1892/2	1893/1 Part, 1942/3	1893/2, 1893/1 Part	1889	-	-	-	-
178	1893/2	Dry	0.0700	Ramasamy Son of Kaliyappa Gounder-1, Selvi Wife of Periyasamy-2	1892/18 92/2, 1892/4	1893/2 Part	1894/1	1893/1	-	-	-	-
179	1894/1	Dry	0.0400	Chinnasamy Son of Kaliyappa Gounder	1894/1 Part	1894/1 Part	1894/3	1893/2	-	-	-	-
180	1894/3	Dry	0.0500	Periyasamy Son of Kaliyappa Gounder	1894/3 Part	1894/3 Part	1898/1	1894/1	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
181	1898/1	Dry	0.0350	Manivel Son of Kaliyappa Gounder	1898/1 Part	1898/1 Part	1898/2	1894/3	-	-	-	-
182	1898/2	Dry	0.0310	Mthusamy Son of Palanisamy Gounder	1898/2 Part	1898/2 Part	1898/3	1898/2	-	-	-	-
183	1898/3	Dry	0.0520	Kaliyappa Goundar Son of Poosari Karuppana Gounder	1898/3 Part	1898/3 Part	1898/4	1898/3 Part, 1898/2	-	-	-	-
184	1898/4	Dry	0.0200	Saraswathi Daughter of Karupana Gounder -1 , Selvarasu Son of Karupana Gounder-2	1897/1I	1898/4 Part	1899/2 A	1898/3	-	-	-	-
185	1897/1D	Dry	0.0010	Kaliyappa Goundar Son of Poosari Karupana Gounder	1897/1 D Part	1898/3	1897/1 I	1897/1D Part	-	-	-	-
186	1897/ 1I	Dry	0.0200	Saraswathi Daughter of Karupana Gounder -1 , Selvarasu Son of Karupana Gounder-2	1897/1I Part	1898/4	1899/2 A	1897/1D	-	-	-	-
187	1899/2A	Dry	0.0300	Anbzhagan Son of Palanisamy	1899/ 2A Part	1899/ 2A Part	1898/ 2B	1898/4 1899/ 1I	-	-	-	-
188	1899/2B	Dry	0.0260	Saraswathi Daughter of Karupana Gounder -1 , Selvarasu Son of Karupana Gounder-2	1899/ 2B Part	1899/ 2B Part	1899/2D	188/2 A	-	-	-	-
189	1899/2D	Dry	0.0450	Sivakaruppayaya Son of Karupannan	1899/ 2G	1899/ 2D Part	1899/ 2G	1899/ 2B	-	-	-	-
190	1899/ 2G	Dry	0.0700	Periyasamy Son of Palanisamy	1899/ 2G Part	1899/ 2G Part	1900	1899/2D	-	-	-	-
191	1902/2	Dry	0.1820	Pazhaniyappa Goundar Son of Vandikara Karuppana Gounder	1736, 1902 Part	1902/3 1902/2 Part	1902/2 Part, 1903/1	1902/1, 1900	-	-	-	-
192	1902/3	Dry	0.0580	Periyasamy Son of Kaliyappa Gounder	1902/2	1902/4	1902/3	1900	-	-	-	-
193	1903/1B	Dry	0.0350	Karuppana Goundar Son of Karuppana Gounder-1, Sasikala Guardian Alagu Sindhamani-2 Gowtham Guardian Alagu Sindhamani-3, LA to Nanganiyar Reservoir Scheme-4	1903/1A	1903/1C	1904/1	1902/2	-	-	-	-
194	1735/1	Dry	0.0300	Sivakaruppayaya Son of Karupannan	1735/1 Part	1736	1735/1 Part	1737	-	-	-	-
195	1987/2A	Dry	0.1050	Shanthy Wife of Venkatesh	1987/2A Part	1987/2B	1987/2D	1987/2B	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
196	1987/2B	Dry	0.0250	Kasthuri Son of Chinnama Nayacker-1, Geetha Wife of Elilarasan-2, Shanthi Wife of Sri Venkatesh-3	1986	1987/2B	1987/2A	2112/6	-	-	-	-
197	1987/2D	Dry	0.0550	Shanthi Wife of Sri Venkatesh	1987/2D Part	1987/2B 1987/2D Part	1985/5	1987/2A	-	-	-	-
198	1985/5	Dry	0.0500	Shanthi Wife of Sri Venkatesh	1985/5 Part	1985/5 Part, 1987/2D	1984/1	1985/5 Part, 1987/2D	-	-	-	-
199	1984/1B	Dry	0.0050	Perumal Ammal Wife of Perumal Nayacker-1, Achappan Son of Perumal Nayacker-2, Prabu Son of Ettiyappa Gounder-3, Indhirani Wife of Subbulachumipathi-4, Perumalsamy Son of Subbulachumipathi -5, LA to Nanganiyar Reservoir Scheme-6	1984/1 Part	1984/1 Part	1984/5	1985/5	-	-	-	-
200	1984/5B	Dry	0.0950	Indhirani Wife of Subbulachumipathi-1, Perumalsamy Son of Subbulachumi Pathi-2, LA to Nanganiyar Reservoir Scheme-3	1984/5A	1984/6	1984/5C	1984/1	-	-	-	-
201	1984/6B	Dry	0.0450	Indhirani Wife of Subbulachumipathi-1, Perumalsamy Son of Subbulachumipathi-2, LA to Nanganiyar Reservoir Scheme-3	1984/5	1984/6A 1984/7	1992	1984/5B	-	-	-	-
202	1992/2	Dry	0.1000	Indhirani Wife of subbula chumipathi-1, Perumalsamy Son of Subbulachumipathi-2, LA to Nanganiyar Reservoir Scheme-3	1992/1	1992/3	1959	1984/6	-	-	-	-
203	1957	Dry	0.0800	Athappan Son of Kaliyappa Gounder-1 Karuppusamy Son of Kaliyappa Gounder-2, Periyasamy Son of Athappan-3	1957 Part	1958, 1996, 1997	1997	1959	-	-	-	-
204	1997	Dry	0.0500	Gurusamy Son of Athappa Gounder	1956	1997 Part	1956	1957	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
205	1956	Dry	0.1000	Athappan Son of Kaliyappa Gounder-1 Karuppusamy Son of Kaliyappa Gounder-2, Periyasamy Son of Athhappan-3	1956 Part	2002/1A, 1997	2003/1	1956 Part	-	-	-	-
206	2003/1	Dry	0.2700	Kumarasamy Son of Kumar Gounder-1, Balasubramani Son of Ponkaliyappa Gounder-2, Lakshmanan Son of Narayanasamy-3 Barathi Wifeof Sankararaju-4	1955, 1954/2 B, 1954/1	2003/1 Part	2013	1956	-	-	-	-
207	2014/2	Dry	0.0900	Periyasamy Son of Karuppana Gounder	2014/2 Part	2014/3	2015/2A	2014/3	-	-	-	-
208	2014/3	Dry	0.1200	Thiruppathisamy Son of Kumara Samy	2014/2	2014/3 Part	2015/2A	2014/4	-	-	-	-
209	2014/4	Dry	0.0050	Karuppana Goundar Son of Kaliyappa Gounder-1, Thiruppathisamy Son of Kumarasamy -2	2014/2	2014/4 Part	2014/3	2013	-	-	-	-
210	2015/2A	Dry	0.0050	Vengidusamy Son of Veerappa Nayakkar-1 Lakshmanan Son of Vengidusamy Nayakkar-2	2015/2A Part	2015/2A Part	2015/2B	2014/3	-	-	-	-
211	2015/2B	Dry	0.1200	Vengudusamy Son of Bol Nayacker	2015/1B 2015/1C	2015/2B Part	2016/1	2015/2A	-	-	-	-
212	2016/1	Dry	0.1700	Pari Son of Anifa	2016/1 Part	2016/2	2016/1 Part	2015/2B	-	-	-	-
213	1990/1	Dry	0.1400	Shanthi Wife of Venkatesh	1988/A1 1991	1990/1 Part	1993/2	1989	-	-	-	-
214	1990/2B	Dry	0.1840	Nagarajan Son of Karupanan-1, LA to Nanganiyar Reservoir Scheme-2	1990/2A	2101/A2	1994/ 2A2	1989	-	-	-	-
215	1994/1	Dry	0.2100	Palanisamy Son of Karuppan Agounder	1993/2, 1993/4	1994/1 Part	1995	1990/1	-	-	-	-
216	1994/ 2A2	Dry	0.2000	Arumugam Pillai Son of Vaiyapuri Pillai-1, Palaniyappa Pillai Son of Alagappa Pillai-2, Selvaraj Son of Palanisamy Gounder-3, Jothimani Wife of Subiramani-4 Sivakasi Son of Ramasamy Son of Karupanan-6, LA to Nanganiyar Reservoir Scheme-7	1994/ 2A1	1994/2B	1995	1990/2	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
217	1998/2	Dry	0.0200	Palanisamy Son of Mariyappa Gounder-1, Karuppusamy Son of Mariyappa Gounder-2	1998/2 Part	1998/3	1998/2 Part	1995	-	-	-	-
218	1998/ 3A1	Dry	0.2700	Karuppana Goundar Son of Palaniyappa Gounder-1, Jothimani Wife of Subiramani-2, Karupathal Wife of Ravi-3, Palanisamy Son of Mariyappa Gounder-4, Karupusamy Son of Mariyappa Gounder-5, Balasubiramnai Son of Annamalai-6, Ramayi Wife of Palaniyappa Gounder-7, Selvamani Daugh- ter Palaniyappa Gounder-8, Arukkaniyammal Wife of Sem- ba Gounder-9, Palanisamy Son of Semba Gounder-10, Banumathi Wife of Subiramani-11, Sujatha Daughter of Subiramani-12, Asvitha Daughter of Subiramani-13, LA to Nanganiyar Reservior Scheme-14	1998/2, 1998/ 3A2, 1998/3B	1998/ 3A3	2001	1995	-	-	-	-
219	2001	Dry	0.1600	Kumarasamy Son of Chellappap Gounder-1, Veerarasu Son of Chellappa Gounder-2, Rangan. Kanthavannan-3	2001 Part	2000	2004/3A	1998/3A	-	-	-	-
220	2004/ 3A2	Dry	0.2000	Shenba Goundar Son of Karupana Gounder-1, Karupana Gounder-2, Palanisamy Son of Semba Gounder-3, Amsaveni Wife of Pkkirisamy-4, Palanisamy Son of Mariyappa Gounder-5, Karuppusmy Son of Mariyappa Gounder-6, Palaniyammal Wife of Kaliyappa Gounder-7, Angammal Daughter of Kaliyappa Gounder-8, Shanmugavalli Daughter of Kaliyappa Gounder-9,	2004/3B 2004/ 3A1A	2004/3B	2011/B	2001	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Mani Daughter of Kaliyappa Gounder-10, Mahesh Son of Kaliyappa Gounder -11, Ramayi Wife of Palaniyappa Gounder-12, Selvamani Daughter of Palaniyappa Gounder-13, Arukkaniyammal Wife of Semba Gounder-14, Palanisamy Son of Semba Gounder-15, Banumathi Wife of Subiramani-16, Sujatha Daughter of Subiramani -17, Asvitha Daughter of Subiramani -18, LA to Nanganayar Reservoir Scheme-18								
221	2011/B	Dry	0.2700	Kumarasamy Son of Chellapagounder-1, Veera Rasu Son of Chellapa Gounder-2	2011/B Part	2011/B Part	2012	2004/3A, 2005/1B, 2005/2	-	-	-	-
222	2065	Dry	0.3700	Kumaliuthu Akkalamman Tharkala Trust	2065 Part, 2064/4	2065 Part	2063/1	2012	-	-	-	-
223	2063/1	Dry	0.1800	Pongaliyappa Goundar -1, Kuruvappa Nayacker -2, Palaniyappa Gounder-3, Lachumbathi Son of Kuruvappa Nayacker-4	2063/1 Part	2063/1 Part	2058/1	2065	-	-	-	-
224	2058/1	Dry	0.1350	Thirunavukarasu Son of Kandasamy Gounder-1, Balasubiramani Son of Vellai Samy-2, Palanisamy Son of Arumugam -3	2057/2 2057/3	2058/1 Part	2058/1 Part	2063/1	-	-	-	-
225	2057/3	Dry	0.0800	Ramasamy Son of Palaniyappa Gounder	2057/3 Part	2057/3 Part, 2058/1	2057/4	2057/3 Part	-	-	-	-
226	2057/4	Dry	0.0600	Vivegananthan Son of Kandasamy	2057/4 Part	2057/4 Part	2056/1B	2057/3	-	-	-	-
227	2056/1A	Dry	0.0750	Kandasamy Gounder Son of Periyanna Gounder-1, Durasamy Son of Pongaliyappa Gounder-2	2056/1A	2056/ 1B Part	2055	2057/4	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
228	2048/1B	Dry	0.1000	Ramathal Wife of Arumugam -1, Sakthivel Son of Arumugam-2, Vijayaraj Son of Arumugam-3, Thangaraj Son of Arumugam-4, Rukmani Wife of Palanisamy-5, Satheesh Son of Palanisamy-6	2047/2 2018	2048/1B Part	2048/1B Part	2018 2055	-	-	-	-
229	2047/1	Dry	0.1100	Pazhanisamy Son of Natchimuthu Gounder-1, Balraj Son of Ramasamy Gounder-2, Saraswathi Wife of Karupana Gounder-3, Thenmozhi Daughter of Karupana Gounder-4	2043/4	2047/2	2047/1 Part	2018	-	-	-	-
230	2047/2	Dry	0.0050	Pazhanisamy Son of Natchimuthu Gounder-1, Balraj Son of Ramasamy Gounder-2, Saraswathi Wife of Karupana Gounder-3, Thenmozhi Daughter of Karupana Gounder-4	2047/1	2048/1B	2047/2 Part	2018	-	-	-	-
231	2043/1	Dry	0.0300	Bharathkumar Son of Karupusamy	1919	2043/2	2043/1 Part	2019	-	-	-	-
232	2043/2	Dry	0.0700	Chellathal Wife of Chinnasamy-1, Manikodi Daughter of Chinnasamy-2	2043/1	2043/3	2043/2 Part	2019	-	-	-	-
233	2043/3	Dry	0.0500	Sivasamy Son of Karupusamy Gounder	2043/2	2043/4	2043/3 Part	2019	-	-	-	-
234	2043/4	Dry	0.1050	Aanandhan Son of Periyasamy Gounder	2043/3	2047/1	2043/4 Part	2019	-	-	-	-
235	1920/1	Dry	0.0680	Kaliyappa Goundar Son of Kaliyappa Gounder-1, Kaliyappan Son of Kaliyappa Gounder-2, Karupusamy Son of Kaliyappa Gounder-3	1921/5	1920/3	1920/1 Part	2042	-	-	-	-



Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
236	1920/3	Dry	0.0050	Gunasekari Daughter of Karupusamy-1, Kaliyappa Gounder Son of Karupana Gounder-2, Chellathal Wife of Chinnasamy-3, Ranjith Son of Kalimuthu-4, Kasthuri Son of Palanisamy-5, Manikodi Daughter of Chinnasamy-6, Manivannan Son of Rajendran-7	1920/1	1920/4	1920/3 Part	2042	-	-	-	-
237	1920/4	Dry	0.0800	Kasthuri Son of Palanisamy	1920/3	1920/5	1920/4 Part	2042	-	-	-	-
238	1920/5	Dry	0.0700	Logesh Son of Chinnasamy-1, Selvaraj Son of Chinnasamy-2	1920/4	1919	1920/5 Part	2042	-	-	-	-
239	1921/1	Dry	0.1000	Periyasamy Son of Chinnapa Gounder-1, Suresh Son of Periyasamy-2, Yuivaraj Son of Periyasamy-3	1910	1921/3	1921/1 Part	2042 1922	-	-	-	-
240	1921/3	Dry	0.0040	Periyasamy Son of Chinnapa Gounder-1, Suresh Son of Periyasamy-2, Yuivaraj Son of Periyasamy-3	1921/1	1921/4	1921/3	2042	-	-	-	-
241	1921/4	Dry	0.0040	Kaliyappa Goundar Son of Kaliyappa Gounder-1, Karupana Gounder Son of Chinappa Gounder-2	1921/3	1921/5	1921/4 Part	2042	-	-	-	-
242	1921/5	Dry	0.0600	Kaliyappa Goundar Son of Kaliyappa Gounder-1, Kaliyappan Son of Kaliyappa Gounder-2, Karupusamy Son of Kaliyappa Gounder-3	1921/4	1920/1	1921/5 Part	2042	-	-	-	-
243	1999/1	Dry	0.0500	Achappan Son of Annamalai Gounder-1, Karupanan Son of Annamalai Gounder-2, Thandapani Son of Annamalai Gounder-3, Jothimani Wife of Subirasmani-4, Balasubiramani Son of Annamalai-5, Unnammal Daughter of Karupana Gounder-6 Ramasamy Son of Karupana Gounder-7	1999 Part	2087	1999 Part	1995	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
244	2099/1	Dry	0.0450	Balaguru Son of Perumal Nayacker	2099/1 Part	2099/1 Part	2099/2	2102/1B, 2102/2D	-	-	-	-
245	2099/2	Dry	0.0450	Balaguru Son of Perumal Nayacker	2099/2 Part	2099/2 Part	2098/2	2099/1	-	-	-	-
246	2098/2	Dry	0.2600	Thangavel Son of Sadaiyappa Nayacker	2098/1	2098/2 Part 2097/A	2088, 2098/2 Part	2099/2	-	-	-	-
247	2086/ 1A4	Dry	0.1700	Eswaran Son of Palaniyappa Gounder-1, Selvaraj Son of Palaniyappa Gounder -2	2086/ 1A3	2086/1B	2086/2B	2088	-	-	-	-
248	2086/2B	Dry	0.0880	Velusamy Son of Chinnapagounder-1, Vasantha Wife of Velusamy-2	2086/2B Part	2086/2B Part	2086/3	2086/ 1A4	-	-	-	-
249	2086/ 3	Dry	0.0260	Vasantha Wife of Velusamy	2086/3 Part	2086/3 Part	2085	2086/2B	-	-	-	-
250	2085	Dry	0.1200	Rajagopal Son of Samanayacker	2086/3 2008	2085 Part	2076	2086/3	-	-	-	-
251	2075/1	Dry	0.1800	Murugesan Son of Perumal Nayacker-1, Lchumbathi Son of Thirumalaisamy-2, Sagunthala Daughter of Thirumalai Samy-3, Elango Son of Thirumalaisamy-4,	2008, 2009	2075 Part	2069/1B	2076	-	-	-	-
252	2069/ 1B1	Dry	0.0030	Karuppanna Goundar Son of Palaniyappa Gounder-1, Arukkani Wife of Sembaya Gounder-2, Ramayammal Wife of Vellai Samy-3, Subramani Son of Ram Asamy Gounder-4, Kaliyammal Daughter of Karupayammal-5, Vellaiyammal Daughter of Karupayammal-6, Palaniyammal Daughter of Ramayammal -7, Nallammal Daughter of An Gammal-8, Kaliyammal Daughter of Maruthayammal-9 Ramayammal Daughter of Maruthayammal-10, Kannammal Daughter of Chinnammal-11, Kanmani	2009	2069/ 1B1 Part	2069/1A	2075	-	-	-	-

Sl. No	Survey No	Type of land	Area under acquisition (in Hectare)	Name And Address of Person Interested	Boundaries				Trees		Structures	
					N	S	E	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				Daughter of Karupayammal-12 Karuppusamy Son of Mariyappa Gounder-13, Palanisamy Son of Mariyappa Gounder-14, Karupusamy Son of Mariyappa Gounder-15, Palanyammal Wife of Kaliyppa Gounder-16, Angammal Daughter of Kaliyappa Gounder-17, Shanmugavalli Daughter of Kaliyappa Gounder-18, Mani Daughter of Kaliyappa Gounder-19, Mahesh Son of Kaliyappa Gounder-20, Palaniyammal Wife of Palanisamy,21, Gomathi Daughter of Planisamy -22, Kovendhiran Son of Palanisamy-23, Ilangovan Son of Kumara Samy -24, Ramayi Wife of Palaniyappa Gounder-25, Selvamani Daughter of Palaniyappa Gounder-26.Arukaniyammal Wife of Sembagounder 27, Palanisamy Son of semba Gounder, -28 Banumathi Wife of Subra mani-29, Sujatha Daughter of Subramani-30, Asvitha Daughter of Subra- mani-31								
253	2069/1A	Dry	0.0170	Palanisamy Son of Mariyappa Gounder-1, Karupusamy Son of Mariyappa Gounder-2	2009	2069/1A Part	2069/1A Part	2069/ 1B1	-	-	-	-
254	1964/3	Dry	0.0453	Kaliyappa Gounder, Son of kumar Gounder	1964/1	1964/3 Part	1964/4A	1964/2	-	-	-	-
255	1964/4A	Dry	0.0137	Karupana Gounder, Son of Karupana Gounder-1 Karuppusamy Son of Kaliyappa Gounder-2 Kaliyathal, Daughter of Kaliyappa Gounder -3	1964/1	1964/4A Part	1964/5	1964/3	-	-	-	-

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013).

No family is eligible for Rehabilitation and Resettlement compensation in this village.

Survey Numbers of Lands to be acquired 558/A2 and others in Village Senthamangalam West, Taluk Aravakurichi, District Karur, Area 26.75.98 (in hectares) Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

The Notification of this project can be viewed on any working day in the office of the Taluk Office, Aravakurichi, Collector office, Karur and Executive Engineer, Water Resources Department, Nanganjiyar Division, Palani.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended below :

**Rehabilitation and Resettlement Scheme:**

**(RFCTLARR Rules 2017 of 15 Sub Section (2))**

a)	List of families likely to be displaced	Survey Number	No. of families	Head of the family and address
Nil.				
b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Particulars	Number
Nil				
c)	List of Land Holdings in the affected area	1607/6 (0.0160), 1607/8(0.0155), 1606/2 (0.1300), 1821(0.0390), 1822(0.1650), 1838/2B (0.2250), 1839/2(0.2850), 1842(0.1950), 1819/B1(0.03.30), 1819/B2B(0.0255), 1819/C2B(0.1300), 1815/3B (0.0572), 1815/5B(0.1600), 1818/2(0.5275), 1857(0.3610), 1856/1(0.0550), 1854/1(0.2200), 1860/2(0.1550), 1861(0.0550), 1859/2B(0.0100), 1862/1(0.2000), 1862/2(0.0700), 1862/3(0.1100), 1862/4(0.0500), 1845/1(0.1675), 1845/2(0.2125), 1845/3(0.0053), 1844/2(0.0035), 1844/3(0.1560), 1846/1(0.0250), 1846/2(0.0200), 1846/3(0.0050), 1846/4(0.0150), 1846/5(0.0050), 1846/6(0.0100), 2131/B3(0.1120), 1847/1(0.1600), 1848/1(0.0900), 1849/1(0.2650), 1849/2B(0.0100), 1850/2(0.0280), 2127/2(0.2400), 2120/A2(0.0580), 2120/B2(0.2350), 2122/1B(0.0400), 2122/2(0.0975), 2123(0.3550), 2125/2(0.0240), 2124/2(0.1475), 2108/1(0.1110), 2108/2(0.0930), 2107/1(0.2850), 2107/3(0.2530), 2107/4(0.1950), 1795(0.0850), 1796(0.0700), 1794(0.2100), 1797(0.0100), 1798/A (0.1500), 1798/B (0.0300), 1643 (0.0350), 1641 (0.0750), 1810 (0.1750), 1809 (0.1500), 1808 (0.2700), 1807/2 (0.4000), 1807/3 (0.4300), 1806 (0.6750), 1865/1 (0.3100), 1866/1 (0.0100), 1866/4 (0.1450), 1866/5 (0.1000), 1869/1A (0.6700), 1869/1B(0.0032),1869/2(0.0140), 1968/1(0.0150), 1968/2(0.2000), 1968/3(0.0400), 1968/4(0.0800), 1968/5(0.0300), 1968/7(0.0300), 1968/8(0.0400), 1968/ 10A(0.0800), 1968/10C (0.0400), 1968/10D (0.0650), 1978/A1 (0.0500), 1978/A5 (0.0100), 1977/2 (0.1250), 1977/3 (0.0350), 1977/4 (0.0900), 1975/A6 (0.0200), 1973 (0.0200), 1971/A3 (0.0500), 1971/A5B (0.0200), 1971/B1A (0.0400), 2112/1B (0.2600), 2112/2(0.1500), 2112/3B (0.0250), 2112/4B (0.0300), 2112/5B (0.2600), 2112/6 (0.0900), 2111/1B (0.1300), 2109/1B (0.0600), 2109/3B (0.0100), 2109/5 (0.1200), 2109/6B (0.1750), 1989 (1.3700), 2101/A2 (0.6000), 2102/1B(0.4400), 2102/ 2C(0.1400), 2103/3(0.2650), 1778/2(0.0965), 1778/3(0.0270), 1778/4(0.0650), 1777(0.1860), 1775/2 (0.2300), 1773 (0.1670), 1765/1(0.0526), 1765/2A (0.0460), 1765/3B (0.0530), 1769/1 (0.0320), 1769/2 (0.0780), 1769/3 (0.0034), 1769/4 (0.0560), 1769/6 (0.0550), 1747/1(0.0050), 1747/2 (0.1060), 1746 (0.0030), 1697/2 (0.0680), 1697/3 (0.0700), 1727 (0.2850), 1465 (0.2320), 1729/A (0.0180), 1729/B (0.0450), 1731/2 (0.0450), 1731/4 (0.0950), 1763/1B (0.1080), 1763/1A(0.0700), 1764/8(0.0060), 1762/1(0.0150), 1762/3(0.0950), 1762/4(0.0012), 1760/1(0.0010), 1760/2 A(0.0550), 1760/2B (0.0180), 1758/1B (0.0240), 1757/1A (0.0400), 1757/2 (0.0360), 1757/3A1 (0.0020), 1757/ 3A2 (0.0350), 1757/ 3B(0.0200), 1750 (0.0150), 1751(0.0750), 1752 (0.0360),		

c)	List of Land Holdings in the affected area	1738/4 (0.0120), 1738/5 (0.0500), 1870/1(0.2100), 1877/1 (0.0180), 1877/2 (0.1270), 1877/4 (0.0300), 1877/5(0.0040),1880 (0.0150), 1967/2 (0.0175), 1967/3A (0.0250), 1967/3B (0.0300), 1967/4 (0.0150), 1967/5 (0.0150), 1967/6 (0.0350), 1964/1 (0.1850), 1964/2 (0.0639), 1946/1 (0.0010), 1946/2 (0.0550), 1946/3(0.0300), 1942/1(0.0300), 1942/2 (0.0300), 1942/3 (0.0010), 1942/4 (0.0100), 1893/1 (0.2800), 1893/2 (0.0700), 1894/1 (0.0400),1894/3 (0.0500), 1898/1 (0.0350), 1898/2 (0.0310), 1898/3 (0.0520), 1898/4 (0.0200), 1897/1D (0.0010), 1897/1I (0.0200), 1899/2A (0.0300), 1899/2B (0.0260), 1899/2D (0.0450), 1899/2G (0.0700), 1902/2 (0.1820), 1902/3 (0.0580), 1903/1B (0.0350), 1735/1(0.0300), 1987/2A (0.1050), 1987/ 2B(0.0250), 1987/2D (0.0550), 1985/5 (0.0500), 1984/1B(0.0050), 1984/5B(0.0950), 1984/6B(0.0450), 1992/2(0.1000), 1957(0.0800), 1997(0.0500), 1956(0.1000), 2003/1(0.2700), 2014/2(0.0900), 2014/3 (0.1200), 2014/4(0.0050), 2015/2A(0.0050), 2015/2B(0.1200), 2016/1 (0.1700), 1990/1(0.1400), 1990/2B (0.1840), 1994/1 (0.2100), 1994/2A2 (0.2000), 1998/2(0.0200), 1998/3A1(0.2700), 2001(0.1600), 2004/3A2 (0.2000), 2011/B (0.2700), 2065(0.3700), 2063/1(0.1800), 2058/1(0.1350), 2057/3(0.0800), 2057/4(0.0600), 2056/1A(0.0750), 2048/1B(0.1000), 2047/1(0.1100), 2047/2(0.0050), 2043/1(0.0300), 2043/2 (0.0700), 2043/3 (0.0500), 2043/4(0.1050), 1920/1 (0.0680), 1920/3 (0.0050), 1920/4 (0.0800), 1920/5 (0.0700), 1921/1 (0.1000), 1921/3(0.0040), 1921/4(0.0040), 1921/5(0.0600), 1999 (0.0500), 2099/1 (0.0450), 2099/2 (0.0450), 2098/2 (0.2600), 2086/1A4 (0.1700), 2086/2B (0.0880), 2086/3 (0.0260), 2085 (0.1200), 2075 (0.1800), 2069/1B1 (0.0030), 2069/1A (0.0170), 1964/3 (0.0453), 1964/4A (0.0137)			
d)	List of trades/ business in the affected area	Sl.No.	Survey Number	Particulars	Land Owner Name
		Nil			
e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members there of and handicapped persons who belongs to the affected families				Nil
f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land				Nil

#### Rehabilitation and Resettlement Entitlements:

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No.of families
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira Awas Yojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	No family is affected and displaced due to this Land acquisition. Hence, this entitlement is not provided to anyone.	Nil
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes	Nil

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No.of families
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil
4.	Choice of Annuity or Employment	Providing jobs where to the affected families where jobs are created through the project / one time payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone.	Nil
5.	Subsistence grant for displaced families for a period of one year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	Since no family displaced from the land acquired. So shall not be given a monthly subsistence allowance not applicable.	Nil
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	No family shifted in this Land Acquisition. So shall not be given a transportation cost.	Nil
7.	Cattle shed/ petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	Cattle Shed/Petty Shop not affected in this Land Acquisition. so Financial assistance shall not be Applicable.	Nil
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned non agricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	No family not affected in this Land Acquisition. So One-time Resettlement Allowance shall not be Applicable.	Nil
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	No family affected in this Land Acquisition. So, Stamp duty & Registration for does not arise.	Nil

**Persons eligible for Rehabilitation and Resettlement Compensation:**

Survey No.	Land Acquisition extent (In Ha)	Land Owner Name	Rehabilitation and Resettlement Elements	Rehabilitation and Resettlement Entitlement (per family)
Nil				

Cattle shed / Petty shop affected due to Land Acquisition:

Nil
-----

Infrastructure facilities will be affected due to Land acquisition:

Survey No.	Details
S.F.Nos: 2106, 1638, 1823, 1843, 1868, 1867, 1864, 2104, 1776, 1745, 1726, 1728, 1874, 1966, 1944, 1900, 1736, 1959, 2013, 1995, 2012, 2055, 1919, 2087, 2088, 2076	The Bridge has been provided by the Water Resources Department in the car track/footpath where the canal crosses during execution of project work.

**Rehabilitation and Resettlement Compensation details:**

Sl. No	Land Owner Name	For House Construction Rs.	Transport Expenses Rs.	Subsistence grant Rs.3000 x 12 month	Resettlement Allowance Rs.	Compensation for Cattle shed affected due to Land Acquisition Rs.	Compensation for Petty Shop affected due to Land Acquisition Rs.	Total Rs.
Nil								

No family is eligible for Rehabilitation and Resettlement compensation in this village.

(ந.க.எண்.சி2/ 8127/1998-2)

பொதுத் தேவைக்காக, அதாவது நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத் திட்டத்தின்கீழ் வாய்க்கால்கள் அமைக்கும் திட்டத்திற்காக, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் மேல்பாகம் கிராமத்தில் பட்டா மற்றும் அரசு புறம்போக்கில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 27.53.10 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்தில் சேந்தமங்கலம் மேல்பாகம் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 26.75.98 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு,

அரவக்குறிச்சி வட்டம்	சேந்தமங்கலம் மேல்பாகம் கிராமம்
----------------------	--------------------------------

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
1	1607/6	ரயத்து புன்செய்	0.0160	சண்முக கவுண்டர் மகன் செல்வராஜ்	1607/6 பகுதி	1607/6 பகுதி	1607/8	1606	-	-	-	-
2	1607/8	ரயத்து புன்செய்	0.0155	சண்முக கவுண்டர் மகன் செல்வராஜ்	1607/8 பகுதி	1607/8 பகுதி	1638	1607/6 பகுதி	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
3	1606/2	ரயத்து புன்செய்	0.1300	கந்தசாமி கவுண்டர் மகன் கருப்பணசாமி-1, கந்தசாமி மகன் முத்துசாமி-2, ராமசாமி மகன் நடராஜன்-3 நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -4	1606/1 பகுதி	1823, 1606/3	1607/6, 1606/3	1606/1	-	-	-	-
4	1821	ரயத்து புன்செய்	0.0390	கருப்பண்ண கவுண்டர் மகன் முத்தப்ப கவுண்டர்-1, கருப்பண்ண கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர்-2, வீரப்ப கவுண்டர் மகன் குமார்சாமி-3	1821 பகுதி	1821 பகுதி	1823	1822	-	-	-	-
5	1822	ரயத்து புன்செய்	0.1650	கருப்பண்ண கவுண்டர் மகன் முத்தப்ப கவுண்டர்-1, கருப்பண்ண கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர்-2, கருப்பண்ண கவுண்டர் மகன் பெரியசாமி-3, வீரப்ப கவுண்டர் மகன் குமார்சாமி-4	1823 பகுதி	1837	1821 1822 பகுதி	1822 பகுதி	-	-	-	-
6	1838/2 B	ரயத்து புன்செய்	0.2250	ராமசாமி கவுண்டர் மகன் சாமியப்ப கவுண்டர்-1, கருப்பண்ண கவுண்டர் மகன் வெள்ளையன்-2, கருப்பண்ண கவுண்டர் மகன் வீராசாமி-3, பழனியப்ப கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர்-4, முத்தப்ப கவுண்டர் மகன் ராமசாமி-5, குமார் கவுண்டர் மகன் கருப்புசாமி-6, குமார் கவுண்டர் மகன் வீராசாமி-7, கருப்பண்ண கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர்-8, சாமியப்ப கவுண்டர் மகன் ராமசாமி-9,	1837,	1839/2B	1819/ A1, 1819/ B1B	1838/ 2B	-	-	-	-
				கருப்பண்ண கவுண்டர் மகன் குமார்சாமி-10, கருப்பண்ண கவுண்டர் மகன் கிருஷ்ணசாமி-11, கிருஷ்ணசாமி மனைவி பெரியம்மாள்-12, நங்காஞ்சியாறு வாய்க்காலுக்கு நிலமெடுப்பு செய்யவுள்ள இடம்-13								
7	1839/2	ரயத்து புன்செய்	0.2850	கருப்பண்ண கவுண்டர் மகன் குமார் கவுண்டர்-1, குமார் கவுண்டர் மகன் கருப்புசாமி-2, நல்லப்ப கவுண்டர் மகன் குப்புச்சாமி-3, குமார் கவுண்டர் மகன் வீராச்சாமி-4	1838/2B	1842	1819/B1	1839/2 பகுதி	-	-	-	-



தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள கையகப் படுத்தப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
8	1842	ரயத்து புன்செய்	0.1950	நல்லப்ப கவுண்டர் மகன் குப்புசாமி-1, குப்புசாமி மகன் விஜய கண்ணன்-2	1839/2, 1819/B1	1842 பகுதி	1818	1842 பகுதி	-	-	-	-
9	1819/B1	ரயத்து புன்செய்	0.0330	சாமியப்ப கவுண்டர் மகன் ராமசாமி	1838/2	1819/B1 பகுதி	1819/B1 பகுதி	1839/2	-	-	-	-
10	1819/B2B	ரயத்து புன்செய்	0.0255	பழனிச்சாமி கவுண்டர் மகன் விசுவநாதன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	1819/B2A	1818/2	1819/C2B	1819/B2A	-	-	-	-
11	1819/C2B	ரயத்து புன்செய்	0.1300	முத்துசாமி கவுண்டர் மகன் செல்வகுமார்-1, முத்துசாமி கவுண்டர் மகன் பழனிச்சாமி-2, முத்துசாமி கவுண்டர் மகன் சடையப்பன்-3, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -4	1819/C2A	1818/2	1815/3B, 1817/1	1819/C2A	-	-	-	-
12	1815/3B	ரயத்து புன்செய்	0.0572	கந்தசாமி கவுண்டர் மகன் செல்லமுத்து-1, கருப்புசாமி மகன் குமார வடிவேல்-2, வீராசாமி மகன் கருப்புசாமி-3, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -4	1815/3A	1817/1	1815/5B	1819/C2B	-	-	-	-
13	1815/5B	ரயத்து புன்செய்	0.1600	பழனிச்சாமி கவுண்டர் மகன் விசுவநாதன், நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	1815/5A	1817/2, 1817/3	1816	1815/3B	-	-	-	-
14	1818/2	ரயத்து புன்செய்	0.5275	நல்லப்ப கவுண்டர் மகன் குப்புசாமி-1, விசுவநாதன் மனைவி லட்சுமி-2, பழனிச்சாமி கவுண்டர் மகன் விசுவநாதன்-3, குப்புசாமி மகன் விஜய கண்ணன்-4, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -5	1819/B2	1843,	1818/3	1818/1	-	-	-	-
15	1857	ரயத்து புன்செய்	0.3610	ரெங்கசாமி மனைவி செல்வி-1, ரங்கசாமி மகன் பாலசுப்பிரமணி-2, ரங்கசாமி மகன் கிருஷ்ண மூர்த்தி-3	1843	1845/2	1857 பகுதி	1857 பகுதி	-	-	-	-
16	1856/1	ரயத்து புன்செய்	0.0550	காளியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி	1856/1 பகுதி	1856/1 பகுதி	1855	1845/2	-	-	-	-
17	1854/1	ரயத்து புன்செய்	0.2200	காளியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி	1858	1854/1 பகுதி	1860	1855	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
18	1860/2	ரயத்து புன்செய்	0.1550	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	1860/1	1860/3	1861	1854/1	-	-	-	-
19	1861	ரயத்து புன்செய்	0.0550	பழனியப்ப பிள்ளை மகன் மாரிமுத்து-1, மாரிமுத்து மகன் சரவணன்-2	1861 பகுதி	1861 பகுதி	1868	1860	-	-	-	-
20	1859/2B	ரயத்து புன்செய்	0.0100	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	1859/2A	1860/2	1862/4	1859/2A	-	-	-	-
21	1862/1	ரயத்து புன்செய்	0.2000	வையாபுரி மனைவி கிருஷ்ணம்மாள்	1863	1862/2 1862/1 பகுதி	1867 1862/1 பகுதி	1859/1B	-	-	-	-
22	1862/2	ரயத்து புன்செய்	0.0700	சதாசிவம் மகன் நவநீத கிருஷ்ணன்-1, சதாசிவம் மகன் ராஜேந்திரன்-2	1862/1	1862/3	1862/2 பகுதி	1859/1B 1859/2	-	-	-	-
23	1862/3	ரயத்து புன்செய்	0.1100	பழனியப்ப பிள்ளை மகன் மாரிமுத்து	1862/2	1862/4	1862/3 பகுதி	1859/2	-	-	-	-
24	1862/4	ரயத்து புன்செய்	0.0500	பழனியப்ப பிள்ளை மகன் மாரிமுத்து-1, மாரிமுத்து மகன் சரவணன்-2	1862/3	1861	1862/4 பகுதி	1859/2	-	-	-	-
25	1845/1	ரயத்து புன்செய்	0.1675	ராமா நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்	1844/2, 1844/3	1845/3	1845/1 பகுதி	1845/1 பகுதி	-	-	-	-
26	1845/2	ரயத்து புன்செய்	0.2125	பெருமாள் நாயக்கர் மகன் செல்வராஜ்	1857, 1845/2 பகுதி	1845/2 பகுதி	1856/1	1844/3	-	-	-	-
27	1845/3	ரயத்து புன்செய்	0.0053	ராமா நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்-1, ரெங்கசாமி மனைவி செல்வி-2, பழனியப்ப கவுண்டர் மகன் ரெங்கசாமி-3, பெருமாள் நாயக்கர் மகன் ராஜேந்திரன்-4	1845/1	1846/1	1845/3 பகுதி	1845/3 பகுதி	-	-	-	-
28	1844/2	ரயத்து புன்செய்	0.0035	ராமா நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்	1844/2 பகுதி	1845/1	1844/3	1844/2 பகுதி	-	-	-	-
29	1844/3	ரயத்து புன்செய்	0.1560	பெருமாள் நாயக்கர் மகன் செல்வராஜ்	1844/3 பகுதி	1845/2, 1844/3 பகுதி	1845/2	1844/2	-	-	-	-
30	1846/1	ரயத்து புன்செய்	0.0250	ராமா நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்	1845/3	1846/2	1846/1 பகுதி	1846/1 பகுதி	-	-	-	-
31	1846/2	ரயத்து புன்செய்	0.0200	பெருமாள் நாயக்கர் மனைவி ரங்கம்மாள்	1846/1	1846/3	1846/2 பகுதி	2131/B3	-	-	-	-
32	1846/3	ரயத்து புன்செய்	0.0050	ராமா நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்	1846/2	1846/4	1846/3 பகுதி	2131/B3	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரிபும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
33	1846/4	ரயத்து புன்செய்	0.0150	பெருமாள் நாயக்கர் மனைவி ரங்கம்மாள்	1846/3	1846/5	1846/4 பகுதி	2131/B3	-	-	-	-
34	1846/5	ரயத்து புன்செய்	0.0050	ராமா நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்-1, பெருமாள் நாயக்கர் மனைவி ரங்கம்மாள்-2	1846/4	1846/6	1846/5 பகுதி	2131/B3	-	-	-	-
35	1846/6	ரயத்து புன்செய்	0.0100	ராமா நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்	1846/5	1847/1	1846/6 பகுதி	2131/B3	-	-	-	-
36	2131/B3	ரயத்து புன்செய்	0.1120	வீரப்ப நாயக்கர் மகன் குருசாமி-1, குருசாமி மனைவி விஜயலட்சுமி-2	1846/1, 1846/2	1846/6	1846/1, 1846/2, 1846/3, 1846/4, 1846/5, 1846/6	2131/B3 பகுதி	-	-	-	-
37	1847/1	ரயத்து புன்செய்	0.1600	வீரப்ப நாயக்கர் மகன் குருசாமி-1, குருசாமி மனைவி விஜயலட்சுமி-2	1846/6	1849/1 1848/1	1847/1 பகுதி	1847/1 பகுதி	-	-	-	-
38	1848/1	ரயத்து புன்செய்	0.0900	ஆறுமுகம் மகன் மகேஷ்	1847/1	1849/1 1849/2	1848/1 பகுதி	1849/1 1848/1 பகுதி	-	-	-	-
39	1849/1	ரயத்து புன்செய்	0.2650	ஆறுமுகம் மகன் மகேஷ்	1847/1, 1848/1, 1848/2	1850	1849/2	1849/1 பகுதி	-	-	-	-
40	1849/2B	ரயத்து புன்செய்	0.0100	கே.பெருமாள் நாயக்கர் மகன் ரவீந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	1849/2A	1850/2	1850/3	1849/1D	-	-	-	-
41	1850/2	ரயத்து புன்செய்	0.0280	கே.பெருமாள் நாயக்கர் மகன் ரவீந்திரன்-1, ஆறுமுகம் மகன் மகேஷ்-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	1849/1D, 1849/2B	2127/2	1850/3	1850/1	-	-	-	-
42	2127/2	ரயத்து புன்செய்	0.2400	கே.பெருமாள் நாயக்கர் மகன் ரவீந்திரன்-1, ஆறுமுகம் மகன் மகேஷ்-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	1850/2	2126	2127/3, 2120/A	2127/1	-	-	-	-
43	2120/A2	ரயத்து புன்செய்	0.0580	கே.பெருமாள் நாயக்கர் மகன் ரவீந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	2120/A1	2126	2120/B2	2127/2	-	-	-	-
44	2120/B2	ரயத்து புன்செய்	0.2350	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	2120/B1	2126	2119, 2121	2120/B1	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
45	2122/1 B	ரயத்து புன்செய்	0.0400	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	2122/1A	2122/2	2122/1A	2126	-	-	-	-
46	2122/2	ரயத்து புன்செய்	0.0975	வீரமலை நாயக்கர் மகன் குமரேசன்	2122/1	2123	2122/2 பகுதி	2122/2 பகுதி	-	-	-	-
47	2123	ரயத்து புன்செய்	0.3550	வீரமலை நாயக்கர் மகன் குமரேசன்	2122/2	2125, 2124 ,	2123 பகுதி	2123 பகுதி	-	-	-	-
48	2125/2	ரயத்து புன்செய்	0.0240	வீரமலை நாயக்கர் மகன் குமரேசன்-1, சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	2123	2125/1	2124/2	2125/1	-	-	-	-
49	2124/2	ரயத்து புன்செய்	0.1475	வீரமலை நாயக்கர் மகன் குமரேசன்-1, சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	2124/1	2124/3	2108/1	2125/2	-	-	-	-
50	2108/1	ரயத்து புன்செய்	0.1110	வீரமலை நாயக்கர் மகன் குமரேசன்	2108/ 1 பகுதி	2106	2108/2	2124	-	-	-	-
51	2108/2	ரயத்து புன்செய்	0.0930	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்	2108/ 2 பகுதி	2106	2107/1	2108/1	-	-	-	-
52	2107/1	ரயத்து புன்செய்	0.2850	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்	2107/1 பகுதி	2106	2107/1 பகுதி, 2107/4	2107/1 பகுதி, 2108/2	-	-	-	-
53	2107/3	ரயத்து புன்செய்	0.2530	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-1, M/s.Swelect energy Systems limited-2	2109/6 1988/B2	2107/3 பகுதி	1989	2109/6 பகுதி 2108/4	-	-	-	-
54	2107/4	ரயத்து புன்செய்	0.1950	M/s.Swelect energy Systems limited	2107/4 பகுதி	2107/4 பகுதி	1989	2107/1	-	-	-	-
55	1795	ரயத்து புன்செய்	0.0850	காமேஸ்வரன் மனைவி ரமா பிரபா -1, ஏகாம்பரம் மகன் பரமேஸ்வரன் - 2	1795 பகுதி	1796, 1795 பகுதி	1784/1, 1795 பகுதி	1795 பகுதி 1794	-	-	-	-
56	1796	ரயத்து புன்செய்	0.0700	காமேஸ்வரன் மனைவி ரமா பிரபா -1, ஏகாம்பரம் மகன் பரமேஸ்வரன் - 2	1795	1796 பகுதி	1796 பகுதி	1796 பகுதி	-	-	-	-
57	1794	ரயத்து புன்செய்	0.2100	ஏகாம்பரம் மகன் நஞ்சண்டேஸ்வரன்	1794 பகுதி	1794 பகுதி 1797	1795 1796	1794 பகுதி	-	-	-	-
58	1797	ரயத்து புன்செய்	0.0100	காமேஸ்வரன் மனைவி ரமா பிரபா	1794	1797 பகுதி	1797 பகுதி	1798/B	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
59	1798/A	ரயத்து புன்செய்	0.1500	ஏகாம்பரம் மகன் நஞ்சுண்டேஸ்வரன் - 1, காமேஸ்வரன் மனைவி ரமா பிரபா - 2	1794	1798 பகுதி, 1641	1798/B	1643	-	-	-	-
60	1798/B	ரயத்து புன்செய்	0.0300	காமேஸ்வரன் மனைவி ரமாபிரபா	1794	1798/B பகுதி	1797	1798/A	-	-	-	-
61	1643	ரயத்து புன்செய்	0.0350	ஏகாம்பரம் மகன் நஞ்சுண்டேஸ்வரன்	1643 பகுதி	1641	1798/A	1643 பகுதி	-	-	-	-
62	1641	ரயத்து புன்செய்	0.0750	ஏகாம்பரம் மகன் நஞ்சுண்டேஸ்வரன்	1643 1798/A	1640	1641 பகுதி	1641 பகுதி	-	-	-	-
63	1810	ரயத்து புன்செய்	0.1750	முத்து மகன் காமராஜ்-1, முத்து ஓண்டியகவுண்டர் மகன் உமாபதி - 2	1640	1810 பகுதி	1809, 1810 பகுதி	1810, 1812 பகுதி	-	-	-	-
64	1809	ரயத்து புன்செய்	0.1500	முத்து மகன் காமராஜ்-1, முத்து ஓண்டியகவுண்டர் மகன் உமாபதி - 2	1809 பகுதி	1808	1809 பகுதி	1810, 1812	-	-	-	-
65	1808	ரயத்து புன்செய்	0.2700	முத்து மகன் காமராஜ்-1, முத்து ஓண்டியகவுண்டர் மகன் உமாபதி - 2	1809	1807	1808 பகுதி	1812	-	-	-	-
66A	1807/2	ரயத்து புன்செய்	0.4000	சத்ய மூர்த்தி மனைவி கனகாம்பாள் - 1, சத்தியமூர்த்தி மகன் கிருபானந்தன் - 2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	1808, 1805	1807/1	1806	1807/1	-	-	-	-
66B	1807/3	ரயத்து புன்செய்	0.4300	சத்ய மூர்த்தி மனைவி கனகாம்பாள் - 1, சத்தியமூர்த்தி மகன் கிருபானந்தன் - 2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	1807/1	1863	1806	1816	-	-	-	-
67	1806	ரயத்து புன்செய்	0.6750	காமணக் ஓண்டிய கவுண்டர் மகன் முத்து ஓண்டியப்ப கவுண்டர்	1806 பகுதி	1864, 1872	1806 பகுதி, 1778/2	1807	-	-	-	-
68	1865/1	ரயத்து புன்செய்	0.3100	திருமன் மகன் சுப்பிரமணி	1864	1866/1	1865/2	1865/1 பகுதி, 1867	-	-	-	-
69	1866/1	ரயத்து புன்செய்	0.0100	மருதப்பிள்ளை மகன் கருப்பண்ண பிள்ளை -1, வீரப்பன் மகன் காந்தி -2, வையாபுரி மகன் பழனிச்சாமி பிள்ளை -3, முத்துசாமி கவுண்டர் மகன் குமாரசாமி -4	1865/1	1866/4	1866/1 பகுதி	1866/1 பகுதி	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
70	1866/4	ரயத்து புன்செய்	0.1450	முருகேசன் மனைவி கிருஷ்ணம்மாள் -1, முருகேசன் மகள் சரஸ்வதி - 2, முருகேசன் மகள் அம்சவேணி-3	1866/1	1866/5	1866/4 பகுதி	1866/2	-	-	-	-
71	1866/5	ரயத்து புன்செய்	0.1000	குமாரசாமி மனைவி லட்சுமி -1, குமாரசாமி மகள் மகாலட்சுமி-2, குமாரசாமி மகள் அருக்காணி-3, குமாரசாமி மகள் வாசுகி-4	1866/4	1869/1A	1866/5 பகுதி	1866/2	-	-	-	-
72	1869/1A	ரயத்து புன்செய்	0.6700	பூசாரி கருப்பண கவுண்டர் மகன்கருப்பண கவுண்டர்-1, காளியப்பன்(எ) சின்னசாமி மனைவி பெரியம்மாள்(எ) பிரேமா-2, காளியப்பன் (எ) சின்னசாமி மகன் நல்லதம்பி-3, ராமசாமி மகன் பழனிச்சாமி-4, சுப்பிரமணி மனைவி மகாலட்சுமி-5	1866/5, 1869/1B 1869/1A பகுதி	1869/2	1869/1A பகுதி 1870/1	1869/1A பகுதி	-	-	-	-
73	1869/1B	ரயத்து புன்செய்	0.0032	சுப்பிரமணி மனைவி மகாலட்சுமி	1866/5	1869/1B பகுதி	1869/1B பகுதி	1869/1A	-	-	-	-
74	1869/2	ரயத்து புன்செய்	0.0140	கோபால்சாமி மனைவி ராஜேஸ்வரி-1, கோபால்சாமி மகன் முரளிகிருஷ்ணன்-2	1869/1A	1968/1	1869/2 பகுதி	1868	-	-	-	-
75	1968/1	ரயத்து புன்செய்	0.0150	மாரியப்ப பிள்ளை மகன் ஆறுமுகம் பிள்ளை-1, அழகப்பிள்ளை மகன் கருப்பண்ண பிள்ளை -2, ஆறுமுகம் பிள்ளை மனைவி கிருஷ்ணம்மாள்-3, காளியப்ப கவுண்டர் மகன் மணி-4, ராமசாமிபிள்ளை மனைவி மங்கம்மாள்-5, ராமசாமிபிள்ளை மகன் செல்வராஜ்-6, ராமசாமிபிள்ளை மகன் கிருஷ்ணம்மாள்-7	1869/2	1968/2	1968/1 பகுதி	1969	-	-	-	-
76	1968/2	ரயத்து புன்செய்	0.2000	முத்துசாமி மகன் முருகேஷ் -1, ராமசாமி மகன் செல்வராஜ்-2	1968/1	1968/5, 1968/2 பகுதி	1968/2 பகுதி	1968/2 பகுதி	-	-	-	-
77	1968/3	ரயத்து புன்செய்	0.0400	ராமசாமிபிள்ளை மனைவி மங்கம்மாள்-1, ராமசாமிபிள்ளை மகன் செல்வராஜ்-2, ராமசாமிபிள்ளை மகன் கிருஷ்ணம்மாள்-3	1968/1	1968/3 பகுதி	1968/4	1968/2	-	-	-	-
78	1968/4	ரயத்து புன்செய்	0.0800	மணி மகன் சிவமுருகன்	1968/1	1968/4 பகுதி	1968/10	1968/3	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள கையகப் படுத்தப் படவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
79	1968/5	ரயத்து புன்செய்	0.0300	மாரியப்ப பிள்ளை மகன் ஆறுமுகம் பிள்ளை-1, அழகப்பிள்ளை மகன் கருப்பண்ண பிள்ளை-2, ஆறுமுகம் பிள்ளை மனைவி கிருஷ்ணம்மாள்-3, காளியப்ப கவுண்டர் மகன் மணி-4, ராமசாமிபிள்ளை மனைவி மங்கம்மாள்-5, ராமசாமிபிள்ளை மகன் செல்வராஜ்-6, ராமசாமி பிள்ளை மகள் கிருஷ்ணம்மாள்-7	1968/2	1968/10	1968/5 பகுதி	1968/5 பகுதி	-	-	-	-
80	1968/7	ரயத்து புன்செய்	0.0300	பாலமுருகன் மகன் தருண்குமார்	1968/10c	1968/8	1968/7 பகுதி	1968/6	-	-	-	-
81	1968/8	ரயத்து புன்செய்	0.0400	பாலமுருகன் மகன் தருண்குமார்	1968/7	1968/10	1968/8 பகுதி	1968/8 பகுதி, 1968/6	-	-	-	-
82	1968/10 A	ரயத்து புன்செய்	0.0800	ஆறுமுகம் பிள்ளை மனைவி கிருஷ்ணம்மாள்	1968/1	1968/10B	1967/1 1967/2	1968/4	-	-	-	-
83	1968/10 C	ரயத்து புன்செய்	0.0400	ஆறுமுகம் பிள்ளை மனைவி கிருஷ்ணம்மாள்	1968/5	1968/7	1968/10C பகுதி	1968/10C பகுதி	-	-	-	-
84	1968/10 D	ரயத்து புன்செய்	0.0650	ஆறுமுகம் பிள்ளை மனைவி கிருஷ்ணம்மாள்	1968/8	1978/A5	1968/10D பகுதி	1968/10D பகுதி	-	-	-	-
85	1978/A1	ரயத்து புன்செய்	0.0500	பழனிச்சாமி பிள்ளை மனைவி சுதந்திரம் -1, வேலப்பிள்ளை மகன் ஆர். நடராஜன்-2, வேலு மனைவி பிரேமா-3	1978/A5	1977/4, 1977/5	1978/A1 பகுதி	1970, 1977/1, 1977/2	-	-	-	-
86	1978A5	ரயத்து புன்செய்	0.0100	ஆறுமுகம் பிள்ளை மனைவி கிருஷ்ணம்மாள் -1, ராமசாமிபிள்ளை மகன் வேலு-2, பழனிப்பிள்ளை மகன் வேலப்பிள்ளை-3, அழகப்பிள்ளை மகன் கருப்பண்ண பிள்ளை-4, ஆறுமுகம் பிள்ளை மகன் தங்கவேல்-5, முத்துசாமி பிள்ளைமனைவி சாவித்திரி-6, பழனிசாமி பிள்ளைமகன் சுதந்திரம்-7, வேலுபிள்ளை மனைவி பெரியம்மாள்-8, காளியப்ப கவுண்டர் மகன் மணி-9, சாமிநாதன் மனைவி சீத்தாலட்சுமி-10, சாமிநாதன் மகன் கலையரசன்-11, சாமிநாதன் மகன் நரேந்திரன்-12	1968/10D	1978/A1	1978/A5	1970	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
87	1977/2	ரயத்து புன்செய்	0.1250	முத்துசாமி பிள்ளை மனைவி சாவித்திரி -1, பழனிசாமி பிள்ளை மனைவி சுதந்திரம்-2, சாமிநாதன் மனைவி சீத்தாலட்சுமி-3, சாமிநாதன் மகன் கலையரசன்-4, சாமிநாதன் மகன் நரேந்திரன்-5, வேலு மனைவி பிரேமா-6	1978/A1	1975/A6	1977/3, 1977/4	1977/2 பகுதி	-	-	-	-
88	1977/3	ரயத்து புன்செய்	0.0350	ஆறுமுகம் பிள்ளை மனைவி கிருஷ்ணம்மாள்	1977/4	1975/A6	1977/3 பகுதி	1977/2	-	-	-	-
89	1977/4	ரயத்து புன்செய்	0.0900	கருப்பணபிள்ளை மகன் முத்துசாமி -1, கருப்பண பிள்ளை மகன் முருகேசன்-2, சுப்பிரமணி மனைவி விஜயலட்சுமி-3, பாலமுருகன் மகன் தருண்குமார்-4	1978/A1	1977/3	1977/4 பகுதி	1977/2	-	-	-	-
90	1975/A6	ரயத்து புன்செய்	0.0200	ஆறுமுகம் பிள்ளை மனைவி கிருஷ்ணம்மாள் -1, ராமசாமிபிள்ளை மகன் வேலு-2, பழனியப்பிள்ளை மகன் வேலப்பிள்ளை-3, அழகபிள்ளை மகன் கருப்பண்ண பிள்ளை-4, ஆறுமுகம் பிள்ளை மகன் தங்கவேல்-5, முத்துசாமி பிள்ளைமனைவி சாவித்திரி-6, பழனிசாமி பிள்ளைமகன் சுதந்திரம்-7, வேலுபிள்ளை மனைவி பெரியம்மாள்-8, காளியப்ப கவுண்டர் மகன் மணி-9, சாமிநாதன் மனைவி சீத்தாலட்சுமி-10, சாமிநாதன் மகன் கலையரசன்-11, சாமிநாதன் மகன் நரேந்திரன்-12	1977/2	1973 1972	1975/B	1975/A6 பகுதி	-	-	-	-
91	1973	ரயத்து புன்செய்	0.0200	ஆறுமுகம் பிள்ளை மனைவி கிருஷ்ணம்மாள் -1, பழனியப்ப பிள்ளை மகன் வேலப்பிள்ளை-2, அழகபிள்ளை மகன் கருப்பண்ண பிள்ளை-3, ஆறுமுகம் பிள்ளை மகன் தங்கவேல்-4, முத்துசாமி பிள்ளை மனைவி சாவித்திரி-5 பழனிசாமி பிள்ளை மகன் சுதந்திரம்-6, வேலுபிள்ளை மனைவி பெரியம்மாள்-7, காளியப்ப கவுண்டர் மகன்மணி-8, சாமிநாதன் மனைவி சீத்தாலட்சுமி-9, சாமிநாதன் மகன் கலையரசன்-10, சாமிநாதன் மகன் நரேந்திரன்-11, ராமசாமி மகன்பழனிச்சாமி-12	1975/A6	1972	1972	1973 பகுதி	-	-	-	-



தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
92	1971/A3	ரயத்து புன்செய்	0.0500	பெருமாள் நாயக்கர் மகன் சேதுராமன்-1, பெருமாள் நாயக்கர் மகன் தாமோதரன்-2, பெருமாள் நாயக்கர் மகன் தமயந்தி-3	1972	1971/A5	1971/B1A	1971/A3	-	-	-	-
93	1971/A5B	ரயத்து புன்செய்	0.0200	சுப்புலட்சுமிபதி மனைவி இந்திராணி -1, சுப்புலட்சுமிபதி மகன் பெருமாள் சாமி-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	1971/A3	2112/5B	1971/B1A	1971/A5A	-	-	-	-
94	1971/B1A	ரயத்து புன்செய்	0.0400	சின்னமநாயக்கர் மகன் கஸ்தூரி -1, எழிலரசன் மனைவி கீதா-2, வெங்கடேஷ் மனைவி சாந்தி-3	1972	2112/5	1971/B1B	1971/A3, 1971/A5	-	-	-	-
95	2112/1B	ரயத்து புன்செய்	0.2600	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	2112/1A	2111/1	2112/2B	2112/1B	-	-	-	-
96	2112/2	ரயத்து புன்செய்	0.1500	ரங்கராஜ் மனைவி தமிழரசி -1, மைனர் நிவேதா கார்டியன் தாயார் தமிழரசி -2, மைனர் மதுமிதா தாயார் தமிழரசி -3	2112/2 பகுதி	2112/2 பகுதி	2112/3	2112/1	-	-	-	-
97	2112/3B	ரயத்து புன்செய்	0.0250	ரங்கராஜ் மனைவி தமிழரசி -1, மைனர் நிவேதா கார்டியன் தாயார் தமிழரசி -2, மைனர் மதுமிதா கார்டியன் தாயார் தமிழரசி -3, சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-4, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -5	2112/3A	2112/3C	2112/4B, 2112/6	2112/2B	-	-	-	-
98	2112/4B	ரயத்து புன்செய்	0.0300	ரெங்கசாமி நாயக்கர் மகன் கச்சம்மநாயக்கர்-1, பழனிச்சாமி நாயக்கர் மகன் சின்னம்ம நாயக்கர்-2, ரங்கசாமி நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்-3, சின்னம் நாயக்கர் மகன் கஸ்தூரி-4, சின்னம் நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்-5, ரங்கராஜ் மனைவி தமிழரசி -6, மைனர் நிவேதா கார்டியன் தாயார் தமிழரசி-7, மைனர் மதுமிதா கார்டியன் தாயார் தமிழரசி 8, சுப்புலட்சுமிபதி மனைவி இந்திராணி-9, சுப்புலட்சுமிபதி மகன் பெருமாள்சாமி-10,	2112/4A	2112/6	2112/5B	2112/3	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-11, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -12								
99	2112/5B	ரயத்து புன்செய்	0.2600	சுப்புலட்சுமிபதி மனைவி இந்திராணி -1, சுப்புலட்சுமிபதி மகன் பெருமாள் சாமி-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	2112/5A	2112/6	1986	2112/4B	-	-	-	-
100	2112/6	ரயத்து புன்செய்	0.0900	ரங்கராஜ் மனைவி தமிழரசி -1 மைனர் நிவேதா கார்டியன் தாயார் தமிழரசி -2, மைனர் மதுமிதா கார்டியன் தாயார் தமிழரசி-3	2112/4, 2112/5	2112/6 பகுதி	1986	2112/3	-	-	-	-
101	2111/1B	ரயத்து புன்செய்	0.1300	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	2112/1B	2109/1B	2111/2	2111/1A	-	-	-	-
102	2109/1B	ரயத்து புன்செய்	0.0600	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	2111/1	2109/3B	2109/2	2109/1A	-	-	-	-
103	2109/3B	ரயத்து புன்செய்	0.0100	வீரமலை நாயக்கர் மகன் குமரேசன் -1, சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	2109/1B	2109/5	2109/3C	2109/3A	-	-	-	-
104	2109/5	ரயத்து புன்செய்	0.1200	ரங்கராஜ் மனைவி தமிழரசி-1, தாயார் தமிழரசி கார்டியன் மைனர் நிவேதா-2, தாயார் தமிழரசி கார்டியன் மைனர் மதுமிதா-3,	2109/3	2109/6	2109/ 5 பகுதி	2109/5 பகுதி	-	-	-	-
105	2109/6B	ரயத்து புன்செய்	0.1750	சின்னச்சாமி மகன் ராஜேந்திரன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	2109/5B	2107/3	2109/6C	2109/6A	-	-	-	-
106	1989	ரயத்து புன்செய்	1.3700	பழனியப்ப பிள்ளை மகன் ராமசாமி பிள்ளை-1, பழனிச்சாமி கவுண்டர் மகன் செல்வராஜ்-2, M/s. SWELECT ENERGY SYSTEMS LIMITED-3	1989 பகுதி 1988/B3	1989 பகுதி	1990/1, 1990/2	2107/3, 2107/4	-	-	-	-
107	2101/A2	ரயத்து புன்செய்	0.6000	வெங்கடேஷ் மனைவி சாந்தி	2101/A2	2101/ A2	2102/1B	1989	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
108	2102/1B	ரயத்து புன்செய்	0.4400	முத்தப்பக் கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-1, கருப்புசாமி கவுண்டர் மகன் முத்துசாமி-2, கருப்புசாமி மகன் பிரகாஷ்-3, கருப்புசாமி மகன் சுபாகரன்-4, கருப்பணன் மனைவி லட்சுமி-5, கருப்பணன் மகன் மணி-6, கருப்பணன்மகன் பசுபதி-7, கருப்பணன் மகன் பெரியசாமி-8	2101/A2	2102/2C	2102/1B பகுதி, 2099/1	2102/1B பகுதி	-	-	-	-
109	2102/2C	ரயத்து புன்செய்	0.1400	அச்சம நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்	2102/1B	2103/3	2102/2D 2102/2E	2102/2B	-	-	-	-
110	2103/3	ரயத்து புன்செய்	0.2650	அச்சம நாயக்கர் மகன் பெருமாள் நாயக்கர்	2102/2C	2104	2103/4A 2103/8, 2103/9	2103/2	-	-	-	-
111	1778/2	ரயத்து புன்செய்	0.0965	ராமசாமி கவுண்டர் மகன்சக்திவேல்	1978/2 பகுதி	1872	1778/3	1806	-	-	-	-
112	1778/3	ரயத்து புன்செய்	0.0270	வாங்கலியப்ப கவுண்டர் மகன் சண்முகம்	1778/3 பகுதி	1872	1778/4	1778/2	-	-	-	-
113	1778/4	ரயத்து புன்செய்	0.0650	வாங்கலியப்ப கவுண்டர் மகன் வேலுச்சாமி -1, வாங்கலியப்ப கவுண்டர் மகன் சண்முகம்-2,	1778/4 பகுதி	1872	1777	1778/3	-	-	-	-
114	1777	ரயத்து புன்செய்	0.1860	பெரியசாமி மகன் சுரேஷ்குமாரன்-1, முத்துசாமி மகன் தங்கராசு-2, காளியப்பன் மகன் கருப்புசாமி-3, கருப்புசாமி மகன் சதீஷ்-4, கருப்புசாமி மகன் கலையரசி-5	1777 பகுதி	1873	1776	1778/4	-	-	-	-
115	1775/2	ரயத்து புன்செய்	0.2300	கோட்டப்பட்டி ஸ்ரீ ரெங்கராயப் பெருமாள் கோவில் தற்கால அர்ச்சகர் -1, கோவிந்தசாமி மகன் அர்ச்சணன்-2	1775/2 பகுதி	1763/1B	1775/2 பகுதி 1773	1775/2 பகுதி, 1776	-	-	-	-
116	1773	ரயத்து புன்செய்	0.1670	கோட்டப்பட்டி ஸ்ரீ ரெங்கராயப் பெருமாள் கோவில் தற்கால அர்ச்சகர் -1, கோவிந்தசாமி மகன் அர்ச்சணன்-2	1773 பகுதி	1774	1765/1	1775/2	-	-	-	-
117	1765/1	ரயத்து புன்செய்	0.0526	காளியப்பன்(எ) சின்னசாமி மனைவி பெரியம்மாள் (எ) பிரேமா-1, காளியப்பன்(எ) சின்னசாமி மகன் நல்லதம்பி-2	1765/1 பகுதி	1765/1 பகுதி	1765/2	1773	-	-	-	-
118	1765/2A	ரயத்து புன்செய்	0.0460	கனகராஜ் மகன் செல்வக்குமார்-1, கனகராஜ் மனைவி வாசுகி-2, பாலகிருஷ்ணன் மனைவி வனிதா-3	1765/2 பகுதி	1765/2 பகுதி	1765/3	1765/1	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள கையகப் படுத்தப் படவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
119	1765/3B	ரயத்து புன்செய்	0.0530	கருப்பண்ணக் கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-1, காளியப்ப கவுண்டர் மகன்பெரியசாமி-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யப்பட உள்ள இடம்-3	1765/3A	1765/3C	1769/1	1765/2A	-	-	-	-
120	1769/1	ரயத்து புன்செய்	0.0320	செல்வராஜ் மனைவி செல்வி	1769/1 பகுதி	1769/1 பகுதி	1769/2	1765/3	-	-	-	-
121	1769/2	ரயத்து புன்செய்	0.0780	கருப்பண்ணக் கவுண்டர் மகன் சின்னப்பக் கவுண்டர்	1769/2 பகுதி	1769/2 பகுதி	1769/3	1769/1	-	-	-	-
122	1769/3	ரயத்து புன்செய்	0.0034	சின்னப்ப கவுண்டர் மகன் காளியப்பக் கவுண்டர்-1, கருப்பண்ண கவுண்டர் மகன் காளியப்ப கவுண்டர்-2, கருப்பண்ண கவுண்டர் மகன் சின்னப்ப கவுண்டர்-3, சின்னப்ப கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர்-4	1769/3 பகுதி	1769/3 பகுதி	1769/4	1769/2	-	-	-	-
123	1769/4	ரயத்து புன்செய்	0.0560	அத்தப்ப கவுண்டர் மனைவி காளியம்மாள்-1, அத்தப்ப கவுண்டர் மகன் கருப்பசாமி-2	1769/4 பகுதி	1769/5	1769/6	1769/3	-	-	-	-
124	1769/6	ரயத்து புன்செய்	0.0550	சடையப்பகவுண்டர் மனைவி கருப்பத்தாள் -1 , செல்லமுத்து கவுண்டர் மனைவி காளியம்மாள்-2	1769/6 பகுதி	1769/6 பகுதி, 1747/1	1696	1769/4	-	-	-	-
125	1747/1	ரயத்து புன்செய்	0.0050	சின்னப்பக் கவுண்டர் மகன் பெரியசாமி -1, சடையப்ப கவுண்டர் மனைவி கருப்பத்தாள் -2, செல்லமுத்து கவுண்டர் மனைவி காளியம்மாள்-3,	1696	1747/1 பகுதி	1747/2	1769/6	-	-	-	-
126	1747/2	ரயத்து புன்செய்	0.1060	காளியப்ப கவுண்டர் மகன் தங்கவேல்	1745	1747/2 பகுதி	1746	1747/1	-	-	-	-
127	1746	ரயத்து புன்செய்	0.0030	சிதம்பரசாமி மகன் கலையரசன்	1745	1746 பகுதி	1746 பகுதி	1747/2	-	-	-	-
128	1697/2	ரயத்து புன்செய்	0.0680	சிதம்பரசாமி மகன் கலையரசன்	1697/2 பகுதி	1745	1697/2 பகுதி, 1697/3	1697/2 பகுதி	-	-	-	-
129	1697/3	ரயத்து புன்செய்	0.0700	கருப்பண கவுண்டர் மகன் கருப்பண கவுண்டர்-1, கருப்பண கவுண்டர் மகன் பழனிச்சாமி-2, கருப்பண	1697/3 பகுதி	1697/3 பகுதி	1727	1697/2	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் படுதல் படவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				கவுண்டர் மகன் காளியப்பன்-3, சின்னப்ப கவுண்டர் மகன் கருப்பண கவுண்டர் -4, கருப்பணன் மகன் சிவகருப்பையா-5, சிதம்பரசாமி மகன் கலையரசன்-6, காளியப்பன் மனைவி செல்லம்மாள்-7, காளியப்பன் மகன் சுசீலா-8, சாமிநாதன் மனைவி பூங்கொடி-9, சாமிநாதன் மகன் பிரசாந்த்-10								
130	1727	ரயத்து புன்செய்	0.2850	மதியழகன் மகன் பெரியசாமி-1, கலையரசன் மனைவி ஜெயந்தி-2	1727 பகுதி	1727 பகுதி	1726	1697/2	-	-	-	-
131	1465	ரயத்து புன்செய்	0.2320	காளியப்பக்கவுண்டர் மகன் மதியழகன் -1, பெரியசாமி கார்டியன் காளியம்மாள் -2, குமாரசாமி கார்டியன் கருப்பாயி அம்மாள் -3, காளியப்ப கவுண்டர் மகன் வெள்ளைச்சாமி -4, சின்னப்ப கவுண்டர் மகன் காளிமுத்து-5, சின்னப்ப கவுண்டர் மகன் பழனிச்சாமி-6, செழியன் மகன் சிவப்பிரகாஷ்-7, செழியன் மகன் சிவக்குமார்-8	1466	1465 பகுதி, 1729/A	1464	1726	-	-	-	-
132	1729/A	ரயத்து புன்செய்	0.0180	சின்னசாமி கவுண்டர் மகன் கருப்பண கவுண்டர் - 1, கருப்பண கவுண்டர் மனைவி செல்லம்மாள்-2, குமார்கவுண்டர் மகன் கருப்பண கவுண்டர்-3, பழனிச்சாமி மகன் கருப்பண கவுண்டர்-4, கருப்பண கவுண்டர் மகன் பழனிச்சாமி-5, கருப்பண கவுண்டர் மகன் பெரியசாமி-6, குமார்க்கவுண்டர் மகன் பழனியப்ப கவுண்டர்-7, பழனிச்சாமி மகன் செல்வி-8, பழனிச்சாமி மகன் வசந்தி-9, காளியப்ப கவுண்டர் மகன் வெள்ளைச்சாமி-10	1465	1729/B	1729/A பகுதி	1726	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
133	1729/B	ரயத்து புன்செய்	0.0450	கருப்பண்ண கவுண்டர் மகன்காளியப்பக் கவுண்டர் -1, கருப்பண்ண கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர்-2, கருப்பண்ண கவுண்டர் மகன் பெரியசாமி-3, குமாரகவுண்டர் மகன் சின்னசாமி-4, குமாரக் கவுண்டர் மகன் பழனியப்ப கவுண்டர்-5	1729/A	1731/2	1729/B பகுதி	1726	-	-	-	-
134	1731/2	ரயத்து புன்செய்	0.0450	ராமசாமி கவுண்டர் மகன் கருப்பச்சாமி	1728	1731/4	1731/2 பகுதி	1731/1	-	-	-	-
135	1731/4	ரயத்து புன்செய்	0.0950	கருப்பண்ண கவுண்டர் மகன் பெரியசாமி	1731/2	1731/5	1731/4 பகுதி	1743	-	-	-	-
136	1763/1B	ரயத்து புன்செய்	0.1080	செல்லமுத்து மனைவி பொன்னரசி	1763/1B பகுதி	1763/ 1B பகுதி	1764/8	1763/1A	-	-	-	-
137	1763/1A	ரயத்து புன்செய்	0.0700	முத்தப்ப கவுண்டர் மகன் செல்லப்ப கவுண்டர்	1763/1 A பகுதி, 1775/2	1763/ 1 A பகுதி	1763/B	1776, 1885	-	-	-	-
138	1764/8	ரயத்து புன்செய்	0.0060	கருப்பண்ணமகன் காளியப்பக் கவுண்டர் -1, செல்வராஜ் மனைவி செல்வி-2	1764/8 பகுதி	1762/1	1764/8 பகுதி	1763/1A	-	-	-	-
139	1762/1	ரயத்து புன்செய்	0.0150	செல்வராஜ் மனைவி செல்வி	1764/8	1762/1 பகுதி	1762/1 பகுதி	1763/1B	-	-	-	-
140	1762/3	ரயத்து புன்செய்	0.0950	கருப்பண்ணக் கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-1, கனகராஜ் மனைவி வாசுகி-2, பாலகிருஷ்ணன் மனைவி வனிதா-3, கனகராஜ் மகன் செல்வக்குமார்-4	1762/3 பகுதி	1762/3 பகுதி	1762/4	1762/1	-	-	-	-
141	1762/4	ரயத்து புன்செய்	0.0012	கருப்பண்ண கவுண்டர் மகன் காளியப்ப கவுண்டர் -1, கருப்பண்ண கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர்-2, சின்னப்ப கவுண்டர் மகன்காளியப்ப கவுண்டர்-3, கருப்பண்ண கவுண்டர் மகன் கருப்பண்ண கவுண்டர்-4, செல்லப்ப கவுண்டர் மனைவி செல்லம்மாள்-5, செல்லப்ப கவுண்டர் மகன் பெரியசாமி-6, காளியப்பன் (எ) சின்னசாமி மனைவி பெரியம்மாள் (எ) பிரேமா-7, காளியப்பன் (எ) சின்னசாமி மகன் நல்லதம்பி-8, கனகராஜ்	1762/4 பகுதி	1762/4 பகுதி	1760/1	1762/3	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				மனைவி வாசுகி-9, பாலகிருஷ்ணன் மனைவி வனிதா-10, கனகராஜ் மகன் செல்லவக்குமார்-11								
142	1760/1	ரயத்து புன்செய்	0.0010	முத்துசாமி மகன் சுரேஷ்-1, செல்லப்ப கவுண்டர் மனைவி செல்லம்மாள்-2, செல்லப்ப கவுண்டர் மகன் பெரியசாமி-3, காளியப்பன்(எ) சின்னசாமி மனைவி பெரியம்மாள் (எ) பிரேமா-4, காளியப்பன் (எ) சின்னசாமி மகன் நல்ல தம்பி-5, கனகராஜ் மனைவி வாசுகி-6, பாலகிருஷ்ணன் மனைவி வனிதா-7, கனகராஜ் மகன் செல்லவக்குமார்-8	1760/1 பகுதி	1760/1 பகுதி	1760/2A	1762/4	-	-	-	-
143	1760/2A	ரயத்து புன்செய்	0.0550	முத்துசாமி மகன் சுரேஷ்	1760/2A பகுதி	1760/2A பகுதி	1760/2B	1760/1	-	-	-	-
144	1760/2B	ரயத்து புன்செய்	0.0180	காளியப்பகவுண்டர் மகன் செல்லப்ப கவுண்டர்	1760/2B பகுதி	1760/2B பகுதி	1758/1	1760/2A	-	-	-	-
145	1758/1B	ரயத்து புன்செய்	0.0240	கருப்பண்ணக் கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-1, களியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம்-3	1758/1A	1758/1B	1757/1A	1760/2B	-	-	-	-
146	1757/1A	ரயத்து புன்செய்	0.0400	சின்னப்ப கவுண்டர் மகன் பெரியசாமி	1757/1A பகுதி	1757/1A பகுதி	1757/2	1758/1	-	-	-	-
147	1757/2	ரயத்து புன்செய்	0.0360	கருப்பண்ணக் கவுண்டர் மகன் சின்னப்பக் கவுண்டர்	1757/2 பகுதி	1757/2 பகுதி	1757/3	1757/1	-	-	-	-
148	1757/3A1	ரயத்து புன்செய்	0.0020	கருப்பண்ணக் கவுண்டர் மகன் சின்னப்ப கவுண்டர்-1, காளியப்ப கவுண்டர் மகன் காளியப்ப கவுண்டர்-2, காளியப்ப கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-3, காளியப்ப கவுண்டர் மகன் தங்கவேல்-4	1757/3A1 பகுதி	1757/3A1 பகுதி	1757/3A2	1757/2A1	-	-	-	-
149	1757/3A2	ரயத்து புன்செய்	0.0350	காளியப்ப கவுண்டர் மகன் தங்கவேல்	1757/3A2 பகுதி	1757/3A2 பகுதி	1757/3B1	1757/3A1	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள கையகப் படுத்தப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
150	1757/ 3B	ரயத்து புன்செய்	0.0200	பழனிச்சாமி மகன் சரஸ்வதி-1, பழனிச்சாமி மகன் தர்மலிங்கம்-2	1757/ 3B பகுதி	1757/ 3B பகுதி	1754	1757/ 3A2	-	-	-	-
151	1750	ரயத்து புன்செய்	0.0150	பழனிச்சாமி மகன் சரஸ்வதி-1, பழனிச்சாமி மகன் தர்மலிங்கம்-2	1750 பகுதி	1754	1751	1750 பகுதி	-	-	-	-
152	1751	ரயத்து புன்செய்	0.0750	பழனிச்சாமி மகன் அன்பழகன்	1751 பகுதி	1751 பகுதி	1752	1750	-	-	-	-
153	1752	ரயத்து புன்செய்	0.0360	கருப்பணன் மகன் சிவகருப்பையா-1, பாத்திமாகாலியப்பக் கவுண்டர் மகன் மதியழகன்-2, காளியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி-3 கருப்பாயிம்மாள் மகன் பழனிச்சாமி-4, காளியப்ப கவுண்டர் மகன் குமாரசாமி-5	1752 பகுதி	1753, 1738/4	1752 பகுதி	1751	-	-	-	-
154	1738/4	ரயத்து புன்செய்	0.0120	காளியப்ப கவுண்டர் மகன் கருப்பச்சாமி	1752	1738/5	1738/4 பகுதி	1738/4 பகுதி	-	-	-	-
155	1738/5	ரயத்து புன்செய்	0.0500	கருப்பண கவுண்டர் மகன்மணியன்	1738/5 பகுதி, 1738/4	1738/ 5 பகுதி	1738/5 பகுதி, 1738/9	1738/ 5 பகுதி	-	-	-	-
156	1870/1	ரயத்து புன்செய்	0.2100	கருப்பண கவுண்டர் மகன் கருப்பண கவுண்டர்	1870/1 பகுதி	1870/2	1874	1869/1	-	-	-	-
157	1877/1	ரயத்து புன்செய்	0.0180	காளியப்ப கவுண்டர் மகன் அத்தப்ப கவுண்டர்	1877/1 பகுதி	1877/2	1877/1 பகுதி	1877/1 பகுதி	-	-	-	-
158	1877/2	ரயத்து புன்செய்	0.1270	கருப்பண கவுண்டர் மகன் சுப்பிரமணி	1877/1	1877/2 பகுதி	1877/2 பகுதி, 1877/4	1874	-	-	-	-
159	1877/4	ரயத்து புன்செய்	0.0300	கருப்பணக் கவுண்டர் மகன் கருப்பணன்-1, கருப்பணக் கவுண்டர் மகன் செல்வராஜ்-2, காளியப்பக் கவுண்டர் மகன் காளியப்பக் கவுண்டர்-3, அத்தப்ப கவுண்டர் மகன் கருப்பச்சாமி-4, கருப்பண கவுண்டர் மகன் சுப்பிரமணி-5, காளியப்ப கவுண்டர் மகன் மணி- 6	1877/4 பகுதி	1877/5	1877/5	1877/2	-	-	-	-
160	1877/5	ரயத்து புன்செய்	0.0040	கருப்பண கவுண்டர் மகன் சுப்பிரமணி-1, காளியப்ப கவுண்டர் மகன் காளியப்ப கவுண்டர்-2, காளியப்ப கவுண்டர் மகன் மணி-3, முத்துசாமி மகன் சுரேஷ்-4	1877/5 பகுதி	1877/5 பகுதி	1880	1877/4	-	-	-	-
161	1880	ரயத்து புன்செய்	0.0150	கருப்பணன் மகன்சிவகருப்பையா-2, காளியப்பன் மகன் கருப்பச்சாமி-2	1880 பகுதி	1880 பகுதி	1880 பகுதி	1877/5	-	-	-	-



தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
162	1967/2	ரயத்து புன்செய்	0.0175	பழனிச்சாமி மனைவி சுகந்திரம்-1, வேலப்பிள்ளை மகன் நடராஜன்-2, வேலு மனைவி பிரேமா-3	1967/1	1967/2 பகுதி	1967/3	1968/10A	-	-	-	-
163	1967/3A	ரயத்து புன்செய்	0.0250	காளியப்ப கவுண்டர் மகன் கருப்பண்ணன் (எ) மணி-1, சாமிநாதன் மனைவி சீத்தாலட்சுமி-2, சாமிநாதன் மகன் கரையரசன்-3, சாமிநாதன் மகன் நரேந்திரன்-4	1967/1	1967/3A பகுதி	1967/3B	1967/2	-	-	-	-
164	1967/3B	ரயத்து புன்செய்	0.0300	கருப்பண்ணன் என்கிற மணி மகன் தினேஷ்	1967/1	1967/3B பகுதி	1967/4	1967/3A	-	-	-	-
165	1967/4	ரயத்து புன்செய்	0.0150	அத்தப்பக் கவுண்டர் மகன் கருப்புச்சாமி	1967/1	1967/4 பகுதி	1967/5	1967/3B	-	-	-	-
166	1967/5	ரயத்து புன்செய்	0.0150	அத்தப்பக் கவுண்டர் மகன் கருப்புச்சாமி	1967/1	1967/5 பகுதி	1967/6	1967/4	-	-	-	-
167	1967/6	ரயத்து புன்செய்	0.0350	கருப்பண்ணன் (எ) மணி மனைவி செல்வராணி	1967/1	1967/6 பகுதி	1966	1967/5	-	-	-	-
168	1964/1	ரயத்து புன்செய்	0.1850	கருப்பண்ணக் கவுண்டர் மகன் கருப்பண்ணன் (எ) பெரியசாமி -1, கருப்பண்ணக் கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-2, காளியப்ப கவுண்டர் மகன் கருப்புசாமி-3, காளியப்ப கவுண்டர் மகன் காளியாத்தாள்-4	1965	1964/2 1964/3 1964/4 1964/5	1946/1	1966	-	-	-	-
169	1964/2	ரயத்து புன்செய்	0.0639	சின்னச்சாமி மகன் சரவணக்குமார்	1964/1	1964/2 பகுதி	1964/1	1966	-	-	-	-
170	1946/1	ரயத்து புன்செய்	0.0010	கருப்பண்ணக் கவுண்டர் மகன் கருப்பண்ணன் (எ) பெரியசாமி -1, கருப்பண்ணக் கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-2, காளியப்ப கவுண்டர் மகன் கருப்புசாமி-3, காளியப்ப கவுண்டர் மகன் காளியாத்தாள்-4	1945	1946/1 பகுதி	1946/2	1964/1, 1964/5	-	-	-	-
171	1946/2	ரயத்து புன்செய்	0.0550	கருப்பண்ண கவுண்டர் மகன் முத்துச்சாமி -1, காளியப்ப கவுண்டர் மகன் கருப்புசாமி-2, காளியப்ப கவுண்டர் மகன் காளியாத்தாள்-3	1945	1946/2 பகுதி	1946/3	1946/1	-	-	-	-
172	1946/3	ரயத்து புன்செய்	0.0300	கருப்புச்சாமிக் கவுண்டர் மகன் பெரியசாமி	1945	1946/3 பகுதி	1944	1946/2	-	-	-	-
173	1942/1	ரயத்து புன்செய்	0.0300	கருப்பண்ண கவுண்டர் மகன் காளியப்ப கவுண்டர் -1, காளியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி-2	1943	1942/1 பகுதி	1942/2	1944	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள கையகப் படுத்தப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
174	1942/2	ரயத்து புன்செய்	0.0300	கருப்பண்ணக் கவுண்டர் மகன் சின்னப்பக் கவுண்டர்-1, கருப்பண்ணக் கவுண்டர் மகன் குமார் கவுண்டர்-2	1943	1942/2 பகுதி	1942/4	1942/1	-	-	-	-
175	1942/3	ரயத்து புன்செய்	0.0010	குமார் கவுண்டர் மகன் காளியப்ப கவுண்டர்	1943	1942/4	1893/1	1942/4	-	-	-	-
176	1942/4	ரயத்து புன்செய்	0.0100	காளியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி	1943	1942/4 பகுதி	1942/3	1942/2	-	-	-	-
177	1893/1	ரயத்து புன்செய்	0.2800	காளியப்ப கவுண்டர் மகன் ராமசாமி	1890, 1892/1, 1892/2	1893/1 பகுதி, 1942/3	1893/2, 1893/1 பகுதி	1889	-	-	-	-
178	1893/2	ரயத்து புன்செய்	0.0700	காளியப்ப கவுண்டர் மகன் ராமசாமி -1, பெரியசாமி மனைவி செல்வி-2	1892/1, 1892/2, 1892/4	1893/2 பகுதி	1894/1	1893/1	-	-	-	-
179	1894/1	ரயத்து புன்செய்	0.0400	காளியப்பக் கவுண்டர் மகன் சின்னச்சாமி	1894/1 பகுதி	1894/1 பகுதி	1894/3	1893/2	-	-	-	-
180	1894/3	ரயத்து புன்செய்	0.0500	காளியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி	1894/3 பகுதி	1894/3 பகுதி	1898/1	1894/1	-	-	-	-
181	1898/1	ரயத்து புன்செய்	0.0350	காளியப்ப கவுண்டர் மகன் மணிவேல்	1898/1 பகுதி	1898/1 பகுதி	1898/2	1894/3	-	-	-	-
182	1898/2	ரயத்து புன்செய்	0.0310	பழனிச்சாமி கவுண்டர் மகன் முத்துச்சாமி	1898/2 பகுதி	1898/2 பகுதி	1898/3	1898/2	-	-	-	-
183	1898/3	ரயத்து புன்செய்	0.0520	பூசாரி கருப்பண கவுண்டர் மகன் காளியப்ப கவுண்டர்	1898/3 பகுதி	1898/3 பகுதி	1898/4	1898/3 பகுதி, 1898/2	-	-	-	-
184	1898/4	ரயத்து புன்செய்	0.0200	கருப்பண்ண கவுண்டர் மகன் சரஸ்வதி-1, கருப்பண கவுண்டர் மகன் செல்வராசு-2	1897/1I	1898/4 பகுதி	1899/ 2A	1898/3	-	-	-	-
185	1897/ 1D	ரயத்து புன்செய்	0.0010	பூசாரி கருப்பண கவுண்டர் மகன் காளியப்ப கவுண்டர்	1897/1 D பகுதி	1898/3	1897/1I	1897/1D பகுதி	-	-	-	-
186	1897/ 1I	ரயத்து புன்செய்	0.0200	கருப்பண்ண கவுண்டர் மகன் சரஸ்வதி-1, கருப்பண கவுண்டர் மகன் செல்வராசு-2	1897/1I பகுதி	1898/4	1899/ 2A	1897/1D	-	-	-	-
187	1899/ 2A	ரயத்து புன்செய்	0.0300	பழனிச்சாமி மகன் அன்பழகன்	1899/2A பகுதி	1899/2 A பகுதி	1898/ 2B	1898/4, 1899/1I	-	-	-	-
188	1899/ 2B	ரயத்து புன்செய்	0.0260	கருப்பண்ண கவுண்டர் மகன் சரஸ்வதி-1, கருப்பண கவுண்டர் மகன் செல்வராசு-2	1899/ 2B பகுதி	1899/ 2B பகுதி	1899/ 2D	188/2A	-	-	-	-
189	1899/ 2D	ரயத்து புன்செய்	0.0450	கருப்பணன் மகன் சிவகருப்பையா	1899/ 2G	1899/2 Dபகுதி	1899/ 2G	1899/ 2B	-	-	-	-
190	1899/ 2G	ரயத்து புன்செய்	0.0700	பழனிச்சாமி மகன் பெரியசாமி	1899/ 2G பகுதி	1899/2 Gபகுதி	1900	1899/ 2D	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
191	1902/2	ரயத்து புன்செய்	0.1820	வண்டிக்கார கருப்பண கவுண்டர் மகன்பழனியப்பக் கவுண்டர்	1736	1902/3	1902/2 பகுதி	1902/1, 1900	-	-	-	-
192	1902/3	ரயத்து புன்செய்	0.0580	காளியப்ப கவுண்டர் மகன் பெரியசாமி	1902/2	1902/4	1902/3	1900	-	-	-	-
193	1903/1B	ரயத்து புன்செய்	0.0350	கருப்பண்ணக் கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-1, சசிகலா கார்டியன் அழகு சிந்தாமணி-2, கௌதம் கார்டியன் அழகு சிந்தாமணி-3, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம்-4	1903/1A	1903/1C	1904/1	1902/2	-	-	-	-
194	1735/1	ரயத்து புன்செய்	0.0300	கருப்பணன் மகன் சிவகருப்பையா	1735/1 பகுதி	1736	1735/1 பகுதி	1737	-	-	-	-
195	1987/2A	ரயத்து புன்செய்	0.1050	வெங்கடேஷ் மனைவி சாந்தி	1987/2A பகுதி	1987/2B	1987/2D	1987/2B	-	-	-	-
196	1987/2B	ரயத்து புன்செய்	0.0250	சின்னம நாயக்கர் மகன் கஸ்தூரி - 1, எழிலரசன் மனைவி கீதா-2, ஸ்ரீவெங்கடேஷ் மனைவி சாந்தி -3	1986	1987/2B	1987/2A	2112/6	-	-	-	-
197	1987/2D	ரயத்து புன்செய்	0.0550	ஸ்ரீவெங்கடேஷ் மனைவி சாந்தி	1987/2D பகுதி	1987/2B, 1987/2D பகுதி	1985/5	1987/2A	-	-	-	-
198	1985/5	ரயத்து புன்செய்	0.0500	ஸ்ரீவெங்கடேஷ் மனைவி சாந்தி	1985/5 பகுதி	1985/5 பகுதி, 2/1987D	1984/1	1985/5 பகுதி 1987/2D	-	-	-	-
199	1984/1B	ரயத்து புன்செய்	0.0050	பெருமாள் நாயக்கர் மனைவி பெருமாள் அம்மாள்-1, பெருமாள் நாயக்கர் மகன் அச்சப்பன்-2, எட்டியப்பகவுண்டர் மகன் பிரபு-3, சுப்புலட்சுமிபதி மனைவி இந்திராணி-4, சுப்புலட்சுமிபதி மகன் பெருமாள் சாமி-5, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -6	1984/1 பகுதி	1984/1 பகுதி	1984/5	1985/5	-	-	-	-
200	1984/5B	ரயத்து புன்செய்	0.0950	சுப்புலட்சுமிபதி மனைவி இந்திராணி -1, சுப்புலட்சுமிபதி மகன் பெருமாள் சாமி-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	1984/5A	1984/6	1984/5C	1984/1	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
201	1984/6B	ரயத்து புன்செய்	0.0450	சுப்புலட்சுமிபதி மனைவி இந்திராணி -1, சுப்புலட்சுமிபதி மகன் பெருமாள் சாமி-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	1984/5	1984/6A, 1984/7	1992/2	1984/5B	-	-	-	-
202	1992/2	ரயத்து புன்செய்	0.1000	சுப்புலட்சுமிபதி மனைவி இந்திராணி -1, சுப்புலட்சுமிபதி மகன் பெருமாள் சாமி-2, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -3	1992 /1	1992/3	1959	1984/6	-	-	-	-
203	1957	ரயத்து புன்செய்	0.0800	காளியப்ப கவுண்டர் மகன் அத்தப்பன்-1, காளியப்ப கவுண்டர் மகன் கருப்பசாமி-2, அத்தப்பன் மகன் பெரியசாமி-3	1957 பகுதி	1958, 1996, 1997	1997	1959	-	-	-	-
204	1997	ரயத்து புன்செய்	0.0500	அத்தப்ப கவுண்டர் மகன் குருசாமி	1956	1997 பகுதி	1956	1957	-	-	-	-
205	1956	ரயத்து புன்செய்	0.1000	காளியப்பகவுண்டர் மகன் அத்தப்பன்-1, காளியப்ப கவுண்டர் மகன் கருப்பசாமி-2, அத்தப்பன் மகன் பெரியசாமி-3	1956 பகுதி	2002/1A, 1997	2003/1	1956 பகுதி	-	-	-	-
206	2003/1	ரயத்து புன்செய்	0.2700	குமாரகவுண்டர் மகன் குமாரசாமி-1, பொங்காளியப்ப கவுண்டர் மகன் பாலசுப்பிரமணி-2, நாராயணசாமி மகன் லட்சுமணன்-3, சங்கரராஜு மனைவி பாரதி-4	1955, 1954/2 B, 1954/1	2003/1 பகுதி	2013	1956	-	-	-	-
207	2014/2	ரயத்து புன்செய்	0.0900	கருப்பண கவுண்டர் மகன் பெரியசாமி	2014/2 பகுதி	2014/3	2015/2A	2014/3	-	-	-	-
208	2014/3	ரயத்து புன்செய்	0.1200	குமார சாமி மகன் திருப்பதிசாமி	2014/2	2014/3 பகுதி	2015/2A	2014/4	-	-	-	-
209	2014/4	ரயத்து புன்செய்	0.0050	காளியப்ப கவுண்டர் மகன் கருப்பண்ண சாமி-1, குமாரசாமி மகன் திருப்பதி சாமி- 2	2014/2	2014/4 பகுதி	2014/3	2013	-	-	-	-
210	2015/2A	ரயத்து புன்செய்	0.0050	வீரப்ப நாயக்கர் மகன் வெங்கிடுசாமி-1, வெங்கிடுசாமி மகன் லட்சுமணன்-2	2015/2A பகுதி	2015/2 Aபகுதி	2015/2B	2014/3	-	-	-	-
211	2015/2B	ரயத்து புன்செய்	0.1200	போல்நாயக்கர் மகன் வெங்கிடுசாமி	2015/1B, 2015/1C	2015/2 Bபகுதி	2016/1	2015/2A	-	-	-	-
212	2016/1	ரயத்து புன்செய்	0.1700	அன்பா மகன் பாரி	2016/1 பகுதி	2016/2	2016/1 பகுதி	2015/2B	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
213	1990/1	ரயத்து புன்செய்	0.1400	வெங்கடேஷ் மனைவி சாந்தி	1988/A1, 1991	1990/1 பகுதி	1993/2	1989	-	-	-	-
214	1990/2B	ரயத்து புன்செய்	0.1840	கருப்பணன் மகன் நாகராஜன்-1, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -2	1990/2A	2101/A2	1994/2A2	1989	-	-	-	-
215	1994/1	ரயத்து புன்செய்	0.2100	கருப்பண்ணகவுண்டர் மகன் பழனிச்சாமி	1993/2 1993/4	1994/1 பகுதி	1995	1990/1	-	-	-	-
216	1994/2A2	ரயத்து புன்செய்	0.2000	வையாபுரி பிள்ளை மகன் ஆறுமுகம் பிள்ளை-1, அழகப்பிள்ளை மகன் பழனியப்ப பிள்ளை-2, பழனிச்சாமிக் கவுண்டர் மகன் செல்வராஜ் -3, சுப்ரமணி மனைவி ஜோதிமணி -4, ராமசாமிக் கவுண்டர் மகன் சிவகாசி-5, கருப்பணன் மகன் நாகராஜன்-6, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -7	1994/2A1	1994/2B	1995	1990/2	-	-	-	-
217	1998/2	ரயத்து புன்செய்	0.0200	மாரியப்ப கவுண்டர் மகன் பழனிச்சாமி -1 மாரியப்ப கவுண்டர் மகன் கருப்புச்சாமி	1998/2 பகுதி	1998/3	1998/2 பகுதி	1995	-	-	-	-
218	1998/3A1	ரயத்து புன்செய்	0.2700	பழனியப்ப கவுண்டர் மகன் கருப்பண கவுண்டர்-1, சுப்ரமணி மனைவி ஜோதிமணி-2, ரவி மனைவி கருப்பாத்தாள்-3, மாரியப்ப கவுண்டர் மகன் பழனிச்சாமி -4, மாரியப்ப கவுண்டர் மகன் கருப்புச்சாமி -5, அண்ணாமலை மகன் பாலசுப்பிரமணி - 6, பழனியப்ப கவுண்டர் மனைவி ராமாயி-7, பழனியப்ப கவுண்டர் மகன் செல்வமணி-8, செம்பாக் கவுண்டர் மனைவி அருக்காணியம்மாள்-9, செம்பாக்கவுண்டர் மகன் பழனிச்சாமி-10, சுப்பிரமணி மனைவி பானுமதி-11, சுப்பிரமணி மகன் கஜாதா-12, சுப்பிரமணி மகன் அஸ்விதா-13, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம் -14	1998/2, 1998/3A2, 1998/3B	1998/3A3	2001	1995	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
219	2001	ரயத்து புன்செய்	0.1600	செல்லப்ப கவுண்டர் மகன் குமாரசாமி-1, செல்லப்ப கவுண்டர் மகன் வீரராசு-2, கந்தவண்ணன் ரங்கன்-3	2001 பகுதி	2000	2004/3A	1998/3A	-	-	-	-
220	2004/3A2	ரயத்து புன்செய்	0.2000	கருப்பண்ண கவுண்டர் மகன் செம்பா கவுண்டர்-1, கருப்பண்ண கவுண்டர்-2, செம்பாகவுண்டர் மகன் பழனிசாமி-3, பக்கிரிசாமி மனைவி அம்சவேணி-4, மாரியப்பகவுண்டர் மகன் பழனிச்சாமி-5, மாரியப்பகவுண்டர் மகன் கருப்புசாமி-6, காளியப்ப கவுண்டர் மனைவி பழனியம்மாள்-7, காளியப்பகவுண்டர் மகன் அங்கம்மாள்-8, காளியப்ப கவுண்டர் மகன் சண்முகவள்ளி-9, காளியப்ப கவுண்டர் மகன் மணி-10, காளியப்ப கவுண்டர் மகன் மகேஷ்-11, பழனியப்ப கவுண்டர் மனைவி ராமாயி-12, பழனியப்ப கவுண்டர் மகன் செல்வமணி-13, செம்பாக்கவுண்டர் மனைவி அருக்காணியம்மாள்-14, செம்பாக்கவுண்டர் மகன் பழனிச்சாமி -15, சுப்பிரமணி மனைவி பானுமதி-16, சுப்பிரமணி மகன் சுஜாதா -17, சுப்பிரமணி மகன் அஸ்விதா-18, நங்காஞ்சி ஆறு வாய்க்காலுக்கு நிலம் எடுப்பு செய்யவுள்ள இடம்-19	2004/3B, 2004/3A1A	2004/3B	2011/B	2001	-	-	-	-
221	2011/B	ரயத்து புன்செய்	0.2700	செல்லப்ப கவுண்டர் மகன் குமாரசாமி -1, செல்லப்பகவுண்டர் மகன் வீரராசு-2	2011/B பகுதி	2011/B பகுதி	2012	2004/3A, 2005/1B, 2005/2	-	-	-	-
222	2065	ரயத்து புன்செய்	0.3700	குமளியூத்து அக்காளளம்மன் தற்கால டிரஸ்ட்டி	2065 பகுதி, 2064/4	2065 பகுதி	2063/1	2012	-	-	-	-
223	2063/1	ரயத்து புன்செய்	0.1800	கொங்காளியப்ப கவுண்டர்-1, குருவப்ப நாயக்கர்-2, பழனியப்பகவுண்டர்-3, குருவப்ப நாயக்கர் மகன் லட்சுமிபதி	2063/1 பகுதி	2063/1 பகுதி	2058/1	2065	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் படுதல் படவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
224	2058/1	ரயத்து புன்செய்	0.1350	கந்தசாமி கவுண்டர் மகன் திருநாவுக்கரசு-1, வெள்ளைச்சாமி மகன் பாலசுப்பிரமணி-2, ஆறுமுகம் மகன் பழனிசாமி-3	2057/2, 2057/3	2058/1 பகுதி	2058/1 பகுதி	2063/1	-	-	-	-
225	2057/3	ரயத்து புன்செய்	0.0800	பழனியப்பகவுண்டர் மகன் ராமசாமி	2057/3 பகுதி	2057/3 பகுதி, 2058/1	2057/4	2057/3 பகுதி	-	-	-	-
226	2057/4	ரயத்து புன்செய்	0.0600	கந்தசாமி மகன் விவேகானந்தன்	2057/4 பகுதி	2057/4 பகுதி	2056/1B	2057/3	-	-	-	-
227	2056/1A	ரயத்து புன்செய்	0.0750	பெரியண்ண கவுண்டர் மகன் கந்தசாமி கவுண்டர்-1, பொங்காளியப்ப கவுண்டர் மகன் துரைசாமி-2	2056/1A	2056/1B பகுதி	2055	2057/4	-	-	-	-
228	2048/1B	ரயத்து புன்செய்	0.1000	ஆறுமுகம் மனைவி ராமாத்தாள்-1, ஆறுமுகம் மகன் சக்திவேல்-2, ஆறுமுகம் மகன் விஜயராஜ்-3, ஆறுமுகம் மகன் தங்கராஜ்-4, பழனிச்சாமி மனைவி ருக்மணி-5, பழனிச்சாமி மகன் சதீஸ்-6	2047/2, 2018	2048/1B பகுதி	2048/1B பகுதி	2018 2055	-	-	-	-
229	2047/1	ரயத்து புன்செய்	0.1100	நாச்சிமுத்து கவுண்டர் மகன் பழனிச்சாமி-1, ராமசாமி கவுண்டர் மகன் பால்ராஜ்-2, கருப்பண்ண கவுண்டர் மனைவி சரஸ்வதி-3, கருப்பண்ணகவுண்டர் மகன் தேன்மொழி	2043/4	2047/2	2047/1 பகுதி	2018	-	-	-	-
230	2047/2	ரயத்து புன்செய்	0.0050	நாச்சிமுத்து கவுண்டர் மகன் பழனிச்சாமி-1, ராமசாமி கவுண்டர் மகன் பால்ராஜ்-2, கருப்பண்ணகவுண்டர் மனைவி சரஸ்வதி-3, கருப்பண்ணகவுண்டர் மகன் தேன்மொழி	2047/1	2048/1B	2047/2 பகுதி	2018	-	-	-	-
231	2043/1	ரயத்து புன்செய்	0.0300	கருப்பு சாமி மகன் பரத்குமார்	1919	2043/2	2043/1 பகுதி	2019	-	-	-	-
232	2043/2	ரயத்து புன்செய்	0.0700	சின்னச்சாமி மனைவி செல்லாத்தாள்-1, சின்னச்சாமி மகன் மணிக்கொடி-2	2043/1	2043/3	2043/2 பகுதி	2019	-	-	-	-
233	2043/3	ரயத்து புன்செய்	0.0500	கருப்பசாமி கவுண்டர் மகன் சிவசாமி	2043/2	2043/4	2043/3 பகுதி	2019	-	-	-	-
234	2043/4	ரயத்து புன்செய்	0.1050	பெரியசாமி கவுண்டர் மகன் ஆனந்தன்	2043/3	2047/1	2043/4 பகுதி	2019	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள கையகப் படுத்தப் படவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
235	1920/1	ரயத்து புன்செய்	0.0680	காளியப்பக்கவுண்டர் மகன் காளியப்பக் கவுண்டர்-1, காளியப்பக்கவுண்டர் மகன் காளியப்பன்-2, காளியப்பக்கவுண்டர் மகன் கருப்புச்சாமி-3	1921/5	1920/3	1920/1 பகுதி	2042	-	-	-	-
236	1920/3	ரயத்து புன்செய்	0.0050	கருப்புச்சாமி மகன் குணசேகரி-1, கருப்பணகவுண்டர் மகன் காளியப்பக்கவுண்டர்-2, சின்னசாமி மனைவி செல்லாத்தாள்-3, காளிமுத்து மகன் ரஞ்சித்-4, பழனிச்சாமி மகன் கஸ்தூரி-5, சின்னச்சாமி மகன் மணிக்கொடி-6, ராஜேந்திரன் மகன் மணிவண்ணன்-7	1920/1	1920/4	1920/3 பகுதி	2042	-	-	-	-
237	1920/4	ரயத்து புன்செய்	0.0800	பழனிச்சாமி மகன் கஸ்தூரி	1920/3	1920/5	1920/4 பகுதி	2042	-	-	-	-
238	1920/5	ரயத்து புன்செய்	0.0700	சின்னச்சாமி மகன் லோகேஷ்-1, சின்னச்சாமி மகன் செல்வராஜ்-2	1920/4	1919	1920/5 பகுதி	2042	-	-	-	-
239	1921/1	ரயத்து புன்செய்	0.1000	சின்னப்பக் கவுண்டர் மகன் பெரியசாமி-1, பெரியசாமி மகன் சுரேஷ்-2, பெரியசாமி மகன் யுவராஜ்-3	1910	1921/3	1921/1 பகுதி	2042, 1922	-	-	-	-
240	1921/3	ரயத்து புன்செய்	0.0040	சின்னப்பக் கவுண்டர் மகன் பெரியசாமி-1, பெரியசாமி மகன் சுரேஷ்-2, பெரியசாமி மகன் யுவராஜ்-3	1921/1	1921/4	1921/3	2042	-	-	-	-
241	1921/4	ரயத்து புன்செய்	0.0040	காளியப்பக்கவுண்டர் மகன் காளியப்பக்கவுண்டர்-1, சின்னப்பக் கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-2	1921/3	1921/5	1921/4 பகுதி	2042	-	-	-	-
242	1921/5	ரயத்து புன்செய்	0.0600	காளியப்பக்கவுண்டர் மகன் காளியப்பக்கவுண்டர்-1, காளியப்பக்கவுண்டர் மகன் காளியப்பன்-2, காளியப்பக்கவுண்டர் மகன் கருப்புச்சாமி-3	1921/4	1920/1	1921/5 பகுதி	2042	-	-	-	-
243	1999/1	ரயத்து புன்செய்	0.0500	அண்ணாமலை கவுண்டர் மகன் அச்சப்பன்-1, அண்ணாமலை கவுண்டர் மகன் கருப்பண்ணன்-2, அண்ணாமலை கவுண்டர்	1999 பகுதி	2087	1999 பகுதி	1995	-	-	-	-



தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் பட்டவள்ள கையகப் படுத்தப் படவள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				மகன் தண்டபாணி-3, சுப்பிரமணி மனைவி ஜோதிமணி-4, அண்ணாமலை மகன் பாலசுப்பிரமணி-5 கருப்பண்ண கவுண்டர் மகன் உண்ணம்மாள்-6, கருப்பண்ண கவுண்டர் மகன் ராமசாமி-7								
244	2099/1	ரயத்து புன்செய்	0.0450	பெருமாள் நாயக்கர் மகன் பாலகுரு	2099/1 பகுதி	2099/1 பகுதி	2099/2	2102/1B 2102/2D	-	-	-	-
245	2099/2	ரயத்து புன்செய்	0.0450	பெருமாள் நாயக்கர் மகன் பாலகுரு	2099/2 பகுதி	2099/2 பகுதி	2098/2	2099/1	-	-	-	-
246	2098/2	ரயத்து புன்செய்	0.2600	சடையப்ப நாயக்கர் மகன் தங்கவேல்	2098/1	2098/2 பகுதி, 2097/A	2088, 2098/2 பகுதி	2099/2	-	-	-	-
247	2086/1A4	ரயத்து புன்செய்	0.1700	பழனியப்ப கவுண்டர் மகன் ஈஸ்வரன்-1, பழனியப்ப கவுண்டர் மகன் செல்வராஜ்-2,	2086/1A3	2086/1B	2086/2B	2088	-	-	-	-
248	2086/2B	ரயத்து புன்செய்	0.0880	சின்னப்ப கவுண்டர் மகன் வேலுச்சாமி-1, வேலுச்சாமி மனைவி வசந்தா-2	2086/2B பகுதி	2086/2B பகுதி	2086/3	2086/1A4	-	-	-	-
249	2086/3	ரயத்து புன்செய்	0.0260	வேலுச்சாமி மனைவி வசந்தா	2086/3 பகுதி	2086/3 பகுதி	2085	2086/2B	-	-	-	-
250	2085	ரயத்து புன்செய்	0.1200	சாமாநாயக்கர் மகன் இராஜகோபால்	2086/3 2008	2085 பகுதி	2076	2086/3	-	-	-	-
251	2075/1	ரயத்து புன்செய்	0.1800	பெருமாள் நாயக்கர் மகன் முருகேசன்-1, திருமலைசாமி மகன் லட்சுமிபதி-2, திருமலைசாமி மகன் சகுந்தலா-3, திருமலைசாமி மகன் இளங்கோ-4	2008 2009	2075 பகுதி	2069/1B	2076	-	-	-	-
252	2069/1B1	ரயத்து புன்செய்	0.0030	பழனியப்பக் கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-1, செம்பாயக் கவுண்டர் மனைவி அருக்கானி-2, வெள்ளைசாமி மனைவி ராமாயம்மாள்-3, ராமசாமி கவுண்டர் மகன் சுப்பிரமணி-4, கருப்பாயம்மாள் மகன் காளியம்மாள்-5, கருப்பாயம்மாள் மகன் வெள்ளையம்மாள்-6, ராமாயம்மாள் மகன் பழனியம்மாள்-7, அங்கம்மாள் மகன் நல்லம்மாள்-8,	2009	2069/1B1 பகுதி	2069/1A	2075	-	-	-	-

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	நிலத்தைப் படுதப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட.)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
					வ	தெ	கி	மே	வகை	எண்ணிக்கை	வகை	தளப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)				(7)		(8)	
				<p>மருதாயம்மாள் மகள் காளியம்மாள்-9, மருதாயம்மாள் மகள் ராமாயம்மாள்-10, சின்னம்மாள் மகள் கண்ணம்மாள்-11, கருப்பாயம்மாள் மகள் கண்மணி-12, மாரியப்ப கவுண்டர் மகன் கருப்புசாமி-13, மாரியப்ப கவுண்டர் மகன் பழனிச்சாமி-14, மாரியப்ப கவுண்டர் மகன் கருப்புசாமி-15, காளியப்பகவுண்டர் மனைவி பழனியம்மாள்-16, காளியப்பகவுண்டர் மகள் அங்கம்மாள்-17, காளியப்பகவுண்டர் மகள் சண்முகவள்ளி-18, காளியப்ப கவுண்டர் மகள் மணி-19, காளியப்ப கவுண்டர் மகன் மகேஷ்-20, பழனிச்சாமி மனைவி பழனிச்சம்மாள்-21, பழனிச்சாமி மகள் கோமதி-22, பழனிச்சாமி மகன் கோவேந்திரன்-23, குமாரசாமி மகன் இளங்கோவன்-24, பழனியப்ப கவுண்டர் மனைவி ராமாயி-25, பழனியப்ப கவுண்டர் மகள் செல்வமணி-26, செம்பாக்கவுண்டர் மனைவி அருக்காணியம்மாள்-27, செம்பாக்கவுண்டர் மகன் பழனிச்சாமி-28, சுப்பிரமணி மனைவி பானுமதி-29, சுப்பிரமணி மகள் சுஜாதா-30, சுப்பிரமணி மகள் ஆஸ்விதா-31</p>								
253	2069/1A	ரயத்து புன்செய்	0.0170	மாரியப்ப கவுண்டர் மகன் பழனிச்சாமி-1, மாரியப்ப கவுண்டர் மகன் கருப்புசாமி-2	2009	2069/1A பகுதி	2069/1A பகுதி	2069/1B1	-	-	-	-
254	1964/3	ரயத்து புன்செய்	0.0453	குமார் கவுண்டர் மகன் காளியப்ப கவுண்டர்	1964/1	1964/3 பகுதி	1964/4A	1964/2	-	-	-	-
255	1964/4A	ரயத்து புன்செய்	0.0137	கருப்பண்ணக் கவுண்டர் மகன் கருப்பண்ணக் கவுண்டர்-1, காளியப்ப கவுண்டர் மகன் கருப்புசாமி -2, காளியப்ப கவுண்டர் மகன் காளியாத்தாள் 3	1964/1	1964/4A பகுதி	1964/5	1964/3	-	-	-	-

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபர்களின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்கள் எதுவுமில்லை.

கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி வட்டம்/வட்டாரத்திலுள்ள (பொருந்தக் கூடியவாறு) சேந்தமங்கலம் மேல்பாகம் கிராமத்தில் 26.75.98 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

இத்திட்டத்திற்கான நில திட்ட அறிக்கையை, யாதொரு வேலை நாட்களிலும், அரவக்குறிச்சி, வட்டாட்சியர் அலுவலகம், கரூர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, நங்காஞ்சியாறு வடிநிலக் கோட்டம், பழனி அலுவலகத்திலும் பார்வையிடலாம்.

**மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்க குறிப்பு கீழ்க்கண்டவாறு.**

**மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் செயல் திட்டம் ;**

**(மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு விதிகள் 2017-ல் விதி 15(2)-ன் படியான பாதிப்பு விபரங்கள்)**

a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை	குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
இவ்வினங்கள் எதுவுமில்லை				
b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	விபரம்	எண்ணிக்கை
எதுவுமில்லை				
c)	பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	1607/6 (0.0160), 1607/8(0.0155), 1606/2 (0.1300), 1821(0.0390), 1822(0.1650), 1838/2B (0.2250), 1839/2(0.2850), 1842(0.1950), 1819/B1 (0.03.30), 1819/B2B (0.0255), 1819/C2B (0.1300), 1815/3B (0.0572), 1815/5B (0.1600), 1818/2 (0.5275), 1857 (0.3610), 1856/1 (0.0550), 1854/1 (0.2200), 1860/2 (0.1550), 1861 (0.0550), 1859/2B (0.0100), 1862/1 (0.2000), 1862/2 (0.0700), 1862/3 (0.1100), 1862/4 (0.0500), 1845/1 (0.1675), 1845/2 (0.2125), 1845/3 (0.0053), 1844/2 (0.0035), 1844/3 (0.1560), 1846/1 (0.0250), 1846/2 (0.0200), 1846/3 (0.0050), 1846/4 (0.0150), 1846/5 (0.0050), 1846/6 (0.0100), 2131/B3 (0.1120), 1847/1 (0.1600), 1848/1 (0.0900), 1849/1 (0.2650), 1849/2B (0.0100), 1850/2 (0.0280), 2127/2(0.2400), 2120/A2(0.0580), 2120/B2 (0.2350), 2122/1B (0.0400), 2122/2 (0.0975), 2123(0.3550), 2125/2(0.0240), 2124/2(0.1475), 2108/1(0.1110), 2108/2 (0.0930), 2107/1 (0.2850), 2107/3 (0.2530), 2107/4 (0.1950), 1795 (0.0850), 1796 (0.0700), 1794 (0.2100), 1797(0.0100), 1798/A(0.1500), 1798/B(0.0300), 1643(0.0350), 1641(0.0750), 1810(0.1750), 1809(0.1500), 1808(0.2700), 1807/2(0.4000), 1807/3(0.4300), 1806(0.6750), 1865/1(0.3100), 1866/1(0.0100), 1866/4(0.1450), 1866/5(0.1000), 1869/ 1A (0.6700), 1869/1B (0.0032), 1869/2(0.0140), 1968/1(0.0150), 1968/2(0.2000), 1968/3(0.0400), 1968/4(0.0800), 1968/5(0.0300), 1968/7(0.0300), 1968/8(0.0400), 1968/ 10A(0.0800), 1968/ 10C(0.0400), 1968/10D(0.0650), 1978/A1(0.0500), 1978/A5(0.0100), 1977/2(0.1250), 1977/3 (0.0350), 1977/4(0.0900), 1975/ A6 (0.0200), 1973 (0.0200), 1971/A3 (0.0500), 1971/A5B(0.0200), 1971/B1A (0.0400), 2112/1B (0.2600), 2112/2 (0.1500), 2112/3B (0.0250), 2112/4B (0.0300), 2112/5B (0.2600), 2112/6 (0.0900), 2111/1B (0.1300), 2109/1B (0.0600), 2109/3B (0.0100), 2109/5 (0.1200), 2109/6B (0.1750), 1989 (1.3700), 2101/A2 (0.6000), 2102/1B(0.4400), 2102/ 2C(0.1400), 2103/3(0.2650), 1778/2(0.0965), 1778/3(0.0270), 1778/4(0.0650), 1777(0.1860), 1775/2 (0.2300), 1773(0.1670), 1765/1(0.0526), 1765/2A (0.0460), 1765/3B (0.0530), 1769/1 (0.0320), 1769/2 (0.0780), 1769/3(0.0034), 1769/4 (0.0560), 1769/6 (0.0550), 1747/1 (0.0050), 1747/2 (0.1060), 1746 (0.0030), 1697/2 (0.0680), 1697/3(0.0700), 1727(0.2850), 1465 (0.2320), 1729/A (0.0180), 1729/B (0.0450), 1731/2 (0.0450), 1731/4 (0.0950), 1763/ 1B(0.1080), 1763/1A (0.0700), 1764/8 (0.0060), 1762/1 (0.0150), 1762/3(0.0950), 1762/4(0.0012), 1760/1(0.0010), 1760/2 A(0.0550), 1760/2B (0.0180), 1758/1B (0.0240), 1757/1A (0.0400), 1757/2 (0.0360), 1757/3A1 (0.0020), 1757/ 3A2(0.0350), 1757/ 3B(0.0200), 1750(0.0150), 1751(0.0750), 1752(0.0360), 1738/4(0.0120), 1738/5 (0.0500), 1870/1 (0.2100), 1877/1 (0.0180), 1877/2 (0.1270), 1877/4 (0.0300), 1877/5 (0.0040), 1880 (0.0150), 1967/2 (0.0175), 1967/3A(0.0250), 1967/3B (0.0300), 1967/4 (0.0150), 1967/5 (0.0150), 1967/6 (0.0350), 1964/1 (0.1850), 1964/2 (0.0639), 1946/1 (0.0010), 1946/2 (0.0550), 1946/3 (0.0300), 1942/1 (0.0300), 1942/2 (0.0300), 1942/3 (0.0010), 1942/4 (0.0100), 1893/1 (0.2800), 1893/2 (0.0700), 1894/1 (0.0400), 1894/3 (0.0500),		

		1898/1(0.0350), 1898/2(0.0310), 1898/3(0.0520), 1898/4 (0.0200), 1897/1D (0.0010), 1897/1I (0.0200), 1899/2A (0.0300), 1899/2B (0.0260), 1899/2D (0.0450), 1899/2G (0.0700), 1902/2 (0.1820), 1902/3 (0.0580), 1903/1B(0.0350), 1735/1 (0.0300), 1987/2A (0.1050), 1987/ 2B(0.0250), 1987/2D(0.0550), 1985/5(0.0500), 1984/1B (0.0050), 1984/5B(0.0950), 1984/6B(0.0450), 1992/2(0.1000), 1957(0.0800), 1997 (0.0500), 1956(0.1000), 2003/1(0.2700), 2014/2 (0.0900), 2014/3 (0.1200), 2014/4 (0.0050), 2015/2A (0.0050), 2015/2B (0.1200), 2016/1 (0.1700), 1990/1(0.1400), 1990/2B (0.1840), 1994/1 (0.2100), 1994/2A2 (0.2000), 1998/2 (0.0200), 1998/3A1 (0.2700), 2001 (0.1600),2004/3A2 (0.2000), 2011/B (0.2700), 2065 (0.3700), 2063/1 (0.1800), 2058/1 (0.1350), 2057/3 (0.0800), 2057/4 (0.0600), 2056/1A (0.0750), 2048/1B (0.1000), 2047/1(0.1100), 2047/2(0.0050), 2043/1 (0.0300), 2043/2 (0.0700), 2043/3 (0.0500), 2043/4 (0.1050), 1920/1 (0.0680), 1920/3 (0.0050), 1920/4(0.0800), 1920/5 (0.0700), 1921/1 (0.1000), 1921/3 (0.0040), 1921/4 (0.0040), 1921/5 (0.0600), 1999 (0.0500), 2099/1(0.0450), 2099/2 (0.0450), 2098/2 (0.2600), 2086/1A4 (0.1700), 2086/2B (0.0880), 2086/3 (0.0260), 2085 (0.1200), 2075 (0.1800), 2069/1B1(0.0030), 2069/1A(0.0170), 1964/3(0.0453), 1964/4A(0.0137)				
d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல்	வ.எண்.	புல எண்.	விபரம்	நில உரிமைதாரர்	
எவருமில்லை						
e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்.					எவருமில்லை
f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்.					எவருமில்லை

**மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள் ;**

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
1)	வெளியேற்றப்படும் போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப் பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்ற போது IAY வீடு வழங்குதல். நகர் பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நிலமெடுப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடிய மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய குடும்பங்கள் ஏதுமில்லை.	இல்லை
2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால்,கையகப் படுத்தப்பட்டநிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	இந்நேரவில் நில உரிமைதாரர்கள் வேறு பல நிலங்களுக்கு உரிமைதாரர்களாக இருப்பதாலும், மேலும் நில உரிமைதாரர்கள் அட்டவணை சாதி/ பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இல்லாததாலும், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப் பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20 நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில், நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது / ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்துபவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதால் ஆண்டுத் தொகை வழங்கத் தேவையில்லை.	இல்லை
5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	வெளியேற்றப்படும் குடும்பங்கள் எதுவுமில்லை என்பதால் வாழ்வாதார மான்யம் வழங்கத் தேவையில்லை.	இல்லை
6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப் படுதல் வேண்டும்.	வெளியேற்றப்படும் குடும்பங்கள் எதுவுமில்லை என்பதால் போக்குவரத்து செலவுகள் வழங்கத் தேவையில்லை.	இல்லை
7)	கால்நடை கொட்டில் / பெட்டிக் கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/ பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில் மாட்டுக் கொட்டகை மற்றும் பெட்டிக்கடை பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகையான நிவாரணம் வழங்கத் தேவையில்லை.	இல்லை
8)	கைவினைஞர் / சிறு வியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/ சிறு வியாபாரி / சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில், நில உரிமையாளர்களில் கைவினைஞர் / சிறு வியாபாரி எவருமில்லை. இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
9)	மீன்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம் / நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீன் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தில் மீன் பிடிப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லாததால், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள்குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள்குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நேரவில் நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்கத் தேவையில்லை.	இல்லை
11)	முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும் பொழுது, அதற்கான முத்திரை தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நேரவில், நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை

மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

புல எண்	நிலமெடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள் (ஒவ்வொரு குடும்பத்திற்கும்)
இவ்வினங்கள் ஏதுமில்லை				

நில எடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக் கொட்டகை / பெட்டிக்கடை

புல எண்	நிலமெடுப்பு விஸ்தீர்ணம்	நில உரிமையாளர் பெயர்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள் (ஒவ்வொரு குடும்பத்திற்கும்)
இவ்வினங்கள் ஏதுமில்லை				

பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

புல எண்	விபரம்
புல எண்கள்.2106, 1638, 1823, 1843, 1868, 1867, 1864, 2104, 1776, 1745, 1726, 1728, 1874, 1966, 1944,1900, 1736, 1959, 2013, 1995, 2012, 2055, 1919, 2087, 2088, 2076	திட்டப்பணிகள் மேற்கொள்ளும்போது நெடுஞ்சாலை / வண்டிப்பாதைகளின் குறுக்கே கால்வாய் செல்லும் பகுதியில் நீர் ஆதாரத்துறை மூலமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு விபரம்.

வ எண்	பயனாளியின் பெயர்	போக்கு வரத்து செலவு ரூ.	வாழ்வாதார மான்யம் ரூ.3000 x 12 மாதம் =	மீள்குடியமர்வு தொகை ரூ.	நிலஎடுப்பால் மாட்டுக் கொட்டகை பாதிப்பு ரூ	பெட்டிக் கடை பாதிப்பு ரூ.	மொத்தம்
இவ்வினங்கள் ஏதுமில்லை.							

இந்நில எடுப்பினால் பாதிக்கப்படும் நபர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு ஏதுமில்லை.

கரூர்,  
2023 டிசம்பர் 28.

மீ. தங்கவேல்,  
மாவட்ட ஆட்சித் தலைவர்.